

ஸ்ரீகுருஐகன்னாத தாஸரின்
ஸ்ரீவெங்கடேஷ & லட்சுமி ஸ்தவராஜா,
ஸ்ரீலட்சுமி ஹ்ருதய
(தமிழில் - அர்த்த விளக்கங்களுடன்)

தமிழில்

'ஐகன்னாத கேசவ' சத்ய நாராயணன்
89044 58276. haridasa.vijayam@gmail.com
jagannathakesava.blogspot.com

ஸ்ரீகுருஜகன்னாத தாஸரின்
 ஸ்ரீவெங்கடேஷ & லட்சுமி ஸ்தவராஜா,
 ஸ்ரீலட்சுமி ஹ்ருதய
 (தமிழில் - அர்த்த விளக்கங்களுடன்)

தொடர்புக்கு:

'ஜகன்னாத கேசவ' சத்ய நாராயணன்
 8904458276 haridasa.vijayam@gmail.com
 jagannathakesava.blogspot.com

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

புத்தகத்தில் இருப்பவை:

| # | தலைப்பு | பக்கம் # |
|---|-----------------------|----------|
| 1 | ஸ்ரீவெங்கடேஷ ஸ்தவராஜா | 6 |
| 2 | ஸ்ரீலட்சுமி ஸ்தவராஜா | 24 |
| 3 | ஸ்ரீலட்சுமி ஹ்ருதய | 40 |

ஸ்ரீகுரு ஜகன்னாததாஸர்

(கோஸிகி தாஸர் - 1837 - 1918)

குரு பூர்வ ஜகன்னாத தாஸாஸ்யமித தேஜஸ: |
தஸ்ய பாதாபஜ ஸம்பூத ரஜாம்ஸி விரஸாவஹே ||

ஒந்தின கனஸினலி அப்பா ஹாகு அண்ணனவர தர்ஷன
அந்தெ அனு நயதி அண்ணனவரிந்த பாட பிரவசன
தந்தெ குருகோபால விட்டலதாஸரிந்த அங்கித ப்ரதான
முந்தெ குரு ஜகன்னாத விட்டலனெந்து அபிதான
திந்த ஸ்துதிஸிஹரு தேவ மங்களாங்க ஹரி விட்டலன ||

இயற்பெயர் : ஸ்வாமிராய ஆச்சார்
பெற்றோர் : வெங்கடகிரி ஆசார்ய & ஸீதம்மா
பிறந்த இடம் : கௌஷிகி (மந்திராலயம் அருகில்)
வாழ்ந்த இடம் : கௌதள (ராயச்சூர் அருகில்).
ஆராதனை : ஆஸ்விஜ பகுள பிரதமை
உபதேச குரு : ஸ்ரீகிருஷ்ண தாஸர். இவரது அங்கிதம்
தந்தெ கோபாலவிட்டல.
சிஷ்யர்கள் : ஸ்ரீவரத விட்டலா, ஸ்ரீனிவாஸ விட்டலா,
ஆனந்த விட்டலா.
சமகால யதிகள் : ஸ்ரீஸத்யஞான தீர்த்தர்.
ஸ்ரீவித்யா ரத்னாகர தீர்த்தர்
சமகால ஹரிதாஸர்கள்: மொதகலல்லு ஸ்ரீசேஷதாஸர்.
ஸ்ரீகுரு பிராணேஷ தாஸர்.

குருராயரின் அத்யந்த பக்தராக இருந்த ஸ்ரீகுருஜகன்னாத தாஸர்,
தமது வாழ்க்கையில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக்
காட்டியுள்ளார். குருராயரின் மேல் பல்வேறு பாடல்களைப் பாடி
அவரை போற்றியுள்ளார்.

ஸ்ரீதாஸரின் ராகவேந்திர விஜயம் கிருதியை ஸ்ரீஹரிவாயு
குருகளின் ஹரிதாஸர்களின் அருளால், நாம் உரை எழுதி,

புத்தகமாக கொண்டு வந்திருக்கிறோம். இப்போது ஸ்ரீதாஸரின், ஸ்ரீவெங்கடேஷ ஸ்தவராஜா, ஸ்ரீலட்சுமி ஸ்தவராஜா மற்றும் ஸ்ரீலட்சுமி ஹருதய ஆகிய இந்த மூன்று கிருதிகளின் தமிழ் அர்த்த விளக்கங்களை புத்தகமாகக் கொண்டு வர சங்கல்பம் செய்து, பகவந்தனின் அருளால், அப்படியே ஆகியிருக்கிறது. இந்த கிருதிகளை அனைவரும் தினமும் பாராயணம் செய்து வந்தாலும், அதன் அர்த்தம் புரியாதவர்களுக்காக இதை கொண்டு வர வேண்டும் என்று நினைத்து, தற்போது அதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அனைவரும் இந்த கிருதிகளின் அர்த்தங்களை புரிந்து, அதனை பாராயணம் செய்து, ஸ்ரீகுரு ஜகன்னாத தாஸரின் அந்தர்யாமியான பாரதி ரமண முக்யபிராணாந்தர்கதனான ஸ்ரீகுருஜகன்னாத விட்டலின் அருளைப் பெறுவோமாக.

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
89044 58276

பெங்களூரு
31-07-2023

ஸ்ரீகுருப்யோ நம:

ஸ்ரீவெங்கடேஷ ஸ்தவராஜ

ஸ்ரீகுருஜகன்னாததாஸர் இயற்றியது
(மூலம் மட்டும் - பாராயணத்திற்காக)

ஸ்ரீரமண ஸர்வேஸ சர்வக்³
ஸாரபோ⁴க்த ஸ்வதந்த்ர ஸர்வத³s
பார மஹிமோதா³ர ஸதகு³ண பூர்ண க³ம்பீ⁴ர |
ஸாரித³வரக⁴ தூ³ரகெ³யிஸி
ஸூரிஜனரிகெ³ ஸௌக்²ய நீடு³வ
தீ⁴ர வெங்கடரமண கருணதி³ பொரெயோ நீ என்ன ||1

க⁴ன்ன மஹிமாபன்ன பாலக
நின்ன ஹாரதின்னன்ய தே³வர
மன்னத³லின நா நெனெஸெனெந்தி³கு³ ப³ன்ன ப³டி³ஸதி³ரு |
என்ன பாலக நீனெ இருதிரெ
இன்னு ப⁴வப⁴யவேகெ எனகெ³
சன்னவெங்கடரமண கருணதி³ பொரெயோ நீ என்ன ||2

லகுமி பொ³ம்ம ப⁴வாமரேஸரு
ப⁴குதிபூர்வக நின்ன ப⁴ஜிஸீ
ஸகலலோகக்கெ நாத²னெனிபரு ஸர்வகாலத³லி |
நிகி²ளஜீவர பொரெவோ தே³வனெ
ப⁴குதி நீயெனகீ³யதி³ரலு
வ்யகுதவாக்³யபகீர்த்தி ப³ப்புதோ³ ஸ்ரீநிகேதனனே ||3

யாகெ புட்டதோ³ கருண என்னொளு
ஸாகலாரெய நின்ன ஸரணன
நூகிபி³ட்டரெ நினகெ³ லோகதி³ க²யாதி ப³ப்புவுதே³? |
நோக நீயனே நீனெ என்னனு
ஜோகெயிந்த³லி காயோ பி³ட³தெ³
ஏகதே³வனு நீனெ வெங்கட ஸேஷகி³ரிவாஸ ||4

அம்பு³ஜாம்ப³க நி³ன்ன பத³யுக³
 நம்பி³கொண்ட³ பரியலிரு³திரெ
 டொ³ம்பெ³கா³ரன தெர³தி³ நீ நி³ர்பா⁴க³ய ஸ்தி²தி³ தோ³ரெ |
 பி³ம்ப³முரு³தி நி³ன்ன கர³க³த
 கம்ப³வரவே க³தியு வி³வ
 கு³டும்பி³ என்ன³ ஸல³ஹோ ஸந்த³த ஸேஷ³கி³ரிவா³ஸா ||5

ஸாரஸிரி வைகுண்ட த்யஜி³ஸி
 தா⁴ருணியொ³ளு கொ³ல்லனாகி³
 சோரகர்மவ மாடி³ ப³து³கி³த³ தா³ரிக³ரிகி³ல்ல |
 ஸாரிபே³ளுவெ நி³ன்ன கு³ணக³ள
 பாரவாகி³ருதி³ஹவோ ஜன³ரிகெ³
 தீ⁴ரவெங்க³டரமண கரு³ணதி³ பொ³ரெயோ நீ என்ன ||6

நீர மு³ளுகீ³ பா⁴ரபொ³த்து
 தா⁴ருணீ³தளவகெ³து³ ஸிட³டி³லி
 க்³ரு³ரனு³த³ரவ ஸீ³ளி கரு³ளின மா³லெ த⁴ரி³ஸி³த³ரு |
 போ³ர வி³ப்ர கு³டா²ரி வன³வன
 சாரி கோ³ப திக³ம்ப³ரா³வ்வ
 ஏரி போ³த³ரு பி³டெ³னோ வே³ங்க³ட ஸேஷ³கி³ரிவா³ஸா ||7

லட்சுமிநாயக ஸார்³வபெ⁴ள⁴மனெ
 பக்ஷி³வா³ஹன பர³மபு³ருஷ³னெ
 மோக்ஷ³தா³யக ப்ரா³ணஜ³னக³னெ வி³வ்வயா³பக³னெ |
 அக்ஷ³யா³ம்ப³ரவி³த்தி வி³ஜ³யன
 பக்ஷ³பாத³வ மாடி³ கு¹ரு³க³ள
 லக்ஷ³யமா³ட³தெ³ கொ³ந்தெ³யோ ஸ்ரீ³ஸேஷ³கி³ரிவா³ஸா ||8

ஹி³ந்தெ³ நீ ப்ர³ஹ³லாத³ கோ³ஸுக³
 எந்து³ நோ³ட³த³ ரூ³ப⁴ரி³ஸீ
 ப³ந்து³ தை³த்ய³ன ஒ³ட³ல ப³கெ³து³ பொ³ரெ³தெ³ பா³லக³ன |
 தந்தெ³தாய³க³ள பி³ட்டு³ வி³பின³தி³
 நிந்து³ தபி³ஸுவ ப³ஞ்ச³வத்³ஸர
 கந்த³னா த⁴ரு³வகொ³லி³து³ பொ³ரெ³தெ³யோ ஸேஷ³கி³ரிவா³ஸா ||9

மடு³வினொளகி³ஹ மகரி காலனு
 பிடி³து³ பா³தி⁴ஸெ கரிய த்ரிஜக³
 த்³வடெ³ய பாலிஸோ எனலு தக்ஷண ப³ந்து³ பாலிஸிதெ³ |
 மட³தி³மாதனு கேளி ப³லுபரி
 ப³ட³வ ப்ராமஹண தா⁴ன்யகொட³லு
 பொட³விக³ஸத³ள பா⁴க்³ய நீடி³தெ³ ஸேஷகி³ரிவாஸா ||10

பிந்தெமாடி³த³ மஹிமெக³ள நா
 நெந்து³ வர்ணிஸலேனுப²ல ஸ்ரீ
 காந்த என்னனு பொரெயெ கீருதி நினகெ³ ப²லவெனகெ³ |
 கந்துஜனகனெ என்ன மனஸின
 அந்தரங்க³தி³ நீனெ ஸர்வத³
 நிந்து ப்ரேரணெ மாள்பெ ஸர்வத³ ஸேஷகி³ரிவாஸா ||11

ஸ்ரீனிவாஸனெ ப⁴க்தபோஷனெ
 ஞானிகுலக³ளிக³ப⁴ய தா³யக
 தீ³னபா³ந்த⁴வ நீனெ என்னமனத³ர்த்த² பூரெயிஸொ |
 அனுபமோபமஞான ஸம்பத³
 வினயபூர்வகவித்து பாலிஸோ
 ஜனுமஜனுமகெ மரெயபே³ட³வோ ஸேஷகி³ரிவாஸா ||12

மத³வு மத்ஸர லோப⁴ மோஹவு
 ஒத³க³பா³ரது³ என்ன மனத³லி
 பது³மனாப⁴னெ ஞான ப⁴க்தி விரக்தி நீனித்து |
 ஹ்ருதயமத⁴யதி³ நின்ன ரூபவு
 வத³னத³லி தவ நாம மந்த்ரவு
 ஸத³ய பாலிஸோ பே³டி³கொம்பெனோ ஸேஷகி³ரிவாஸா ||13

அந்த³னுடி³ புஸியாக³பா³ரது³
 ப³ந்த³ பா⁴க்³யவு ஹோக³பா³ரது³
 குந்து³ பா³ரதெ³ நின்ன கருணவு தி³னதி³ வர்த்தி⁴ஸலி |
 நிந்தெ³ மாடு³வ ஜனர ஸங்க³வு
 எந்தி³கா³த³ரு தொ³ரெய பா³ரது³
 எந்து³ நின்னனு பே³டி³கொம்பெ³னோ ஸேஷகி³ரிவாஸா ||14

ஏனு பே³ட³லி என்ன தே³வனே
 ஸானுராக³தி³ என்ன பாலிஸோ
 நானாவித³வித³ ஸௌக²ய நீடு³ இஹபரங்க³ளலி |
 ஸ்ரீனிவாஸனெ நின்ன தாஸகெ³
 ஏனுகொரெதில்லெல்லி நோட³லு
 நீனெ நிந்தீவித⁴தி³ பேளிஸு ஸேஷகி³ரிவாஸா ||15

ஆருமுனித³வரேனு மாள்பரோ
 ஆருவொலித³வரேனு மாள்பரோ
 ஆரு ஸ்னேஹிக³ராரு த³வேஷிக³ளாருதா³ஸினரு |
 க்ரூர ஜீவர ஹணிது³ ஸாத்விக
 தீ⁴ர ஜீவர பொரெது³ நின்னலி
 ஸார ப⁴குதியனித்து பாலிஸோ ஸேஷகி³ரிவாஸா ||16

நின்ன ஸேவெயனித்து எனகீ³
 நின்ன பத³யுக³ ப⁴க்தி நீடி³
 நின்ன கு³ண க³ண ஸ்தவன மாடு³வ ஞான நீனித்து |
 என்ன மனத³லி நீனே நிந்தூ
 க⁴ன்ன கார்யவ மாடி³ மாடி³ஸு
 த⁴ன்யனெந்தெ³னிஸென்ன லோகதி³ ஸேஷகி³ரிவாஸா ||17

ஜயஜயது ஷட² கூர்ம ரூபனெ
 ஜயஜயது கிடி ஸிம்ஹ வாமன
 ஜயஜயது ப்⁴ருகு³ராம ரகு⁴குல ஸோம ஸ்ரீராம |
 ஜயஜயது ஸிரி யது³வரேண்யனெ
 ஜயஜயது ஜனமோஹ பு³த³த³னெ
 ஜயஜயது கலிகல்மஷக்⁴னெனெ கல்கி நாமகனெ || 18

கருண ஸாக³ர நீனெ நிஜபத³
 ஸரணவத்ஸல நீனே ஸாஸ்வத
 ஸரணஜன மந்தா³ர கமலாகாந்த ஜயவந்த |
 நிருத நின்னனு நுதிஸி பே³டு³வெ
 வரத³ கு³ருஜக³ன்னாத² விட்டல
 பரம ப்ரேமதி³ பொரெயோ என்னனு ஸேஷகி³ரிவாஸா ||19

ஸ்ரீகுருப்போ நம:

ஸ்ரீகுருஜகன்னாததாஸர் இயற்றிய
ஸ்ரீவெங்கடேஷ ஸ்தவராஜ
(தமிழில் அர்த்த விளக்கங்களுடன்)

ஸ்ரீரமண ஸர்வேஸ சர்வக்³
ஸாரபோ⁴க்த ஸ்வதந்த்ர ஸர்வத்³s
பார மஹிமோதா³ர ஸத்கு³ண பூர்ண க³ம்பீ⁴ர |
ஸாரித³வரக⁴ தூ³ரகெ³யிஸி
ஸூரிஜனரிகெ³ ஸௌக்ய நீ³டு³வ
தீ⁴ர வேங்கடரமண கருணதி³ பொரெயோ நீ என்ன ||1

ஸ்ரீரமண - லட்சுமிதேவியின் தலைவன்; ஸர்வேஷ - அனைவருக்கும் ஈஷன்; ஸர்வக - அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவன்; ஸாரபோக்த - அனைத்து ஸாரங்களையும் (ரஸங்களையும்) ஏற்றுக் கொள்பவன்; ஸ்வதந்த்ர - அவன் மட்டுமே ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரன், மற்ற அனைவருமே அஸ்வதந்த்ரர்கள்; ஸர்வத அபார மஹிமா - எப்போதும் அபாரமான மகிமைகளைக் கொண்டவன்; உதார - கருணை வடிவமே ஆனவன்; ஸத்குண பூர்ண - நற்குணங்களை அனைத்தையும் முழுமையாகக் கொண்டவன்; கம்பீர - கம்பீரன்; ஸாரிதவரக தூரகெயிஸி - தன்னை வணங்குபவர்களின் கஷ்டங்களை தூர விலக்கி; ஸூரிஜனரிகெ - ஸஜ்ஜனர்களுக்கு; ஸௌக்ய நீடுவ - அவர்களுக்கு நலன்களை அருள்பவனான; தீர வேங்கட ரமண - தீர வேங்கட ரமணனே; கருணதி பொரெயோ நீ என்ன - நீ என்னை கருணையுடன் அருள்வாயாக.

லட்சுமிதேவியின் தலைவனே, அனைவருக்கும் ஈசனே, அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவனே, அனைத்து ரஸங்களையும் ஏற்றுக் கொள்பவனே, ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரனே, எப்போதும் அபாரமான மகிமைகளை கொண்டவனே, கருணை வடிவமே ஆனவனே, நற்குணங்கள் அனைத்தையும்

முழுமையாகக் கொண்டவனே, கம்பீரனே, தன்னை வணங்குபவர்களின் கஷ்டங்களை தூர விலக்கி, ஸஜ்ஜனர்களுக்கு நலன்களை அருபவனே, தீர வேங்கடரமணனே, நீ என்னை கருணையுடன் அருள்வாயாக.

க⁴ன்ன மஹிமாபன்ன பாலக

நின்ன ஹாரதின்னன்ய தே³வர

மன்னத³லின நா நெனெஸெனந்தி³கு³ ப³ன்ன ப³டி³ஸதி³ரு |

என்ன பாலக நீனெ இருதிரெ

இன்னு ப⁴வப⁴யவேகெ எனகெ³

சன்னவெங்கடரமண கருணதி³ பொரெயொ நீ என்ன ||2

கன்ன மஹிமா - அபாரமான மகிமைகளைக் கொண்டவன்; ஆபன்ன பாலக - கஷ்டத்தில் இருப்பவர்களை / தன் பக்தர்களை காப்பவன்; நின்ன ஹாரதின்னன்ய தேவர - உன்னைத் தவிர வேறு எந்த தேவரையும்; மன்னதலி நா - நான் என்னுடைய மனதில்; நெனெஸெனந்தி³கு - என்றைக்கும் நினைக்க மாட்டேன். பன்ன படிஸதிரு - எனக்கு மேலும் மேலும் கஷ்டங்களை கொடுக்காமல் இரு; என்ன பாலக நீனெ இருதிரெ - என்னைக் காப்பவனாக நீயே இருக்கையில்; இன்னு பவபயவேகெ எனகெ - எனக்கு வேறு என்ன பயம் இருக்க முடியும்?; சன்ன வெங்கடரமண - அழகான வெங்கடரமணனே; கருணதி³ பொரெயொ நீ என்ன - என்னை நீ கருணையுடன் அருள்வாயாக.

அபாரமான மகிமைகளை கொண்டவனே, கஷ்டத்தில் இருப்பவர்களை / தன் பக்தர்களை காப்பவனே, உன்னைத் தவிர வேறு எந்த தேவரையும் நான் என்னுடைய மனதில் என்றைக்கும் நினைக்க மாட்டேன். எனக்கு மேலும் மேலும் கஷ்டங்களை கொடுக்காமல் இருப்பாயாக. என்னை காப்பவனாக நீயே இருக்கையில், எனக்கு வேறு என்ன பயம் இருக்க முடியும்?. அழகான வெங்கடரமணனே, என்னை நீ கருணையுடன் அருள்வாயாக.

லகுமி பொ³ம்ம ப⁴வாமரேஸரு
 ப⁴குதிபூர்வக நின்ன ப⁴ஜிஸ்
 ஸகலலோகக்கெ நாத²னெனிபரு ஸர்வகாலத³லி |
 நிகி²ளஜீவர பொரெவோ தே³வனெ
 ப⁴குதி நீயெனகீ³யதி³ரலு
 வ்யகுதவாக்³யபகீர்த்தி ப³ப்புதோ³ ஸ்ரீநிகேதனனே ||3

லகுமி பொம்ம - ஸ்ரீலட்சுமிதேவி, பிரம்மன்; பவாமரேஷரு - ருத்ரர் மற்றும் அனைத்து தேவர்களும்; பகுதி பூர்வக நின்ன பஜிஸ் - உன்னை மிகவும் பக்தியுடன் வணங்கி; ஸகல லோகக்கெ நாதனெனிபரோ - உன்னையே அனைத்து உலகின் தலைவன் என்று நினைக்கிறார்கள்; ஸர்வ காலதலி - இந்த சிந்தனையானது அனைத்து காலங்களிலும் பொருந்துகிறது; நிகிள ஜீவர - அனைத்து ஜீவர்களையும்; பொரெவோ தேவனே - காப்பவனான தேவனே; பகுதி நீ எனகெ ஈயதிரலு - நீ எனக்கு பக்தியை வழங்காவிட்டால்; வ்யகுதவாகி அபகீர்த்தி - (உனக்கே) ஒரு அவச்சொல் / பழிச்சொல்; பப்புதோ - வந்து சேருமே; ஸ்ரீநிகேதனனே - ஸ்ரீலட்சுமிதேவி வசிக்கும் வக்ஷஸ்தளத்தைக் கொண்டவனே;

ஸ்ரீலட்சுமிதேவி, பிரம்மன், ருத்ரர் மற்றும் அனைத்து தேவர்களும் உன்னை மிகவும் பக்தியுடன் வணங்கி, உன்னையே அனைத்து உலகின் தலைவன் என்று நினைக்கிறார்கள். இந்த சிந்தனையானது அனைத்து காலங்களுக்கும் பொருந்துகிறது. அனைத்து ஜீவர்களையும் காப்பவனான தேவனே, நீ எனக்கு பக்தியை வழங்காவிட்டால், உனக்கே அவச்சொல் / பழிச்சொல் வந்து சேரும். ஸ்ரீலட்சுமிதேவி வசிக்கும் வக்ஷஸ்தளத்தை கொண்டவனே.

யாகெ புட்டதோ³ கருண என்னொளு
 ஸாகலாரெய நின்ன ஸரணன
 நூகிபிட்டரெ நினகெ³ லோகதி³ க்²யாதி ப³ப்புவுதே³? |
 நோக நீயனே நீனெ என்னனு
 ஜோகெயிந்த³லி காயோ பி³ட³தே³
 ஏகதே³வனு நீனெ வெங்கட ஸேஷகி³ரிவாஸ ||4

யாகெ புட்டதோ கருண என்னொளு - என் மேல் ஏன் உனக்கு கருணை வரமாட்டேன் என்கிறது?; நின்ன ஓரணன் - உன்னை சரணடைந்தவனை; ஸாகலாரெய - நீ காக்க மாட்டாயா?; நூகிபிட்டரெ - நீ என்னை புறக்கணித்தால்; நினகெ லோகதி - உனக்கு இந்த உலகில்; க்யாதி பப்புவுதே? - புகழ் குறைந்துவிடாதா?; நோகனீயனே - வளர்ச்சி / குறைவு அற்றவனே (நித்ய பரிபூர்ணனே) ; நீனெ என்னனு - நீயே என்னை; ஜோகெயிந்தலி காயோ பிடதெ - புறக்கணிக்காமல், கருணையுடன் காக்க வேண்டும்; ஏகதேவனு நீனே - நீயே ஸர்வோத்தமன்; வெங்கட சேஷகிரிவாஸ - வெங்கடனே, சேஷகிரியில் வசிப்பவனே.

என் மேல் ஏன் உனக்கு கருணை வரமாட்டேன் என்கிறது?. உன்னை சரணடைந்தவனை, நீ காக்க மாட்டாயா?. நீ என்னை புறக்கணித்தால் உனக்கு இந்த உலகில் புகழ் குறைந்துவிடாதா?. வளர்ச்சி / குறைவு அற்றவனே (நித்ய பரிபூர்ணனே), நீயே என்னை புறக்கணிக்காமல் கருணையுடன் காக்க வேண்டும். நீயே ஸர்வோத்தமன். வெங்கடனே, சேஷகிரியில் வசிப்பவனே.

அம்புஜாம்பக³ நின்ன பத³யுக³

நம்பி³கொண்ட³ பரியலிருதிரெ

டொம்பெ³காரன தெரதி³ நீ நிர்⁴பாக்³ய ஸ்தி²தி தோரெ |

பி³ம்ப³மூருதி நின்ன கரக³த

கம்பு³வரவே க³தியு விஸ்வ

குடும்பி³ என்னனு ஸலஹோ ஸந்தத ஸேஷகி³ரிவாஸா ||5

அம்புஜாம்பக - தாமரைக் கண்ணனே; நின்ன பதயுக - உன்னுடைய பாத பத்மங்களை; நம்பி கொண்டு - நம்பியவாரே; ஈ பரியலிருதிரெ - இப்படியாக நான் இருக்கையில்; டொம்பெகாரன தெரதி - ஒரு தேர்ந்த ஆட்டக்காரனைப் போல; நீ நிர்பாக்ய ஸ்திதி தோரே - நீ எனக்கு அருளாமல் விட்டுவிடுவாயா?; பிம்பமூருதி - என் மனதில் இருக்கும் பிம்பமூர்த்தியே; நின்ன கரகத - உன் கைகளில் இருக்கும்படியான; கம்பு³வரவே - சிறந்ததான சங்கு (கைகளில் வைத்திருப்பவனே); கதியோ - நீயே எனக்கு கதி ஆகிறாய்; விஷ்வகுடும்பி - உலகத்தையே தன் குடும்பமாக

ஆக்கியிருப்பவனே (உலகத்தையே தன் வயிற்றில் வைத்திருப்பவனே); என்னனு ஸலஹோ ஸந்தத - என்னை எப்போதும் காப்பாற்றுவாயாக; சேஷகிரிவாஸ - சேஷாசல மலையில் வசிப்பவனே.

தாமரைக் கண்ணனே, உன்னுடைய பாத பத்மங்களை நம்பியவாறே நான் இருக்கையில், ஒரு தேர்ந்த ஆட்டக்காரனைப் போல நீ எனக்கு அருளாமல் விட்டுவிடுவாயா?. என் மனதில் இருக்கும் பிம்பமூர்த்தியே, உன் கைகளில் இருக்கும்படியான சிறந்ததான சங்கினை கைகளில் தரித்திருப்பவனே, நீயே எனக்கு கதி ஆகிறாய். உலகத்தையே தன் குடும்பமாக ஆக்கியிருப்பவனே (உலகத்தையே தன் வயிற்றில் வைத்திருப்பவனே), என்னை எப்போதும் காப்பாற்றுவாயாக, சேஷாசல மலையில் வசிப்பவனே.

ஸாரஸிரி வைகுண்ட த்யஜிஸி
 தா⁴ருணியொளு கொ³ல்லனாகி³
 சோரகர்மவ மாடி³ ப³து³கித³ தா³ரிக³ரிகி³ல்ல |
 ஸாரிபேளுவெ நின்ன கு³ணக³ள
 பாரவாகி³ருதிஹவோ ஜனரிகெ³
 தீ⁴ரவெங்கடரமண கருணதி³ பொரெயோ நீ என்ன ||6

ஸாரஸிரி வைகுண்ட த்யஜிஸி - அனைத்து வித செல்வங்களையும் கொண்டதான வைகுண்டத்தை விட்டுவிட்டு; தாருணியொளு - இந்த பூமியில்; கொல்லனாகி - ஒரு இடையனாக; சோரகர்மவ மாடி - திருட்டுத்தனங்களை செய்தவாறு; பதுகித - வாழ்ந்த கதையை; தாரிகரிகில்ல - இந்த உலகில் இருக்கும் அனைவருக்கும்; ஸாரிபேளுவெ நின்ன குணகள - உன் குணங்களை நான் உரக்கச் சொல்வேன்; அபாரவாகிருதிஹவோ ஜனரிகெ - அவை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகும்; தீர வெங்கடரமண கருணதி பொரெயோ நீ என்ன - தீர வெங்கட ரமணனே, நீ என்னை கருணையுடன் காப்பாயாக.

அனைத்து வித செல்வங்களையும் கொண்டதான வைகுண்டத்தை விட்டு, இந்த பூமியில் ஒரு இடையனாக, திருட்டுத்தனங்களை செய்தவாறு, நீ வாழ்ந்த கதையை, உன் குணங்களை, இந்த உலகில் இருக்கும் அனைவருக்கும் நான் உரக்கச் சொல்வேன். அவை அனைத்து மக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகும். தீர வெங்கடரமணனே, நீ என்னை கருணையுடன் காப்பாயாக.

**நீர முளுகீ பா⁴ரபொத்து
தா⁴ருணீதளவகெ³து³ ஸிட்டிலி
க்ருரனுத³ரவ ஸீளி கருளின மாலெ த⁴ரிஸித³ரு |
போர விப்ர குடா²ரி வனவன
சாரி கோ³ப திக³ம்ப³ராஸ்வவ
ஏரி போத³ரு பிடெ³னோ வேங்கட ஸேஷகி³ரிவாஸா ||7**

நீர முளுகி - மதஸ்யாவதாரமாக தண்ணீரில் இருந்தாய்; பாரபொத்து - பாற்கடலை கடையும்போது மலையை தாங்கிப் பிடித்தாய்; தாருணீதளவகெது - வராக அவதாரம் எடுத்து, பூமியை கிழித்துக் கொண்டு சென்று அசுரர்களைக் கொன்றாய்; ஸிட்டிலி க்ருரனுதரவ ஸீளி - பெரும் கோபத்துடன், அசுரர்களின் தலைவனின் வயிற்றினை கிழித்து; மாலெ தரிஸிதரு - மாலையாக அணிந்து கொண்டாய்; போர விப்ர - ஒரு பிராமண சிறுவனாக வந்தாய் (வாமன அவதாரம்); குடாரி - கோடலி பிடித்து பரசுராம அவதாரம் எடுத்தாய்; வனவன - ராமனாக வனங்களில் அலைந்தாய்; ஜாரி கோப - பெண்களை மயக்கும் கோபாலனாக வந்தாய்; திகம்பராஷ்வவ ஏரி - திகம்பரனாக வந்த பெளத்தனே; குதிரையில் ஏறிச் செல்கிறாய் (கல்கி அவதாரமாக); போதரு பிடெனோ - இப்படி பல்வேறு லீலைகளை செய்து நீ சென்றாலும், நான் உன்னை விடமாட்டேன்; வெங்கட சேஷகிரிவாஸ - சேஷாசலத்தில் வசிக்கும் வேங்கடேசனே.

* மதஸ்யாவதாரமாக தண்ணீரில் இருந்தவனே,
* பாற்கடலில் மலையை தாங்கிப் பிடித்த கூர்மனே,
* வராக அவதாரத்தில் பூமியை கிழித்துக் கொண்டு, அசுரர்களை கொன்றவனே,

* பெரும் கோபத்துடன், அசுரர்களின் தலைவனின் வயிற்றினை
கிழித்து, அவனது குடலை மாலையாக அணிந்தவனே,
* ஒரு பிராமண சிறுவனாக வந்த வாமனனே,
* கோடலி பிடித்து, பரசுராம அவதாரம் எடுத்தவனே,
* ராமனாக வனங்களில் அலைந்தவனே,
* பெண்களை மயக்கும் கோபாலகனாக கிருஷ்ணனாக வந்தவனே,
* திகம்பரனாக வந்த பெளத்தனே,
* குதிரையில் ஏறிச் சென்ற கல்கியே,
இப்படி நீ பல்வேறு லீலைகளை செய்து சென்றாலும்,
சேஷாசலத்தில் வசிக்கும் வெங்கடேசனே, நான் உன்னை
விடமாட்டேன்.

லட்சுமிநாயக ஸார்வபௌ¹மனே
பக்ஷிவாஹன பரமபுருஷனே
மோக்ஷதாயக ப்ராணஜனகனே விஸ்வவ்யாபகனே |
அக்ஷயாம்ப²ரவித்தி விஜயன
பக்ஷபாதவ மாடி³ கு¹ருக³ள
லக்ஷ்யமாட³தெ³ கொந்தெ³யோ ஸ்ரீஸேஷகி³ரிவாஸா ||8

லட்சுமி நாயக - ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே;
ஸார்வபௌமனே - ஸர்வோத்தமனே; பக்ஷிவாஹன - கருட
வாகனனே; பரமபுருஷனே - க்ஷராக்ஷர புருஷர்கள்
அனைவரிலும் சிறந்தவனான பகவந்தனே; மோக்ஷ தாயக -
கைவல்யதாயக என்றே பெயர் பெற்றவனான ஸ்ரீஹரி; ப்ராண
ஜனகனே - முக்யபிராணரின் தந்தையே; விஷ்வ வ்யாபகனே -
உலகில் அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவனே; அக்
ஷயாம்பரவித்தி - திரௌபதிக்கு மானபங்கம் ஆன சமயத்தில்,
அவளுக்கு எல்லையற்ற ஆடைகளை அளித்து; விஜயன பக்
ஷபாதவ மாடி - அர்ஜுனனுக்கு உதவியாக அவன் சார்பில் இருந்து
கொண்டு; குருகள - கௌரவர்களை; லக்ஷ்யமாடதெ -
பொருட்படுத்தாமல்; கொந்தேயோ - அவர்களை கொன்றாயே;
ஸ்ரீசேஷ கிரிவாஸ - சேஷாசலத்தில் வசிப்பவனே.

ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே, ஸர்வோத்தமனே, கருடவாகனனே, க்ஷராக்ஷர புருஷர்கள் அனைவரிலும் சிறந்தவனான பகவந்தனே, கைவல்யதாயக என்றே பெயர் பெற்றவனான ஸ்ரீஹரியே, முக்யபிராணரின் தந்தையே, உலகில் அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவனே, திரௌபதிக்கு மாண்பங்கம் ஆன சமயத்தில், அவளுக்கு எல்லையற்ற ஆடைகளை அளித்தவனே, அர்ஜுனனுக்கு உதவியாக அவன் சார்பில் இருந்து கொண்டு, கௌரவர்களை பொருட்படுத்தாமல், அவர்களை கொன்றவனே, சேஷாசலத்தில் வசிப்பவனே.

ஹிந்தெ³ நீ ப்ரஹ்லாத³ கோ³ஸுக³

எந்து³ நோட³ த³ ரூபத⁴ரிஸீ

ப³ந்து³ தை³த்யன ஓட³ல ப³கெ³து³ பொரெதெ³ பா³லகன |

தந்தெ³தாய்க³ள பி³ட்டு விபினதி³

நிந்து³ தபிஸுவ பஞ்சவத்ஸர

கந்த³னா த⁴ருவகொ³லிது³ பொரெதெ³யோ ஸேஷகி³ரிவாஸா ||9

ஹிந்தே - முன்னர் க்ருத யுகத்தில்; நீ ப்ரஹ்லாத கோஸுக - பிரகலாதனுக்காக, நீ; எந்து நோடத ரூப தரிஸி பந்து - அதுவரை யாருமே பார்த்திருக்காத ரூபத்தை தாங்கியவாறு வந்து; தைத்யன ஓடல பகெது - தைத்யனின் உடலை கிழித்து; பொரெதெ பாலகன - சிறுவன் பிரகலாதனை காத்தாய்; தந்தெ தாய்கள பிட்டு - தன் பெற்றோரை விட்டு; விபினதி நிந்து - காட்டில் நின்றவாறு; தபிஸுவ - தவம் செய்தவனான; பஞ்சவத்ஸர கந்தனா - ஐந்து வயதே ஆன சிறுவனான; த்ருவகொலிது - த்ருவனுக்கு தரிசனம் அளித்து; பொரெதெயொ - காத்தாயே; சேஷகிரிவாஸா - சேஷாசலத்தில் வசிப்பவனே.

முன்னர் க்ருத யுகத்தில், பிரகலாதனுக்காக, நீ அதுவரை யாருமே பார்த்திருக்காத நரசிம்ம ரூபத்தை தாங்கியவாறு வந்து, தைத்யனின் உடலை கிழித்து, சிறுவன் பிரகலாதனை காத்தாய். தன் பெற்றோரை விட்டு, காட்டில் நின்றவாறு, தவம் செய்தவனான, ஐந்து வயதே ஆன சிறுவனான, த்ருவனுக்கு தரிசனம் அளித்து காத்தவனே, சேஷாசலத்தில் வசிப்பவனே.

மடு³வினொளகி³ஹ மகரி காலனு
 பிடி³து³ பா³தி⁴ஸெ கரியு த்ரிஜக³
 த்³வடெ³ய பாலிஸோ எனலு தக்ஷண ப³ந்து³ பாலிஸிதெ³ |
 மட³தி³மாதனு கேளி ப³லுபரி
 ப³ட³வ ப்ராமஹண தா³ன்யகொட³லு
 பொட³விக³ஸத³ள பா⁴க்³ய நீடி³தெ³ ஸேஷகி³ரிவாஸா ||10

மடுவினொளகிஹ - அந்த குட்டையில் இருந்ததான; மகரி காலனு
 பிடிது - முதலையானது, யானையின் காலினை பிடித்து; பாதிஸெ -
 அதனை துன்புறுத்த; கரியு - அந்த யானையானது; த்ரிஜகத்வடெய
 பாலிஸோ எனலு - நாராயணா அகில குரோ பகவன் நமஸ்தே
 என்று வேண்டிக் கொள்ள; தக்ஷண பந்து பாலிஸிதெ -
 உடனடியாக நீ அங்கு வந்து அதனை காத்தாய்; பலுபரி -
 பலவிதமான; மடதிமாதனு கேளி - மனைவியின் பேச்சினைக்
 கேட்டு; படவ பிராமண - ஏழையான குசேல பிராமணன்; தான்ய
 கொடலு - தான் கொண்டு வந்த அவலைக் கொடுக்க;
 பொடவியொளு - இந்த பூமியில்; அஸதள பாக்ய - அபாரமான
 பாக்கியத்தினை (செல்வத்தினை); நீடிதெ - அவனுக்கு நீ
 கொடுத்தாய்; சேஷகிரிவாஸ - சேஷாசலவாசனே.

அந்த குட்டையில் இருந்ததான முதலையானது, யானையின்
 காலைப் பிடித்து, அதனை துன்புறுத்த, அந்த யானையானது,
 நாராயணா அகில குரோ பகவன் நமஸ்தே என்று வேண்டிக்
 கொள்ள, உடனடியாக நீ அங்கு வந்து அதனை காத்தாய்.
 மனைவியின் பலவிதமான பேச்சினைக் கேட்டு, உன்னை பார்க்க
 வந்த ஏழையான குசேலன், தான் கொண்டு வந்த அவலைக்
 கொடுக்க, இந்த பூமியில் அபாரமான பாக்கியத்தை நீ அவனுக்குக்
 கொடுத்தாய். சேஷாசல வாஸனே.

பிந்தெமாடி³த³ மஹிமெக³ள நா
 நெந்து³ வர்ணிஸலேனுப²ல ஸ்ரீ
 காந்த என்னனு பொரெயெ கீருதி நினகெ³ ப²லவெனகெ³ |
 கந்துஜனகனெ என்ன மனஸின
 அந்தரங்க³தி³ நீனெ ஸர்வத³

நிந்து ப்ரேரணெ மாள்பெ ஸர்வத³ ஸேஷகி³ரிவாஸா ||11

பிந்தெமாடித - முன்னர் நீ செய்த; மஹிமெகள - மகிமைகளை; நா நெந்து வர்ணிஸலேனுபல - நான் என்னவென்று சொல்லி வர்ணிப்பது?. அப்படி வர்ணிப்பதால் எனக்கு என்ன பலன்?; ஸ்ரீகாந்த - ஸ்ரீகாந்தனே; என்னனு பொரெயெ கீருதி நினகெ - என்னை காத்த புகழ் உனக்கு; பலவெனகெ - இதுவே எனக்கான பலன்; கந்துஜனகனெ - மன்மதனின் தந்தையே; என்ன மனஸின அந்தரங்கதி - என் மனதில், அந்தரங்கத்தில், பிம்பமூர்த்தியாக; நீனெ ஸர்வத நிந்து - நீயே எப்போதும் இருந்தவாறு; ப்ரேரணெ மாள்பெ ஸர்வத - அனைத்தையும் செய்யுமாறு செய்விக்கிறாய்; சேஷகிரிவாஸ - சேஷாசல வாஸனே.

முன்னர் நீ செய்த மகிமைகளை நான் எப்படி வர்ணிப்பேன்?. அப்படி வர்ணிப்பதால் எனக்கு என்ன பலன்?. ஸ்ரீகாந்தனே. என்னை காக்கும் புகழ் உனக்கு வரும். இதுவே எனக்கான பலன். மன்மதனின் தந்தையே, என் மனதில் பிம்பமூர்த்தியாக நீயே எப்போதும் இருந்தவாறு, அனைத்தையும் செய்யுமாறு செய்விக்கிறாய். சேஷாசல வாஸனே.

ஸ்ரீனிவாஸனெ ப⁴க்தபோஷனெ

ஞானிகுலக³ளிக³ப⁴ய தா³யக

தீ³னபா³ந்த⁴வ நீனெ என்னமனத³ர்த்த² பூரெயிஸொ |

அனுபமோபமஞான ஸம்பத³

வினயபூர்வகவித்து பாலிஸொ

ஜனுமஜனுமகெ மரெயபே³ட³வோ ஸேஷகி³ரிவாஸா ||12

ஸ்ரீனிவாஸனே; பக்தபோஷனெ - பக்தர்களை எப்போதும் காப்பவனே; ஞானிகுலகளிகெ அபயதாயக - ஞானிகளுக்கு எப்போதும் அபயம் அளித்து அருள்பவனே; தீனபாந்தவ நீனெ - உன் பக்தர்களுக்கு நீயே அருள்பவன்; என் மனத அர்த்த பூரெயிஸொ - என் மனதின் விருப்பங்களை நிறைவேற்றுவாயாக; அனுபமோபம ஞான - மிகச் சிறந்ததான, உயர்வான ஞான; ஸம்பத - செல்வங்கள்; வினயபூர்வக - பக்தி, மரியாதைகள் ஆகியவற்றையும்; இத்து

பாலிஸோ - கொடுத்து அருள்வாயாக; ஜனுமஜனுமகெ மரெயபேடவோ - எந்தப் பிறவியில் நான் வந்தாலும், நீ என்னை மறந்துவிட வேண்டாம்; சேஷுகிரிவாஸ - சேஷாசல வாஸனே.

ஸ்ரீனிவாஸனே, பக்தர்களை எப்போதும் காப்பவனே, ஞானிகளுக்கு எப்போதும் அபயம் அளித்து அருள்பவனே, உன் பக்தர்களுக்கு நீயே அருள்பவன். என் மனதின் விருப்பங்களை நிறைவேற்றுவாயாக. மிகச் சிறந்ததான, உயர்வான ஞானம், செல்வங்கள், பக்தி, மரியாதைகள் ஆகியவற்றையும் கொடுத்து அருள்வாயாக. எந்தப் பிறவியில் நான் வந்தாலும், நீ என்னை மறந்துவிட வேண்டாம், சேஷாசல வாஸனே.

மத³வு மத்ஸர லோப⁴ மோஹவு

ஓத³க³பா³ரது³ என்ன மனத³லி

பது³மனாப⁴னெ ஞான ப⁴க்தி விரக்தி நீனித்து |

ஹ்ருதயமத⁴யதி³ நின்ன ரூபவு

வத³னத³லி தவ நாம மந்த்ரவு

ஸத³ய பாலிஸோ பே³டி³கொம்பெனோ ஸேஷுகி³ரிவாஸா ||13

மதவு - ஆணவம் ; மத்ஸர - பொறாமை ; லோப - பேராசை ; மோஹவு - மாயை (அறியாமை) ; ஓதகபாரது என்ன மனதலி - என் மனதில் இவை வரவேசுடாது; பதுமனாபனெ - பத்மனாபனே; ஞான பக்தி விரக்தி நீனித்து - ஞான பக்தி வைராக்கியங்களை நீ எனக்கு அருளி; ஹ்ருதயமதயதி நின்ன ரூபவு - என் இதயத்தில் உன் உருவத்தினை (பிம்பமூர்த்தியை); வதனதலி தவ நாம மந்த்ரவு - என் வதனத்தில் எப்போதும் உன் நாமமே; ஸதய பாலிஸோ - இருக்குமாறு அருள்வாயாக; பேடிகொம்பெனோ - என்று வேண்டிக் கொள்கிறேன்; சேஷுகிரிவாஸ - சேஷாசல வாஸனே.

ஆணவம், பொறாமை, பேராசை, மாயை (அறியாமை) ஆகியவை, என் மனதில் இவை வரவேசுடாது. பத்மனாபனே, ஞான, பக்தி, வைராக்கியங்களை நீ எனக்கு அருளி, என் இதயத்தில், உன் உருவத்தையும், (பிம்பமூர்த்தியை) என் வதனத்தில் எப்போதும்

உன் நாமமே இருக்குமாயும் அருள்வாயாக, என்று வேண்டிக் கொள்கிறேன், சேஷாசல வாஸனே.

அந்த³னுடி³ புளியாக³பா³ரது³
 ப³ந்த³ பா⁴க்யவு³ ஹோக³பா³ரது³
 குந்து³ பா³ரதெ³ நின்ன கருணவு³ தி³னதி³ வர்த்தி³ஸலி |
 நிந்தெ³ மா³டு³வ ஜனர ஸங்க³வு
 எந்தி³கா³த³ரு தொ³ரெய பா³ரது³
 எந்து³ நின்னனு பே³டி³கொம்பெ³னோ ஸேஷகி³ரிவாஸா ||14

அந்தனுடி - நான் கூறிய வாக்குகள்; புளியாகபாரது - பொய் ஆகி விடக்கூடாது; பந்த பாக்யவு - எனக்கு வந்த செல்வங்கள்; ஹோகபாரது - போய்விடக்கூடாது; குந்து பாரதெ - எவ்வித குறைகளும் இன்றி; நின்ன கருணவு - உன்னுடைய கருணையானது; தினதி வர்த்திஸலி - தினப்படி வளர்ந்து கொண்டே இருக்கட்டும்; நிந்தெ மாடுவ ஜனர ஸங்கவு - மற்றவர்களை எப்போதும் குறை சொல்லும் மக்களின் ஸங்கமானது; எந்திகாதரு தொரெய பாரது - என்றைக்கும் எனக்கு கிடைக்கக் கூடாது; எந்து நின்னய - என்று உன்னையே; பேடிகொம்பெனொ - நான் வேண்டிக் கொள்கிறேன்; சேஷகிரிவாஸ - சேஷாசல வாஸனே.

நான் கூறிய வாக்குகள் பொய் ஆகி விடக்கூடாது. எனக்கு வந்த செல்வங்கள் போய்விடக்கூடாது. எவ்வித குறைகளும் இன்றி, உன்னுடைய கருணையானது, தினப்படி வளர்ந்து கொண்டே இருக்கட்டும். மற்றவர்களை எப்போதும் குறை சொல்லும் மக்களின் ஸங்கமானது, என்றைக்கும் எனக்கு கிடைக்கக் கூடாது, என்று உன்னையே நான் வேண்டிக் கொள்கிறேன், சேஷாசல வாஸனே.

ஏனு பே³டி³லி என்ன தே³வனே
 ஸானுராக³தி³ என்ன பாலிஸோ
 நானாவித³வித³ ஸௌக்ய நீ³டு³ இஹபரங்க³ளலி |
 ஸ்ரீனிவாஸனெ நின்ன தாஸகெ³

**ஏனு கொரெதில்லெல்லி நோட³லு
நீனெ நிந்தீவித⁴தி³ பேளிஸு ஸேஷகி³ரிவாஸா ||15**

ஏனு பேடலி என்ன தேவனெ - என் தலைவனே, ஸ்வாமியே, நான் உன்னை என்னவென்று கேட்டு வேண்டிக் கொள்ளட்டும்; ஸானுராகதி என்ன பாலிஸோ - கருணையுடன் / வாஞ்சையுடன் என்னை அருள்வாயாக; நானாவிதவித ஸௌக்ய நீடு - பற்பல விதமான சுகங்களை எனக்கு அருள்வாயாக; இஹபரங்களலி - இந்த உலகிலும், பர உலகிலும்; ஸ்ரீனிவாஸனே; நின்ன தாஸகெ - உன் தாஸனான எனக்கு; ஏனு கொரெதில்லெல்லி நோடலு - எந்த விதத்திலும், எங்கும் குறையே வரக்கூடாது; நீனே நிந்தீவிததி - நீயே இவ்வாறாக இருந்து; பேளிஸு - பார்த்துக் கொள்வாயாக; சேஷாசல வாஸனே.

என் தலைவனே, ஸ்வாமியே, நான் உன்னை என்னவென்று கேட்டு வேண்டிக் கொள்ளட்டும். கருணையுடன் / வாஞ்சையுடன் என்னை அருள்வாயாக. பற்பல விதமான சுகங்களை எனக்கு அருள்வாயாக. இந்த உலகிலும், பர உலகிலும், ஸ்ரீனிவாஸனே, உன் தாஸனான எனக்கு, எந்த விதத்திலும், எங்கும் குறையே வரக்கூடாது. நீயே இவ்வாறாக இருந்து, பார்த்துக் கொள்வாயாக, சேஷாசல வாஸனே.

**ஆரு முனித³வரேனு மாள்பரோ
ஆருவொலித³வரேனு மாள்பரோ
ஆரு ஸ்னேஹிக³ராரு த³வேஷிக³ளாருதா³ஸினரு |
க்ரூர ஜீவர ஹணிது³ ஸாத்விக
தீ³ர ஜீவர பொரெது³ நின்னலி
ஸார ப⁴குதியனித்து பாலிஸோ ஸேஷகி³ரிவாஸா ||16**

ஆரு முனிதவரேனு மாள்பரோ - கோபம் கொண்டவர்கள் யார், அவர்கள் என்ன செய்தாலும் நான் கண்டு கொள்வதில்லை; ஆருவொலிதவரேனு மாள்பரோ - யார் எனக்கு நன்மைகள் செய்கிறார்கள் என்பதையும் நான் பார்ப்பதில்லை; யாரு ஸ்னேஹிதரு - யார் என்னுடைய நண்பர்கள்; ஆரு த்வேஷிகளு -

யார் என்னுடைய எதிரிகள்; ஆரு தாஷினரு - யார் என்னை உதாசீனம் செய்கிறார்கள் என்றும் கவனிப்பதில்லை; க்ரூர ஜீவர ஹணிது - க்ரூர கெட்டவர்களை அழித்து; ஸாத்விக தீர ஜீவர பொரெது - ஸாத்விகமான தீரரான ஜீவர்களை காத்து; நின்னலி ஸார பகுதியனித்து - உன்னிடம் அபாரமான பக்தியை அளித்து; பாலிஸோ - அருள்வாயாக; சேஷகிரி வாஸனே.

கோபம் கொண்டவர்கள் யாரோ, அவர்கள் என்ன செய்தாலும் நான் கண்டு கொள்வதில்லை. யார் எனக்கு நன்மைகள் செய்கிறார்கள் என்பதையும் நான் பார்ப்பதில்லை. யார் என்னுடைய நண்பர்கள், யார் என்னுடைய எதிரிகள், யார் என்னை உதாசீனம் செய்கிறார்கள் என்றும் கவனிப்பதில்லை. கெட்டவர்களை அழித்து, ஸாத்விகமான, தீரரான ஜீவர்களை காத்து, உன்னிடம் அபாரமான பக்தியை அளித்து, அருள்வாயாக, சேஷகிரி வாஸனே.

நின்ன ஸேவெயனித்து எனகீ

நின்ன பத³யுக³ ப⁴க்தி நீடி³

நின்ன கு³ண க³ண ஸ்தவன மாடு³வ ஞான நீனித்து |

என்ன மனத³லி நீனே நிந்து

க⁴ன்ன கார்யவ மாடி³ மாடி³ஸு

த⁴ன்யனெந்தெ³னிஸென்ன லோகதி³ ஸேஷகி³ரிவாஸா ||17

நின்ன ஸேவெயனித்து எனகே - உன்னுடைய சேவையை செய்யவே எனக்கு வாய்ப்பு அளிப்பாயாக; நின்ன பதயுக பக்தி நீடி - உன்னுடைய பதங்களின் பக்தியைக் கொடுத்து; நின்ன குண கண - உன்னுடைய நற்குணங்களை; ஸ்தவன மாடுவ - எப்போதும் போற்றிப் பாடும்படியான; ஞான நீனித்து - ஞானத்தை எனக்குக் கொடுத்து; என்ன மனதலி - என்னுடைய மனதில்; நீனே நிந்து - நீயே நின்றவாறு; கன்ன கார்யவ மாடி மாடிஸு - மிகச் சிறந்த செயல்களை செய்து, செய்விப்பாயாக; தன்யனெந்தெனிஸென்ன லோகதி - என்னை இந்தப் பிறவியை எடுத்ததற்கு தன்யன் என்று நினைக்கச் செய்வாயாக; சேஷகிரி வாஸனே.

உன்னுடைய சேவையை செய்யவே எனக்கு வாய்ப்பு அளிப்பாயாக. உன்னுடைய பதங்களின் பக்தியைக் கொடுத்து, உன்னுடைய நற்குணங்களை எப்போதும் போற்றிப் பாடும்படியான ஞானத்தை எனக்குக் கொடுத்து, என்னுடைய மனதில் நீயே நின்றவாறு, மிகச் சிறந்த செயல்களை செய்து, செய்விப்பாயாக. என்னை இந்தப் பிறவியை எடுத்ததற்கு தன்யன் என்று நினைக்கச் செய்வாயாக, சேஷகிரி வாஸனே.

ஜயஜயது ஷட² கூர்ம ரூபனே
ஜயஜயது கிடி ஸிம்ஹ வாமன
ஜயஜயது ப்⁴ருகு³ராம ரகு⁴குல ஸோம ஸ்ரீராம |
ஜயஜயது ஸிரி யது³வரேண்யனே
ஜயஜயது ஜனமோஹ பு³த்³னே
ஜயஜயது கலிகல்மஷக்⁴னனே கல்கி நாமகனே || 18

ஜய ஜயது - மங்களம் உண்டாகட்டும்; ஷட கூர்ம ரூபனே - மதஸ்ய கூர்மனே; கிடி ஸிம்ஹ வாமன - வராஹ, ஸிம்ம, வாமன ரூபங்களே; ப்⁴ருகு³ராம - பரசுராமனே; ரகு⁴குல ஸோம ஸ்ரீராம - ரகு குலத்தில் உதித்தவனான ஸ்ரீராமனே; ஷிரி யது³வரேண்யனே - யது குலத்தில் பிறந்தவனான ஸ்ரீகிருஷ்ணனே; ஜனமோஹக புத்தனே - மக்களை மயக்கியவனான புத்தனே; கலிகல்மஷக்⁴னனே - கலியை அழிக்க வந்தவனே; கல்கி நாமகனே - கல்கி நாமகனான ஸ்ரீஹரியே, உனக்கு மங்களம் உண்டாகட்டும்.

மதஸ்ய கூர்மனே, வராஹ, ஸிம்ம, வாமன ரூபங்களே, பரசுராமனே, ரகு குலத்தில் உதித்தவனான ஸ்ரீராமனே, யது குலத்தில் பிறந்தவனான ஸ்ரீகிருஷ்ணனே, மக்களை மயக்கியவனான புத்தனே, கலியை அழிக்க வந்தவனே, கல்கி நாமகனான ஸ்ரீஹரியே, உனக்கு மங்களம் உண்டாகட்டும்.

கருண ஸாக³ர நீனே நிஜபத³
ஸரணவத்ஸல நீனே ஸாஸ்வத
ஸரணஜன மந்தா³ர கமலாகாந்த ஜயவந்த |
நிருத நின்னனு நுதிஸி பே³டு³வெ

வரத³ கு³ருஜக³ன்னாத² விட்டல

பரமப்ரேமதி³ பொரெயோ என்னனு ஸேஷகி³ரிவாஸா ||19

கருண ஸாகர நீனே - கருணைக்கடல் நீயே; நிஜபத ஓரணவத்ஸல
- உன்னுடைய பதங்களை வணங்கியவர்களை காப்பவனே;
ஷாஷ்வத - நிரந்தரமானவனே; ஓரணஜன மந்தார - உன்
பாதங்களை வணங்குபவர்களை காப்பவனே; கமலாகாந்த
ஜயவந்த - ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே; அனைத்திலும்
வெற்றி பெறுபவனே; நிருத நின்னனு - எப்போதும் உன்னை;
நுதிஸி பாடுவே - போற்றிப் பாடுவேன்; வரத குரு ஜகன்னாத
விட்டல - வரமளிப்பவனான குரு ஜகன்னாத விட்டலனே; பரம
ப்ரேமதி பொரெயோ - மிகுந்த அன்புடன் என்னை காப்பாயாக;
என்னனு சேஷகிரிவாஸ - சேஷாசல வாஸனே, என்னை
காப்பாயாக.

கருணைக்கடலே, உன்னுடைய பதங்களை வணங்கியவர்களை
காப்பவனே, நிரந்தரமானவனே, உன் பாதங்களை
வணங்குபவர்களை காப்பவனே, ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே,
எப்போதும் உன்னை போற்றிப் பாடுவேன். வரமளிப்பவனான குரு
ஜகன்னாத விட்டலனே, மிகுந்த அன்புடன் என்னை காப்பாயாக,
சேஷாசல வாஸனே, என்னை காப்பாயாக.

ஸ்ரீகுருப்யோ நம:

ஸ்ரீலட்சுமி ஸ்தவராஜா

ஸ்ரீகுருஜகன்னாததாஸர் இயற்றியது
(மூலம் மட்டும் - பாராயணத்திற்காக)

ஹரியரஸி ஸிரி நீனே ஸர்வத³
ஹரிய வக்ஷஸ்தல நிவாஸினி
ஹரிய த³க்ஷிண தொடெ³யொளொப்புத காலதே³ஸத³லி
ஹரிய ஸஹிததி³ ஹர்யனுக்³குதி³
ஹரிய ஸேவா நிருதகெ³ய்யுத
ஹரிய பத³க்கெ நீடி³ ஸுகி²ஸுவ ஸிரியெ வந்தி³பெனு ||1

ஹரிய கருணதி³ ஸரஸிஜாண்ட³வ
ஹரிய ஸஹிததி³ ஹரிய தெரத³லி
ஹரிய மனக¹தி¹ பரீ திகோ³ஸுக³ ஸ்ருஷ்டிஸ்தி²தி²லயவ
ஹரிய சித்தனுக்³லமாடு³த
ஹரிய ஸங்கல்பானுஸாரதி³
ஹரியனுக்³ரஹ படெ³த³ நின்னனு ஸ்துதிபெனவரத ||2

ஹரிய ரமணியெ ஹரிய ஞானவ
ஹரிய பத³யுக³ ப⁴க்தி பாலிஸி
ஹரிய ஸஹிததி³ நின்ன லுபவ என்ன மனத³ல்லி
ஹரிய வல்லபெ⁴ தோரெ ஸந்தத
ஹரிய மன ஸங்கல்பத³ந்தே
ஹரிய மூருதி நெனஹனித்து பொரெயெ மஜ்ஜனன் ||3

ஹரிய ஹ்ருத³யத³லித்த தெரத³லி
ஸிரியெ என்னய ஸத³ன மத⁴யதி³
ஹரிய ஸஹிததி³ நீனெ நெலஸீ ஸர்வகாலத³லி
ஹரிய நின்னய ஸேவெ கோ³ஸுக³
பரம நின்ன விபு⁴தி ஸஹிததி³
ஹரி விபு⁴திஜ ஸகல பா⁴க்³யவனித்து பொரெயென்ன ||4

ஹரிய மானினி ஸகல ஸம்பத³
 ஹரிய ப்ரேமதி³யித்து நீனே
 ஹரிய ஸேவெய கெ³யஸி என்னனு பொரெயெ மஜ்ஜனனி |
 ஹரிய ஸஹிததி³ நீனே ஸந்தத
 பெ³ரெது மனெயலி ஸ்வர்ண வருஷ்டிய
 கரெது³ பா⁴க்³யவனித்து என்னனு பொரெயெ ஸிரிதே³வி ||5

ஹரிய ஸஹ வைகுண்ட²லோகதி³
 இருவ தெரத³லி என்ன ஸத³னதி³
 ஹரிய ஸஹிதத³லித்³து³ மங்க³ள கார்ய தி³னதி³னதி³
 ஹரிய தத்வவிசார நின்னய
 ஹரிய மஹிமெயனருஹி ஸந்தத
 ஹரிய ப⁴க்தரஸங்க³த³லி ஹரிதா³ஸனெனிஸென்ன ||6

ஹரிய ஜனகனு ஜனனி நீனே
 ஸிரியனித்து பாலிஸெந்தெ³னு
 ஹரிய மந்தி³ரவெனிப என்னய ஹ்ருத³ய மத்⁴யத³லி |
 ஹரிய கூட்³யனுதி³னதி³ நின்னய
 ஹரிய ரூபவ தோரி பா⁴க்³யவ
 கரதி³ நீடி³ பரியலென்னனு பொரெயெ ஸிரிதே³வி ||7

ஹரிய பத³ஸஞ்சாதவாதா³
 த⁴ரணிமண்ட³ல ஸிரியெ நினகே³
 அரஸனாகி³ஹ ஹரியகூடி³ நிதி⁴ய நீட்³ம்ம |
 ஹரிய கருணதி³ பா⁴க்³ய நீடு³வ
 பரம ஸகுதிய நினகெ³ இருவுது³
 கருணதி³ந்த³லி நோடி³ பா⁴க்³யவனித்து பொரெயம்ம ||8

ஹரிகெ³ அரஸீ எனிப நின்னனு
 ஸரஸிஜாஸன ருத்ரஸக்ரரு
 பரம ப⁴குதி ஞான பூர்வக ப⁴ஜிஸி நிஜக³திய
 த்வரதி³ ஸேரித³ ஸ்ருதியவார்த்தெய
 கரணதி³ந்த³ரிதீக³ நின்னய
 சரணகமலவ மனதி³ஸந்தத ப⁴ஜிபெ கல்யாணி ||9

மாத⁴வன மனப்ரேம மானினி
 ஸாத³ரதி³ ஸௌபா⁴க்³ய த⁴னக்³ள
 யாத³வேஸ ஸுதா⁴மத்³விஜவரகி³த்த தெரத்³ந்தெ
 மோத்³ மனத்³லி ஸாந்த³ர ஸுக²மய
 போ³த⁴ப⁴குதி விரகுதி பாலிஸி
 வேத்³க்³ம்யன ப⁴ஜனெ மாடி³ஸு வேத்³கபி⁴மானி ||10

உதி³தபா⁴ஸ்கர கோடிபா⁴ஸளெ
 பி³து³ரமண்ட³ல ஜைப வத்³னெயெ
 மத்³னமுருதி கோடினிப⁴ லாவண்யபூரிதளே
 பது³ம நயனளே நாஸ சம்பக
 பி⁴து³ரப²லக்¹ ஸுபா²ல குந்தள
 மத்³னகார்முக புப்³பு³யுக³ளவு கருணயுக³ ஸோபெ⁴ ||11

கத்³பு கன்னடி³ குமுத்³ குட்மல
 ரத்³னபங்க்தியு ரக்த ஓஷ்டவு
 சதுரெயானன மந்த³ஹாஸவு சந்த்ரசந்த³ரிகெயு
 உத்³ய தாம்ரலலாட ஸோபி⁴தெ
 ஒத்³கி³ ராஜிப ப்⁴ருங்க³குந்தளெ
 உத்³க பி³ந்து³க்³ளெம்போ³ பைதலெ முத்து ராஜிதளெ ||12

முத்³து³ சுப³கவு கம்பு³ கந்த⁴ர
 பொத்³து³கொண்டி³ஹ பா³ஹுத்³வந்த³வவு
 எத்³து³ தோருத கரிய கரதெர தாவெ ஸோபி⁴பவு
 முத்³ர ரத்னாங்கு³ளிய ஸங்க⁴தி³
 போதி³த்³ ஹஸ்தத்வயவு ஸோபி⁴ப
 பத்³மகட்மக்³ளெனிஸி ஸேவகக்³ப⁴ய நீடு³வவு ||13

ப⁴க்தஜனததி ப்ரேமவாரிதெ⁴
 ப⁴க்தஜன ஹ்ருத் பத்³மவாஸினி
 ப⁴க்தஜனதா³ரித்³ய ஹாரியெ நமிபெ நனவரத
 லகுமி க்ரமுக ஸுகண்ட²த்³லி ஸ்ரீ
 ரேக்² ஸோபி⁴தெ நித்ய நித்யதி³
 முகுத ஹாராவளி ஸுஸோபி⁴தெ பரமமங்க³ளளெ ||14

நின்னதா³ஸன மாடெ³ லகுமியெ
 க⁴ன்னதர ஸௌபா⁴க்³ய ஸம்பத³
 சென்னவாகி³ நீடி³ என்னய ஸத³னதொ³ளகி³த்து³
 நின்ன பதியொட³க்³டி³ தி³னதி³ன
 என்ன கையலி பூஜெ கொ³ள்ளுத
 நின்ன ஞுபவ தோரி பாலிஸு பால ஸாக³ரஜெ ||15

மாதெ நின்னய ஜடர கமல ஸு
 ஜாதனாகி³ஹ ஸுதன தெரத³லி
 ப்ரீதிபூர்வக பா⁴க்³ய நிதி⁴க்³ளனித்து ந்த்யத³லி
 நீத ப⁴குதி ஞான பூர்வக
 தா³த கு³ரு ஜக³ன்னாத² விட்டலன
 ப்ரீதிகொ³ளிஸுவ பா⁴க்³ய பாலிஸி பொரெயெ நீயென்ன ||16

ஸ்ரீகுருப்யோ நம:

ஸ்ரீகுருஜகன்னாததாஸர் இயற்றிய
ஸ்ரீலட்சுமி ஸ்தவராஜா
(தமிழில் - அர்த்த விளக்கங்களுடன்)

ஹரியரஸி ஸிரி நீனே ஸர்வத³
ஹரிய வக்ஷஸ்தல நிவாஸினி
ஹரிய த³க்ஷிண தொடெ³யொளொப்புத காலதே³ஸத³லி
ஹரிய ஸஹிததி³ ஹர்யனுக்³குதி³
ஹரிய ஸேவா நிருதகெ³ய்யுத
ஹரிய பத³க்கெ நீடி³ ஸுகி²ஸுவ ஸிரியெ வந்தி³பெனு ||1

ஹரியரஸி ஸிரி நீனே ஸர்வத - ஸ்ரீஹரியின் நியத பத்னியான ஸ்ரீ நீயே; ஹரிய வக்ஷஸ்தல நிவாஸினி - ஸ்ரீஹரியின் மார்பில் வசிப்பவளே; ஹரிய தக்ஷிண தொடெயொளொப்புத காலதேஷதலி - அனைத்து கால, தேசங்களிலும், ஸ்ரீஹரியின் இடது தொடையின் மேல் அமர்ந்திருப்பவளே; ஹரிய ஸஹிததி - எப்போதும் ஸ்ரீஹரியுடனேயே இருந்து (அவனை விட்டுப் பிரியாமல்); ஹர்யனுக்குதி - ஸ்ரீஹரியின் ஆணைப்படியே; ஹரிய ஸேவா நிருதகெய்யுத - எப்போதும் ஸ்ரீஹரியின் சேவையையே செய்தவாறு; ஹரிய பதகெ நீடி ஸுகிஸுவ - ஸ்ரீஹரியின் பாதங்களிலேயே அந்த ஸேவையை சமர்ப்பித்தவாறு, மகிழ்ச்சியடையும்; ஷிரியே வந்திபெனு - ஸ்ரீலட்சுமிதேவியே உன்னை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீஹரியின் நியத பத்னியான ஸ்ரீ நீயே. ஸ்ரீஹரியின் மார்பில் வசிப்பவளே, அனைத்து கால, தேசங்களிலும், ஸ்ரீஹரியின் இடது தொடையின் மேல் அமர்ந்திருப்பவளே; எப்போதும் ஸ்ரீஹரியுடனேயே இருந்து (அவனை விட்டுப் பிரியாமல்), ஸ்ரீஹரியின் ஆணைப்படியே, எப்போதும் ஸ்ரீஹரியின் சேவையையே செய்தவாறு, ஸ்ரீஹரியின் பாதங்களிலேயே அந்த

ஸேவையை சமர்ப்பித்தவாறு, மகிழ்ச்சியடையும்
ஸ்ரீலட்சுமிதேவியே, உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரிய கருணதி³ ஸரஸிஜாண்ட³வ
ஹரிய ஸஹிததி³ ஹரிய தெரத³லி
ஹரிய மனக¹தி¹ ப்ரீ திகோ³ஸூக³ ஸ்ருஷ்டி²தி² லயவ
ஹரிய சித்தனுக்ஷலமாடு³த
ஹரிய ஸங்கல்பானுஸாரதி³
ஹரியனுக்ரஹ படு³த³ நின்னனு ஸ்துதிபெனனவரத ||2

ஹரிய கருணதி - ஸ்ரீஹரியின் கருணையாலேயே;
ஸரஸிஜாண்டவ - இந்த பிரம்மாண்டத்தினை; ஹரிய ஸஹிததி -
ஸ்ரீஹரியுடனேயே சேர்ந்து; ஹரிய தெரதலி - ஸ்ரீஹரி கூறியபடி
(அவன் செய்வதைப் போலவே); ஹரிய மனகதி ப்ரீ திகோஸூக -
ஸ்ரீஹரியின் மனம் மிகவும் மகிழ்ச்சி அடையும்படியாக;
ஸ்ருஷ்டிஸ்திதி லயவ - ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய ஆகிய
செயல்களை; ஹரிய சித்தனுக்ஷலமாடுத - ஸ்ரீஹரியின்
சித்தத்திற்கு அனுக்ஷலமாக செய்தவாறு; ஹரிய
ஸங்கல்பானுஸாரதி - ஸ்ரீஹரி தான் செய்த சங்கல்பத்தை
நிறைவேற்றும்படியாக; ஹரியனுக்ரஹ படுத - ஸ்ரீஹரியின்
அருளைப் பெற்றவளான; நின்னனு - ஸ்ரீலட்சுமிதேவியே, உன்னை;
ஸ்துதிபெனனவரத - எப்போதும் நான் வணங்குகிறேன்.

ஸ்ரீஹரியின் கருணையாலேயே, இந்த பிரம்மாண்டத்தினை,
ஸ்ரீஹரியுடனேயே சேர்ந்து, ஸ்ரீஹரி கூறியபடி (அவன் செய்வதைப்
போலவே), ஸ்ரீஹரியின் மனம் மிகவும் மகிழ்ச்சி
அடையும்படியாக, ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய ஆகிய செயல்களை,
ஸ்ரீஹரியின் சித்தத்திற்கு அனுக்ஷலமாக செய்தவாறு, ஸ்ரீஹரி
தான் செய்த சங்கல்பத்தை நிறைவேற்றும்படியாக, ஸ்ரீஹரியின்
அருளைப் பெற்றவளான ஸ்ரீலட்சுமிதேவியே, உன்னை, எப்போதும்
நான் வணங்குகிறேன்.

ஹரிய ரமணியெ ஹரிய ஞானவ
ஹரிய பத³யுக³ ப⁴க்தி பாலிஸி

ஹரிய ஸஹிததி³ நின்ன ரூபவ என்ன மனத³ல்லி
 ஹரிய வல்லபெ⁴ தோரெ ஸந்தத
 ஹரிய மன ஸங்கல்பத³ந்தே
 ஹரிய மூருதி நெனஹனித்து பொரெயெ மஜ்ஜனனி ||3

ஹரிய ரமணியெ - ஸ்ரீஹரியின் மனைவியே; ஹரிய ஞானவ - ஸ்ரீஹரியின் ஞானத்தை (மற்றும்); ஹரிய பதயுக - ஸ்ரீஹரியின் பாதங்களைப் பற்றியதான; பக்தி பாலிஸி - பக்தியை (எனக்கு) அருளியவாறு; ஹரிய ஸஹிததி - ஸ்ரீஹரி உடன்; நின்ன ரூபவ என்ன மனதல்லி - உன் ரூபத்தையும் என்னுடைய மனதில்; ஹரிய வல்லபெ தோரெ ஸந்தத - எப்போதும் காட்டுவாயாக, லட்சுமிதேவியே; ஹரிய மன ஸங்கல்பதந்தெ - ஸ்ரீஹரி செய்த சங்கல்பத்திற்கேற்ப; ஹரிய மூருதி நெனஹனித்து - ஸ்ரீஹரியின் பிம்பமூர்த்தியை எனக்கு தரிசனம் அளித்து; பொரெயெ மஜ்ஜனனி - என்னை அருள்வாயாக, என் தாயே.

ஸ்ரீஹரியின் மனைவியே, ஸ்ரீஹரியின் ஞானத்தை (மற்றும்), ஸ்ரீஹரியின் பாதங்களைப் பற்றியதான பக்தியை (எனக்கு) அருளியவாறு, ஸ்ரீஹரி உடன், உன் ரூபத்தையும் என்னுடைய மனதில் எப்போதும் காட்டுவாயாக, லட்சுமிதேவியே. ஸ்ரீஹரி செய்த சங்கல்பத்திற்கேற்ப, ஸ்ரீஹரியின் பிம்பமூர்த்தியை எனக்கு தரிசனம் அளித்து, என்னை அருள்வாயாக, என் தாயே.

ஹரிய ஹ்ருத³யத³லித்த தெரத³லி
 ஸிரியெ என்னய ஸத³ன மத³யதி³
 ஹரிய ஸஹிததி³ நீனெ நெலஸீ ஸர்வகாலத³லி
 ஹரிய நின்னய ஸேவெ கோ³ஸுக³
 பரம நின்ன விபூ⁴தி ஸஹிததி³
 ஹரி விபூ⁴திஜ ஸகல பா⁴க்³யவனித்து பொரெயென்ன ||4

ஹரிய ஹ்ருதயதலித்த தெரதலி - எப்படி நீ ஸ்ரீஹரியின் மார்பில் வசிக்கிறாயோ, அதைப் போலவே; ஹரியெ - ஸ்ரீலட்சுமிதேவியே; என்னய ஸதன மத்யதி - என்னுடைய வீட்டில் (மனதில்); ஹரிய ஸஹிததி - ஸ்ரீஹரியுடன்; நீனெ நெலஸி ஸர்வகாலதலி -

எப்போதும் நிலைத்திருந்து; ஹரிய நினைய ஸேவெ கோஸுக - ஸ்ரீஹரிக்கு சேவை செய்வதற்காக; பரம நினை விபுதி ஸஹிததி - உன்னுடைய சிறப்பான ரூபத்துடன்; ஹரி விபுதிஜ - ஸ்ரீஹரியின் சிறப்பான; ஸகல பாக்யவனித்து பொரெயென்ன - அனைத்து பாக்கியங்களையும் கொடுத்து, என்னை காப்பாயாக.

எப்படி நீ ஸ்ரீஹரியின் மார்பில் வசிக்கிறாயோ, அதைப் போலவே, ஹே ஸ்ரீலட்சுமி தேவியே, என்னுடைய வீட்டில் (மனதில்), ஸ்ரீஹரியுடன் எப்போதும் நிலைத்திருந்து, ஸ்ரீஹரிக்கு சேவை செய்வதற்காக, உன்னுடைய சிறப்பான ரூபத்துடன், ஸ்ரீஹரியின் சிறப்பான அனைத்து பாக்கியங்களையும் கொடுத்து, என்னை காப்பாயாக.

ஹரிய மானினி ஸகல ஸம்பத³

ஹரிய ப்ரேமதியித்து நீனே

ஹரிய ஸேவெய கெ³ய்ஸி என்னனு பொரெயெ மஜ்ஜனனி |

ஹரிய ஸஹிததி³ நீனே ஸந்தத

பெ³ரெது மனெயலி ஸ்வர்ண வருஷ்டிய

கரெது³ பா⁴க்³யவனித்து என்னனு பொரெயெ ஸிரிதே³வி ||5

ஹரிய மானினி - ஸ்ரீஹரியின் இல்லத்தரசியே; ஸகல ஸம்பத - அனைத்து செல்வங்களையும் கொண்டவளே; ஹரிய ப்ரேமதியித்து - ஸ்ரீஹரியின் மேல் எனக்கு பக்தியை கொடுத்து; நீனே ஹரிய ஸேவெய கெய்ஸி - ஸ்ரீஹரியின் சேவையினை என் மூலம் செய்வித்து; என்னனு பொரெயெ மஜ்ஜனனி - என் தாயே, எனக்கு அருள்வாயாக; ஹரிய ஸஹிததி - ஸ்ரீஹரி உடன்; மனெயலி ஸந்தத நீயே பெரெது - நீயே என் வீட்டில் எப்போதும் நிலைத்திருந்து; ஸ்வர்ணவருஷ்டிய கரெது - தங்க மழையை பெய்வித்து; பாக்யவனித்து - அனைத்து பாக்கியங்களையும் எனக்கு அளித்து; என்னனு பொரெயெ ஸிரிதேவி - ஸ்ரீதேவியே, என்னை அருள்வாயாக.

ஸ்ரீஹரியின் இல்லத்தரசியே, அனைத்து செல்வங்களையும் கொண்டவளே, ஸ்ரீஹரியின் மேல் எனக்கு பக்தியை கொடுத்து,

ஸ்ரீஹரியின் சேவையினை என் மூலம் செய்வித்து, என் தாயே, எனக்கு அருள்வாயாக. ஸ்ரீஹரி உடன் நீயே என் வீட்டில் எப்போதும் நிலைத்திருந்து, தங்க மழையை பெய்வித்து, அனைத்து பாக்கியங்களையும் எனக்கு அளித்து, ஸ்ரீதேவியே, என்னை அருள்வாயாக.

ஹரிய ஸஹ வைகுண்ட²லோகதி³
இருவ தெரத³லி என்ன ஸத³னதி³
ஹரிய ஸஹிதத³லித்³து³ மங்க³ள கார்ய தி³னதி³னதி³
ஹரிய தத்வவிசார நின்னய
ஹரிய மஹிமெயனருஹி ஸந்தத
ஹரிய பக்தரஸங்க³த³லி ஹரிதா³ஸனெனிஸென்ன ||6

ஹரிய ஸஹ வைகுண்ட லோகதி - ஸ்ரீஹரியுடன் நீ எப்போதும் வைகுண்டத்தில்; இருவ தெரதலி - இருப்பதைப் போல; என்ன ஸதனதி - என் வீட்டிலும்; ஹரிய ஸஹிததலித்து - ஸ்ரீஹரி உடனேயே எப்போதும் இருந்து; தினதினதி மங்கள கார்ய - தினம்தோறும் பல விதமான மங்கள காரியங்களையும்; ஹரிய தத்வவிசார - ஸ்ரீஹரியின் தத்வத்தைப் பற்றியும்; நின்னய, ஹரிய மஹிமெயனருஹி - உன்னுடைய மற்றும் ஸ்ரீஹரியின் மகிமைகளையும் விளக்கி; ஸந்தத - எப்போதும்; ஹரிய பக்தரஸங்கதலி - ஸ்ரீஹரியின் பக்தர்களின் ஸங்கத்தில்; ஹரிதாஸனெனிஸென்ன - என்னை இருக்கச் செய்து, என்னை ஹரிதாஸன் என்று ஆக்குவாயாக.

ஸ்ரீஹரியுடன் நீ எப்போதும் வைகுண்டத்தில் இருப்பதைப் போல, என் வீட்டிலும், ஸ்ரீஹரி உடனேயே எப்போதும் இருந்து, தினம்தோறும் பல விதமான மங்கள காரியங்களையும், ஸ்ரீஹரியின் தத்வத்தைப் பற்றியும், உன்னுடைய மற்றும் ஸ்ரீஹரியின் மகிமைகளையும் விளக்கி, எப்போதும், ஸ்ரீஹரியின் பக்தர்களின் ஸங்கத்தில் என்னை இருக்கச் செய்து, என்னை ஹரிதாஸன் என்று ஆக்குவாயாக.

ஹரிய ஜனகனு ஜனனி நீனே
 ஸிரியனித்து பாலிஸெந்தெ³னு
 ஹரிய மந்திரவெனிப என்னய ஹ்ருத³ய மத⁴யத³லி |
 ஹரிய கூட்³யனுதி³னதி³ நின்னய
 ஹரிய ரூபவ தோரி பா⁴க்³யவ
 கரதி³ நீடி³ பரியலென்னனு பொரெயெ ஸிரிதே³வி ||7

ஹரிய ஜனகனு ஜனனி நீனே - ஸ்ரீஹரியே என் தந்தை. நீயே என் தாய்; ஹரியனித்து பாலிஸெந்தெனு - எனக்கு தக்க செல்வங்களை அருளி, காப்பாயாக; ஹரிய மந்திரவெனிப - ஸ்ரீஹரியின் இருப்பிடம் எனப்படுவதான; என்னய ஹ்ருதய மத்யதலி - என்னுடைய இதயத்தில்; ஹரிய கூட்³யனுதினதி - ஸ்ரீஹரியுடன் தினம்தோறும்; நின்னய, ஹரிய ரூபவ தோரி - உன்னுடைய மற்றும் ஸ்ரீஹரியின் ரூபத்தைக் காட்டி; பா⁴க்³யவ கரதி நீடி - அனைத்து பாக்கியங்களையும் எனக்கு அருளி; ஈ பரியலென்னனு - இவ்வாறாக; பொரெயெ ஹிரிதேவி - என்னை அருள்வாயாக, ஸ்ரீதேவியே.

ஸ்ரீஹரியே என் தந்தை. நீயே என் தாய். எனக்கு தக்க செல்வங்களை அருளி, காப்பாயாக. ஸ்ரீஹரியின் இருப்பிடம் எனப்படுவதான, என்னுடைய இதயத்தில், ஸ்ரீஹரியுடன் தினம்தோறும், உன்னுடைய மற்றும் ஸ்ரீஹரியின் ரூபத்தைக் காட்டி, அனைத்து பாக்கியங்களையும் எனக்கு அருளி, இவ்வாறாக; என்னை அருள்வாயாக, ஸ்ரீதேவியே.

ஹரிய பத³ஸஞ்சாதவாதா³
 த⁴ரணிமண்ட³ல ஸிரியெ நினகே³
 அரஸனாகி³ஹ ஹரியகூடி³ நிதி⁴ய நீட்³ம்ம |
 ஹரிய கருணதி³ பா⁴க்³ய நீடு³வ
 பரம ஸகுதியு நினகெ³ இருவுது³
 கருணதி³ந்த³லி நோடி³ பா⁴க்³யவனித்து பொரெயம்ம ||8

ஹரிய பதஸஞ்சாதவாதா - ஸ்ரீஹரியின் பாதங்களில் வணங்குபவளான; தரணி மண்டல ஹிரியெ - பூதேவியே,

ஸ்ரீலட்சுமிதேவியே; அரஸனாகிஹ ஹரியகூடி - உன் தலைவனான ஸ்ரீஹரியுடன் சேர்ந்து; நிதிய நீடம்ம - செல்வத்தை அருள்வாயாக;

ஹரிய கருணதி பாக்ய நீடுவ - ஸ்ரீஹரியின் அருளாலேயே நீ உன் பக்தர்களுக்கு அருளும்; பரம ஷகுதியு நினைகெ இருவுது - சக்தி உனக்கு இருக்கிறது; கருணதிந்தலி நோடி - என்னை கருணையுடன் பார்த்து; பாக்யவனித்து பொரெயம்ம - என் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றி, அருள்வாயாக.

ஸ்ரீஹரியின் பாதங்களில் வணங்குபவளான பூதேவியே, ஸ்ரீலட்சுமிதேவியே, உன் தலைவனான ஸ்ரீஹரியுடன் சேர்ந்து, செல்வத்தை அருள்வாயாக. ஸ்ரீஹரியின் அருளாலேயே, உன் பக்தர்களுக்கு அருளும் சக்தி உனக்கு இருக்கிறது. என்னை கருணையுடன் பார்த்து, என் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றி, அருள்வாயாக.

ஹரிகெ³ அரஸீ எனிப நின்னனு
ஸரஸிஜாஸன ருத்ரஸக்ரரு
பரம பகுதி ஞான பூர்வக பஜிஸி நிஜக³திய
த்வரதி³ ஸேரித³ ஸ்ருதியவார்த்தெய
கரணதி³ந்த³ரிதீக³ நின்னய
சரணகமலமனதி³ஸந்தத பஜிபெ கல்யாணி ||9

ஹரிகெ அரஸீ எனிப நின்னனு - ஸ்ரீஹரியின் நியத பத்னி எனப்படும் உன்னை; ஸரஸிஜாஸன - தாமரையில் அமர்ந்திருப்பவரான பிரம்மதேவர்; ருத்ரஷக்ரரு - ருத்ர, இந்திரர்கள், ஆகியோர்; பரம பகுதி ஞான பூர்வக பஜிஸி - யதார்த்த ஞான, பக்தி உடனாக பூஜித்து; நிஜகதிய த்வரதி ஸேரித - அவர்கள் மோட்சத்தை அடைந்தார்கள் என்னும்; ஷ்ருதிவார்த்தெய - ஸ்ருதி வாக்கியத்தை; கரணதிந்தரிதீக - என்னுடைய ஞான இந்திரியங்களால் அறிந்து; நின்னய சரணகமலவ - உன்னுடைய சரண கமலங்களை; மனதி ஸந்தத பஜிபெ கல்யாணி - ஹே

கல்யாணியே, என் மனதில் எப்போதும் வணங்கிக் கொண்டிருப்பேன்.

ஸ்ரீஹரியின் நியத பத்னி எனப்படும் உன்னை, தாமரையில் அமர்ந்திருப்பவரான பிரம்மதேவர், ருத்ர, இந்திரர்கள், ஆகியோர், யதார்த்த ஞான, பக்தி உடனாக பூஜித்து, அவர்கள் மோட்சத்தை அடைந்தார்கள் என்னும் ஸ்ருதி வாக்கியத்தை, என்னுடைய ஞான இந்திரியங்களால் அறிந்து, ஹே கல்யாணியே, உன்னுடைய சரண கமலங்களை என் மனதில் எப்போதும் வணங்கிக் கொண்டிருப்பேன்.

மாத⁴வன மனப்ரேம மானினி
 ஸாத³ரதி³ ஸௌபாக்³ய த⁴னக³ள
 யாத³வேஸ ஸுதாம³த்³விஜவரகி³த்த தெரத³ந்தெ
 மோத³ மனத³லி ஸாந்த³ர ஸுக²மய
 போ³த⁴ப⁴குதி விரகுதி பாலிஸி
 வேத³க³மயன ப⁴ஜனெ மாடி³ஸு வேத³கபி⁴மானி ||10

மாதவன மனப்ரேம மானினி - பகவந்தனின் மனதுக்கு உகந்தவளான ஸ்ரீலட்சுமிதேவியே; ஸௌபாக்ய தனகள் - உன்னுடைய அருட் செல்வங்களை; ஸாதரதி - மிகவும் பக்தி, மரியாதைகளுடன்; யாதவேஷ - யாதவர்களின் தலைவனான ஸ்ரீகிருஷ்ணன்; ஸுதாம த்விஜவரகித்த தெரதந்தெ - தன் நண்பனான ஸுதாமனுக்கு அருளியதைப் போல; ஸாந்த்ர ஸுகமய - அபாரமான, ஸுகமயமான; போதபகுதி விரகுதி - ஞான, பக்தி, விரக்தி; பாலிஸி - ஆகியவற்றை அருளி; வேதகமயன பஜனெ மாடிஸு - வேதங்களால் போற்றப்படுபவனான பகவந்தனின் பஜனையை செய்விப்பாயாக; வேதகபிமானி - வேதங்களுக்கு அபிமானினியான ஸ்ரீலட்சுமிதேவியே.

பகவந்தனின் மனதுக்கு உகந்தவளான ஸ்ரீலட்சுமிதேவியே, உன்னுடைய அருட் செல்வங்களை, மிகவும் பக்தி, மரியாதைகளுடன், யாதவர்களின் தலைவனான ஸ்ரீகிருஷ்ணன், தன் நண்பனான ஸுதாமனுக்கு அருளியதைப் போல, அபாரமான,

ஸுகமயமான, ஞான, பக்தி, விரக்தி ஆகியவற்றை அருளி, வேதங்களால் போற்றப்படுபவனான பகவந்தனின் பஜனையை செய்விப்பாயாக. ஹே வேதங்களுக்கு அபிமானினியான ஸ்ரீலட்சுமிதேவியே.

**உதி³தபா⁴ஸ்கர கோடிபா⁴ஸளெ
பி³து³ரமண்ட³ல ஜைப வத³னெயெ
மத³னமூருதி கோடினிப⁴ லாவண்யபூரிதளே
பது³ம நயனளே நாஸ சம்பக
பி³து³ரப³லக¹ ஸுபா²ல குந்தள
மத³னகார்முக பு³பு³யுக³ளவு கருணயுக³ ஷோபெ⁴ ||11**

உதிதபாஸ்கர கோடிபாஸளெ - உதய சூரியனைப் போல கோடி மடங்கு ஒளி பொருந்தியவளே; பிதுர மண்டல ஜைப வதனெயெ - மின்னல் வீசும் வான்வெளியை ஜெயிப்பதான முகத்தைக் கொண்டவளே; மதனமூருதி - அழகான மூர்த்தியைக் கொண்டவளே; கோடினிப லாவண்யபூரிதளே - கோடி மின்னல்களைப் போல ஒளிர்வளே; பதும நயனளே - தாமரைக் கண்களைக் கொண்டவளே; நாஸசம்பக - சம்பக மலர்களைப் போன்ற மூக்கினைக் கொண்டவளே; பிதுர பலக - மென்மையான (உள்ளங்கை) கைகளைக் கொண்டவளே: ஸுபால குந்தள - அழகான நெற்றியில் வந்து விழுவதான முன் சடைகள்; மதனகார்முக - அழகான சிரிப்பினைக் கொண்டவளே; புப்புயுகளவு - உன்னுடைய இரு புருவங்கள்; கருணயுக ஷோபெ - கருணையைக் காட்டுகிறதே, மங்களங்களை அருள்பவளே.

உதய சூரியனைப் போல கோடி மடங்கு ஒளி பொருந்தியவளே, மின்னல் வீசும் வான்வெளியை ஜெயிப்பதான முகத்தைக் கொண்டவளே, அழகான மூர்த்தியைக் கொண்டவளே, கோடி மின்னல்களைப் போல ஒளிர்வளே, தாமரைக் கண்களைக் கொண்டவளே, சம்பக மலர்களைப் போன்ற மூக்கினைக் கொண்டவளே, மென்மையான (உள்ளங்கை) கைகளைக் கொண்டவளே, அழகான நெற்றியில் வந்து விழுவதான முன் சடைகள் மற்றும் அழகான சிரிப்பினைக் கொண்டவளே,

உன்னுடைய இரு புருவங்கள் கருணையைக் காட்டுகிறதே, மங்களங்களை அருள்பவளே.

கத³பு கன்னடி³ குமுத³ குட்மல
 ரத³னபங்க்தியு ரக்த ஓஷ்டவு
 சதுரெயானன மந்த³ஹாஸவு சந்த்ரசந்த³ரிகெயு
 உத³ய தாம்ரலலாட ஷோபி⁴தெ
 ஒத³கி³ ராஜிப ப்⁴ருங்க³குந்தளெ
 உத³க பி³ந்து³க³ளெம்போ³ பைதலெ முத்து ராஜிதளெ ||12

கதபு கன்னடி - உன்னுடைய கன்னங்கள் கண்ணாடியைப் போல ஒளிர்கின்றன; குமுத குட்மல - தாமரை மொட்டுக்களைப் போல உள்ளதான; ரதனபங்க்தியு - ரதனங்களின் வரிசைகளைப் போன்றதான (பற்கள்); ரக்த ஓஷ்டவு - ரத்தச் சிவப்பான உதடுகள்; சதுரெயானன மந்தஹாஸவு - அனைத்தும் அறிந்தவளின் மந்தகாசச் சிரிப்பானது; சந்த்ர சந்த்ரிகெயு - நிலவொளியைப் போல பளீரென்று இருக்கிறது; உதய தாம்ர லலாட - உதய சூரியனைப் போன்றதான நெற்றி; ஷோபிதெ - அழகானவளே; ஒதகி ராஜிப ப்ருங்க குந்தளெ - நன்கு வளர்ந்த குவளை மலர் போல இருப்பவளே; உதக பிந்துகளெம்போ - தண்ணீர் துளிகளைப் போன்றதான; பைதலெ முத்து ராஜிதளெ - வரிசையான பற்களைக் கொண்டு வீற்றிருப்பவளே.

உன்னுடைய கன்னங்கள் கண்ணாடியைப் போல ஒளிர்கின்றன. தாமரை மொட்டுக்களைப் போல உள்ளதான, ரதனங்களின் வரிசைகளைப் போன்றதான (பற்கள்), ரத்தச் சிவப்பான உதடுகள், அனைத்தும் அறிந்தவளின் மந்தகாசச் சிரிப்பானது, நிலவொளியைப் போல பளீரென்று இருக்கிறது. உதய சூரியனைப் போன்றதான நெற்றியைக் கொண்டவளே, அழகானவளே, நன்கு வளர்ந்த குவளை மலர் போல இருப்பவளே, தண்ணீர் துளிகளைப் போன்றதான, வரிசையான பற்களைக் கொண்டு வீற்றிருப்பவளே.

முத³து³ சுப³கவு கம்பு³ கந்த⁴ர
 பொத³து³கொண்டி³ஹ பா³ஹுத்³வந்த³வவு

எத்³து³ தோருத கரிய கரதெர தாவெ ஸோபி⁴பவு
முத்³ர ரத்னாங்கு³ளிய ஸங்க⁴தி³
போதி³த³ ஹஸ்தத்வயவு ஸோபி⁴ப
பத்³மகட்மக³ளெனிஸி ஸேவக³ப⁴ய நீடு³வவு ||13

முத்து சுபகவு - அழகான கன்னங்கள்; கம்பு கந்தர - சங்கு கழுத்து;
பொத்துகொண்டிஹ - இதனை தாங்கியிருக்கும்;
பாஹுத்வந்தவவு - இரு தோள்கள்; எத்து தோருத - நன்றாக
எடுத்துக் காட்டும்; கரிய கரதெர தாவே ஷோபிபவோ -
வலிமையாக கரங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன; முத்ர
ரத்னாங்குளிய - அழகான ரத்தினங்களால் ஆன மோதிரங்களை
அணிந்ததான; போதித ஹஸ்தத்வயவு - இரு கரங்கள்; ஷோபிப -
ஒளிர்கின்றன; பத்மகட்மகளெனிஸி - தாமரைத் தண்டுகளைப்
போல இருந்து; ஸேவகபய நீடுவவு - உன் பக்தர்களுக்கு
அபயங்களை அளிக்கிறது.

அழகான கன்னங்கள், சங்கு கழுத்து, இதனை தாங்கியிருக்கும்,
இரு தோள்களை நன்றாக எடுத்துக் காட்டும் வலிமையாக
கரங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. அழகான ரத்தினங்களால்
ஆன மோதிரங்களை அணிந்ததான இரு கரங்கள் ஒளிர்கின்றன.
தாமரைத் தண்டுகளைப் போல இருந்து, உன் பக்தர்களுக்கு
அபயங்களை அளிக்கிறது.

ப⁴க்தஜனததி ப்ரேமவாரிதெ⁴
ப⁴க்தஜன ஹருத் பத்³மவாஸினி
ப⁴க்தஜனதா³ரித்³ர்ய ஹாரியெ நமிபெ நனவரத
லகுமி க்ரமுக ஸுகண்ட²த³லி ஸ்ரீ
ரேக² ஸோபி⁴தெ நித்ய நித்யதி³
முருத ஹாராவளி ஸுஸோபி⁴தெ பரமமங்க³ளளெ ||14

பக்தஜனததி ப்ரேமவாரிதெ - பக்தர்களுக்கு அன்பினை (அருளை)
வாரி வழங்கும் கடலே; பக்தஜன ஹருத்பத்மவாஸினி -
பக்தர்களின் இதய கமலத்தில் வசிப்பவளே; பக்தஜன தாரித்ர்ய
ஹாரியெ - பக்தர்களின் ஏழ்மையை போக்குபவளே;

நமிபெனனவரத - உன்னை எப்போதும் வணங்குகிறேன்; லகுமி க்ரமுக் ஸுகண்டதலி - பாக்கு மரத்தைப் போல வெண்மையாக இருக்கும் கழுத்தில்; ஸ்ரீரேக் ஷோபிதெ - ரேகைகள் அழகாக ஒளிர்கின்றன; நித்ய நித்யதி - எப்போதும்; முகுத ஹாராவளி - மலர்ந்த மலர் மாலைகளை அணிந்தவளே; ஸுஷோபிதெ பரம மங்களே - மங்களங்களை அருள்பவளே.

பக்தர்களுக்கு அன்பினை (அருளை) வாரி வழங்கும் கடலே, பக்தர்களின் இதய கமலத்தில் வசிப்பவளே. பக்தர்களின் ஏழ்மையை போக்குபவளே. உன்னை எப்போதும் வணங்குகிறேன். பாக்கு மரத்தைப் போல வெண்மையாக இருக்கும் கழுத்தில், ரேகைகள் அழகாக ஒளிர்கின்றன. எப்போதும், மலர்ந்த மலர் மாலைகளை அணிந்தவளே, மங்களங்களை அருள்பவளே.

நின்னதா³ஸன மாடெ³ லகுமியெ
 க⁴ன்னதர ஸௌபா⁴க்³ய ஸம்பத³
 சென்னவாகி³ நீடி³ என்னய ஸத³னதொ³ளகி³த்து³
 நின்ன பதியொட³க்³டி³ தி³னதி³ன
 என்ன கையலி பூஜெ கொ³ள்ளுத
 நின்ன ரூபவ தோரி பாலிஸு பால ஸாக³ரஜெ ||15

நின்னதாஸன மாடெ லகுமியெ - ஸ்ரீலட்சுமிதேவியே, உன்னுடைய தாஸனை (பின்வருமாறு) ஆக்குவாயாக; கன்னதர ஸௌபாக்ய ஸம்பத - அபாரமான செல்வங்களைக் கொண்டவனாக; சென்னவாகி நீடி - அந்த செல்வங்களை அளித்து; என்னய ஸதனதொளகித்து - என்னுடைய வீட்டில் (மனதில்) எப்போதும் இருந்து; நின்ன பதியொடக்³டி³ - உன்னுடைய கணவனான ஸ்ரீஹரியுடன் எப்போதும் இருந்து; தினதின - எப்போதும்; என்ன கையலி பூஜெ கொள்ளுத - என்னிடம் பூஜையை பெற்றுக்கொண்டு; நின்ன ரூபவ தோரி - உன்னுடைய தரிசனத்தை அளித்து; பாலிஸு பாலஸாகரஜெ - பாற்கடலில் தோன்றியவளே, என்னை அருள்வாயாக.

ஸ்ரீலட்சுமிதேவியே, உன்னுடைய தாஸனை (பின்வருமாறு) ஆக்குவாயாக. அபாரமான செல்வங்களைக் கொண்டவனாக, அந்த செல்வங்களை அளித்து, என்னுடைய வீட்டில் (மனதில்) எப்போதும் இருந்து, உன்னுடைய கணவனான ஸ்ரீஹரியுடன் எப்போதும் இருந்து, எப்போதும் என்னிடம் பூஜையை பெற்றுக்கொண்டு, உன்னுடைய தரிசனத்தை அளித்து, பாற்கடலில் தோன்றியவளே, என்னை அருள்வாயாக.

மாதெ நின்னய ஜடர கமல ஸு

ஜாதனாகிஹ ஸுதன தெரத³லி

ப்ரீதிபூர்வக பாக்ய நிதிக்³ளனித்து நித்யத³லி

நீத பகுதி ஞான பூர்வக

தாத குரு ஜகன்னாத விட்டலன

ப்ரீதிகொளிஸுவ பாக்ய பாலிஸி பொரெயெ நீயென்ன ||16

மாதெ - தாயே; நின்னய ஜடர கமல ஸுஜாதனாகிஹ ஸுதன தெரதலி - உன்னுடைய தாமரை வயிற்றிலிருந்து பிறந்தவனான மகனைப் போல; ப்ரீதிபூர்வக பாக்ய நிதிகளனித்து - (என்னை நினைத்து) அன்புடன், பாக்கியங்களை அருளி; நித்யதலி - எப்போதும்; நீத பகுதி ஞான பூர்வக - அபாரமான பக்தி, ஞானங்களுடன்; தாத குரு ஜகன்னாத விட்டலன - தந்தையான குரு ஜகன்னாத விட்டலனின்; ப்ரீதிகொளிஸுவ பாக்ய பாலிஸி - அன்பினைப் பெறும் வழியினை அருளி; பொரெயெ நீயென்ன - என்னை அருள்வாயாக.

தாயே, உன்னுடைய தாமரை வயிற்றிலிருந்து பிறந்தவனான மகனைப் போல (என்னை நினைத்து), அன்புடன், பாக்கியங்களை அருளி, எப்போதும், அபாரமான பக்தி, ஞானங்களுடன்; தந்தையான குரு ஜகன்னாத விட்டலனின், அன்பினைப் பெறும் வழியினை அருளி, என்னை அருள்வாயாக.

ஸ்ரீகுருப்யோ நம:

ஸ்ரீலட்சுமி ஹ்ருதய

ஸ்ரீகுருஜகன்னாததாஸர் இயற்றியது
(மூலம் மட்டும் - பாராயணத்திற்காக)

ஸ்ரீமனோஹரே லகுமி தவபத³
தாமரஸயுக³ ப³ஜிபெ நித்யதி³
ஸோமஸோத³ரி பரமமங்க³ளெ தப்தகாஞ்சனளே |
ஸோமஸூர்ய ஸுதேஜோரூபளே
ஹேமஸன்னிப⁴ பீதவஸனளெ
சாமீகரமய ஸர்வபு⁴ஷண ஜாலமண்டி³தளே ||1

பீ³ஜபூரித ஹேமகலஸவ
ராஜமான ஸுஹேம ஜலஜவ
நைஜ கரத³லி பிடி³து³கொண்டு³ ப⁴குத ஜனததி³கெ³ |
மாஜத³லெ ஸகலேஷ்ட நீடு³வ
ராஜமுகி² மஹதா³தி³வந்த³யளெ
மூஜக³த்திகெ³ மாதெ ஹரிவாமாங்கதொ³ளகி³ர்ப்பெ ||2

ஸ்ரீமஹத்தர பா⁴க்யமானியே
ஸ்தெளமி லகுமி அனாதி³ ஸர்வ ஸு
காம ப²லக³ளனீவ ஸாத⁴ன ஸுக²வ கொடு³திர்ப்ப |
காமஜனனியெ ஸ்மரிபெ நித்யதி³
ப்ரேமபூர்வக ப்ரேரிஸென்னனு
ஹே மஹேஸ்வரி நின்ன வசனவ த⁴ரிஸி ப⁴ஜிஸுவெனு ||3

ஸர்வ ஸம்பத³வீவ லகுமியெ
 ஸர்வ பா⁴க்³யவனீவ தே³வியெ
 ஸர்வ மங்க³ளவீவ ஸூரவர ஸார்வபௌ⁴மியளே |
 ஸர்வ ஞானவனீவ ஞானியெ
 ஸர்வ ஸுகப²லதா³யி தா⁴த்ரியே
 ஸர்வ காலதி³ ப⁴ஜிஸி பே³டி³தெ³ ஸர்வ புருஷார்த்த² ||4

நதிபெ விக்³ஞானாதி³ ஸம்பத³
 மதிய நிர்மல சித்ர வாஃபத³
 ததிய நீ³வதெ³னகெ³ ஸர்வத³ ஸர்வ கு³ணபூர்ணே |
 நதி¹ப ஜனரிக³னந்த ஸௌக்²யவ
 அதிஸயதி³ நீனித்த வார்த்தெயு
 விததவாகி³ஹதெ³ந்தி³ பே³டி³தெ³ ப⁴க்தவத்ஸலளே ||5

ஸர்வ ஜீவர ஹ்ருத³ய வாஸினி
 ஸர்வ ஸார ஸுபோ⁴க்த்ரு ஸர்வதா³
 ஸர்வ விஸ்வத³லந்தராத்தமகெ வ்யாப்தெ நிர்லிப்தெ |
 ஸர்வ வஸ்து ஸமூஹதொ³ளகெ³
 ஸர்வ காலதி³ நின்ன ஸஹிததி³
 ஸர்வ கு³ண ஸம்பூர்ண ஸ்ரீஹரி தானே இருதிர்ப்ப ||6

தரியெ நீ தா³ரித்³ர்ய ஸோகவ
 பரியெ நீனஞ்ஞான திமிரவ
 இரிஸு த்வத்பத³ பத்³மமன்மனோ ஸரஸி மத்⁴யத³லி |
 சரர மனஸின து³க்க² ப⁴ஞ்சன
 பரம காரணவெனிப நின்னய
 கருணபூர்ண கடாக்ஷதி³ந்த³பி⁴ஷேக நீ மாடே ||7

அம்பா³ எனகெ³ ப்ரஸன்னளாகி³
 தும்பி³ ஸூஸூவ பரம கருணா
 வெம்ப³ பீயூஷ க³ணதி³ தும்பி³த³ த்³ருஷடி துதி³யிந்த³ |
 அம்பு³ஜாக்ஷியெ நோடி³ என்ன மனெ
 தும்பி³ஸீக்³லெ தா⁴ன்ய த⁴னக³ள
 ஹம்ப³லிஸூவெனு பாத³பங்கஜ நமிபெனனவரத ||8

ஸாந்தி நாமகெ ஸரண பா¹லகெ
 காந்தி நாமகெ கு³ணக³ணாஸ்ரயே
 க்ஷாந்தி நாமகெ து³ரிதனாஸினி தா⁴த்ரி நமிஸுவெனு |
 ப்⁴ராந்திநாஸனி ப⁴வத³ ஸமதி³ம்
 ஸ்ராந்தனாதெ³னு ப⁴வதி³ எனகெ³ நி
 தா¹ந்த த⁴ன நிதி⁴ தா⁴ன்ய கோ¹ஸவனித்து ஸலஹுவது³ ||9

ஜயது லக்ஷ்மி லக்ஷணாங்கி³யெ
 ஜயது பத்³மா பத்³மவந்த³யளெ
 ஜயது வித்³யா நாமெ நமோ நமோ விஷ்ணு வாமாங்கே |
 ஜயப்ரதா³யகெ ஜக³தி³வந்த³யளே
 ஜயது ஜய சென்னாகி³ ஸம்பத³
 ஜயவெ பாலிஸு எனகெ³ ஸர்வதா³ நமிபெனு அனவரத ||10

ஜயது தே³வி தே³வ பூஜ்யளெ
 ஜயது பா⁴ர்க்க³வி ப⁴த்³ர ரூபளெ
 ஜயது நிர்மல ஞானவேத்³யளெ ஜயது ஜய தே³வி |
 ஜயது ஸத்யாபூ⁴தி ஸம்ஸ்திதெ
 ஜயது ரம்யா ரமண ஸம்ஸ்திதெ
 ஜயது ஸர்வ ஸுரத்தன நிதி⁴யொளகி³ர்ப்பெ நித்யத³லி ||11

ஜயது ஸூத்³தா³ கனக பா⁴ஸளெ
 ஜயது காந்தா காந்தி கா³த்ரளெ
 ஜயது ஜய ஸூப ஸாந்தெ ஸீக்⁴ரதெ³ ஸௌம்ய கு³ண ரம்யே |
 ஜயது ஜயக³ள³தா³யி ஸர்வதா³
 ஜயவெ பாலிஸு ஸர்வ காலதி³
 ஜயது ஜய ஜய தே³வி நின்னனு விஜய பே³டி³தெ³னு ||12

ஆவ நின்னய களெக³ளிந்த³லி
 ஆ விரிஞ்சிய ருத்ர ஸுரபதி
 தே³வ வரமுக² ஜீவரெல்லரு ஸர்வகாலத³லி
 ஜீவதா⁴ரணெ மாடோ³ரல்லதெ³
 ஆவ ஸக்தியு காணெனவரிகெ³
 தே³வி நீ ப்ரபு⁴ நின்ன ஸக்திலி ஸக்தரெனிஸுவரு ||13

ஆயு மொத³லாகி³ர்ப்ப பரமா
 தா³ய ஸ்ருஷ்டி³ஸு பாலனாதி³ ஸ்வ
 கீய கர்மவ மாடி³ஸுவி நினகா³ரு ஸரியுண்டே
 தோயஜாலயெ லோகநாத²ளெ
 தாயெ என்னனு பொரெயே எந்து³
 பா³யி பி³டு³வெனு நோகநீயன ஜாயெ மாம் பாஹீ ||14

பொ³ம்ம என்னய ப²ணைய ப²லகதி³
 ஹம்மினிந்த³லி ப³ரெத³ லிபியனு
 அம்ம அத³னனு தொடெ³து³ நீ ப³யரிப்³யாரெ வித⁴தி³ந்த³
 ரம்யவாகி³ஹ நின்ன கருணா
 ஹர்ம்யதொ³ளகி³ருதி³ர்ப்ப பா⁴க்³யவ
 க³ம்மனெ தொ³ரெவந்தெ ஈ பரி நிர்மிஸோத்தமளே ||15

கனக முத்³ரிகெ பூர்ண கலஸவ
 எனகெ அர்ப்பிஸு ஜனும ஜனுமதி³
 ஜனனி பா⁴க்³யத³பி⁴மானி நினக³பி⁴னமிஸி பி³ன்னயிபெ
 கனஸிலாத³ரு பா⁴க்³ய ஹீனனு
 எனிஸபா³ரது³ என்ன லோகதி³
 எனிஸு பா⁴க்³யத³ நிதி⁴யு பரி பரி உணிஸு ஸுக²ப²லவ ||16

தே³வி நின்னய களெக³ளிந்த³லி
 ஜீவிஸுவுதீ³ ஜக³வு நித்யதி³
 பா⁴விஸீபரி எனகெ³ ஸந்தத நிகி²ல ஸம்பத³வ
 தே³வி ரம்ய முகாரவிந்த³ளெ
 நீ ஒலிது³ ஸௌபா⁴க்³ய பாலிஸு
 ஸேவகாத³மனெந்து³ ப³யாக³னெ ஒலியே நீ எனகெ³ ||17

ஹரிய ஹ்ருத³யதி³ நீனெ நித்யதி³
 இருவ தெரத³லி நின்ன களெக³ளு
 இரலி என்னய ஹ்ருத³ய ஸதனதி³ ஸர்வகாலத³லி
 நிருத நின்னய பா⁴க்³ய களெக³ளு
 பெரெது¹ ஸுக²க்³ள ஸலிஸி ஸலஹலி
 ஸிரியெ ஸ்ரீஹரி ராணி ஸரஸிஜ நயனெ கல்யாணி ||18

ஸர்வ ஸௌக்²ய ப்ரதா³யி தே³வியெ
 ஸர்வ ப⁴க்தரி³ப⁴ய தா³யியெ
 ஸர்வ காலத³லசல களெக³ள நீ³ என்னல்லி
 ஸர்வ ஜக³தொ³ளு க⁴ன்ன நின்னய
 ஸர்வ ஸுக¹ளா பூர்ணனெனிஸி
 ஸர்வ விப⁴வதி³ மெரெஸு ஸந்தத விக⁴னவில்லத³லெ || 19

முத³தி³ என்னய பா²லத³லி ஸிரி
 பது³மெ நின்னய பரம களெயு
 ஒத³கி³ ஸர்வதா³ இரலி ஸ்ரீ வைகுண்ட² க³த லக்ஷ்மி
 உத³யவாக³லி நேத்ரயுக³ளதி³
 ஸத³ய மூர்த்தியெ ஸதயலோகத³
 சது³ரெ லகுமியெ களெயு வாக்யதி³ நிலிஸு அனவரத || 20

ஸ்வேத தி³வியொளகி³ருவ லகுமியெ
 நீதவாகி³ஹ களெயு நித்யதி³
 மாதெ என்னய கரதி³ ஸந்தத வாஸவாகி³ரலி
 பா¹தோ² நிதி⁴யொளகி³ர்ப லகுமியெ
 ஜாதகளெயு மமாங்க³த³லி ஸம்
 ப்ரீ தி பூர்வகவிரலி ஸர்வதா³ பாஹி மாம் பாஹி || 21

இந்து³ ஸூர்யரு எல்லி தனக
 குந்த³த³லெ தாவிருவரோ ஸிரி
 இந்தி³ரேஸனு யாவ காலத³ தனக இருதிர்ப்ப
 இந்தி³ராத்மக களெய ரூபக³
 ளந்தி³னவ பரி அந்த¹ிர்ப்பவு
 குந்து³ இல்லதெ³ என்ன ப³ளியலி தாவெ நெலஸிரலி || 22

ஸர்வமங்க³ளெ ஸுக³ண பூர்ணளெ
 ஸர்வ ஐஸ்வர்யாதி³ மண்டி³தெ
 ஸர்வ தே³வக³ணாதி³வந்த³யளெ ஆதி³மஹாலக்ஷ்மி
 ஸர்வகளெ ஸம்பூர்ணெ நின்னய
 ஸர்வகளெக³ளு என்ன ஹ்ருத³யதி³
 ஸர்வகாலத³லிரலி எந்து³ நின்ன ப்ரார்த்திஸுவெ || 23

ஜனனி என்ன அஞ்ஞான திமிரவ
 தி³னதி³னதி³ ஸம்ஹரிஸி நின்னனு
 நெனிஸி த⁴யானவ மாள்ப நிர்மல ஞான ஸம்பத³வா
 கனக மணி த⁴ன தா⁴ன்ய பா⁴க்³யவ
 இனிது நீ எனகி³த்து பாலிஸு
 மினுகு³திஹ க⁴னவாத³ நின்னய களெயு ஸோபி⁴ஸலி ||24

நிருத தமததி ஹரிப ஸூர்யன
 தெரதி³ க்ஷிப்ரதி³ ஹரிஸ லக்ஷ்மிய
 ஸரகு மாட³தெ³ தரிது³ ஓடி³ஸு து³ரித ராஸிக³ளா
 பரிபரிய ஸௌபா⁴க்³ய நிதி⁴யனு
 ஹ்ருஷதி³ந்த³லி நீடி³ என்னனு
 த²ரத²ரதி³ க்ருத க்ருத்யனியெயொள கெ³னிஸு த³யதி³ந்த³ ||25

அதுள மஹதை³ஸ்வர்ய மங்க³ள
 ததியு நின்னய களெக³ளொளகெ³
 விததவாகி³ விராஜமானத³ லிர்ப காரணதீ³
 ஸ்ருதியு நின்னய மஹிமெ திளியது³
 ஸ்துதிஸ ப³ல்லெனே தாயே பேள்வது³
 மதிவிஹீனனு நின்ன கருணகெ¹ பாத்ரனெனிஸம்ம ||26

நின்ன மஹாதா³வேஸ பா⁴க்³யகெ
 என்ன அர்ஹன மாடு³ லகுமியெ
 க⁴ன்னதர ஸௌபா⁴க்³ய நிதி⁴ ஸம்பன்னெனிஸென்ன
 ரன்னெ நின்னய பாத³கமலவ
 மன்னத³லி ஸம்ஸ்துதிஸி பே³டு³வெ
 நின்ன பரதர கருண கவசவ தொடி³ஸி பொரெயம்ம ||27

பூ⁴த நரனனு மாடி³ களெக³ள
 வ்ராததி³ந்த³லி என்ன நிஷ்டவ
 கா⁴திஸீக³லெ எனகெ³ ஒலிது³ ப³ந்து³ ஸுளி முந்தெ³
 மாதெ பா⁴ர்க்க³வி கருணி நின்னய
 நாத²னிந்தொ³ட³கூ³டி³ ஸந்தத
 ப்ரீதளாகி³ரு என்ன மனெயொளு நில்லு நீ பி³ட³தே³ ||28

பரமஸிரி வைகுண்ட² லகுமியெ
 ஹரிய ஸஹித³லென்ன முந்த³கெ
 ஹ்ருஷ படு³தலி ப³ந்து³ ஸோபி⁴ஸு கால களையத³லே
 வரதெ³ நா பா³ரெந்து³ நின்னனு
 கரெதெ³ மனவனு முட்டி ப⁴குதிய
 ப⁴ரதி³ பா³கி³த³ ஸிரதி³ நமிஸுவெ க்ருபெய மாடெ³ந்து³ ||29

ஸத்யலோகத³ லகுமி நின்னய
 ஸத்ய ஸன்னிதி⁴ என்ன மனெயலி
 ந்த்ய ந்த்யதி³ பெர்ச்சி ஹப்³த³லி ஜக³தி³ ஜனததிகெ³
 அத்யதி⁴க ஆஸ்சர்ய தோரிஸி
 மர்த்யரோத்தமனெனிஸி நீ க்ருத
 க்ருத்யனிபரி மாடி³ ஸிரி ஹரி கூ³டி³ நலிதா³டே³ ||30

க்ஷீரவாரிதி⁴ லகுமியே பதி
 நாரஸிம்ஹன கூ³டி³ ப³ருவுது³
 தூ³ர நோட³தெ³ ஸாரெகெ³ரெது³ ப்ரஸாத³ கொடு³ எனகெ³
 வாரிஜாக்ஷியெ நின்ன கருணா
 ஸார பூர்ண கடாக்ஷதி³ந்த³லி
 பா³ரி பா³ரிகெ³ நோடி³ பாலிஸு பரம பாவன்னை ||31

ஸ்வேத த்³வீபத³ லகுமி த்ரிஜக³ன்
 மாதெ நீ என்ன முந்தெ³ ஸீக்⁴ரதி³
 நாத²னிந்தொ³ட³கூ³டி³ பா³ரெ ப்ரஸன்ன முக² கமலே
 ஜாதருப ஸுதேஜருபளெ
 மாதரிஸ்வ முகா²ர்ச்சிதாங்க⁴ரியெ
 ஜாதருபோத³ராண்ட³ ஸங்க⁴கெ மாதெ ப்ரக்²யாதெ ||32

ரத்னக³ர்ப்ப⁴ன புத்ரி லகுமியெ
 ரத்னபூரித பா⁴ண்ட³ நிசயவ
 யத்னபூர்வக தந்து³ என்னய முந்தெ³ நீ நில்லு
 ரத்னக²சித ஸுவர்ணமாலெய
 ரத்னபத³கத³ ஹார ஸமுத³ய
 ஜத்னதி³ந்த³லி நீடி³ ஸர்வதா³ பாஹீ பரமாப்தே ||33

என்ன மனையலி ஸ்தை²ர்யதி³ந்த³லி
 இன்னு நிஷ்சலளாகி³ நிந்திரு
 உன்னதாதை³ஸ்வர்ய வ்ருத்³தி³யகெ³யிஸு நிர்மலளே
 ஸன்னுதாங்கி³யே நின்ன ஸ்துதிபெ ப்ர
 ஸன்ன ஹ்ருத்³யதி³ நித்ய நீ ப்ரஹ
 ஸன்முக²தி³ மாதாடு³ வரக³ள நீடு³ நலிதா³டு³ ||34

ஸிரியெ ஸிரி மஹாபூ⁴தி தா³யிகெ¹
 பரமெ நின்னொளகி³ர்ப்ப ஸுமஹ
 த்தரவாத்மக நிதி⁴க³ஸூர்த⁴வகெ¹ தந்து³ கருணத்³லி
 கரதி³ பிடி³த³த³னெத்தி தோரிஸி
 த்வரதி³ நீ எனகி³த்து பாலிஸு
 த⁴ரணி ரூபளெ நின்ன சரணகெ ஸரணு நா மாள்பெ ||35

வஸுதெ⁴ நின்னொளகி³ர்ப்ப வஸுவனு
 வஸவ மாள்புது³ எனகெ³ ஸர்வதா³
 வஸுஸுதோ³க³த்³ரியு எம்ப³ நாமவு நினகெ³ இருதிஹுது
 அஸம மஹிமளெ நின்ன ஸுப⁴தம
 ப³ஸூரினொளகி³ருதி³ர்ப்ப நிதி⁴யனு
 பெ³ஸெஸு ஈக³லே ஹஸிது³ ப³ந்த³கெ³ அஸனவித்தந்தே ||36

ஹரிய ராணியெ ரத்னக³ர்ப்ப⁴ளெ
 ஸரிய யாரீ ஸுரர ஸ்தோமதி³
 ஸரஸிஜாக்ஷியெ நின்ன ப³ஸிரொளகி³ருவ நவநிதி⁴யா
 மெரெவ ஹேமத்³ கி³ரிய தெரத்³லி
 தெரெது³ தோரிஸி ஸலிஸு எனகெ³
 பரம கருணாஸாலி நமோ நமோ எந்து³ மொரெ ஹொக்கெ ||37

ரஸதளத்³ ஸிரி லகுமிதே³வியெ
 ஸஸி ஸஹோத்³ரி ஸீக்⁴ரதி³ந்த³லி
 அஸம நின்னய ரூப தோரிஸு என்ன புரத்³ல்லி
 குஸுமக³ந்தி⁴யே நின்னனரியேனு
 வஸுமதீ தளத்³ல்லி பஹுபரி
 பொஸது எனிபுது³ நின்ன ஒலுமெயு ஸகல ஜனதிகெ³ ||38

நாகவேணியெ லகுமி நீ மனோ
 வேக³தி³ந்த³லி ப³ந்து³ என்னய
 ஜாகு³மாட³தெ³ ஸிரதி³ ஹஸ்தவனிட்டு முத³தி³ந்த³
 நீகி³ஸி தா³ரித்³ர்ய து³க்க²வ
 ஸாகி³ஸீ ப⁴வபா⁴ர பர்வத
 தூகி³ஸு நீ என்ன ஸத³னதி³ கனக பா⁴ரக³ளா ||39

அஞ்சபே³ட³வோ வத்ஸா எனுதலி
 மஞ்சளோக்திய நுடி³து³ கருணா
 புஞ்ச மனத³லி ப³ந்து³ ஸீக்ரதி³ கார்ய மாடு³வுது³
 கஞ்ஜலோசனெ காமதே⁴னு ஸு
 ரஞ்ஜிபாமர தருவு எனிஸுவி
 ஸஞ்ஜயப்ரத³ளாகி³ ஸந்தத பாஹீ மாம் பாஹி ||40

தே³வி ஸீக்⁴ரதி³ ப³ந்து³ பூ⁴மி
 தே³வி ஸம்ப⁴வெ என்ன ஜனனியெ
 காமனய்யன ராணி நின்னய ப்⁴ருத்ய நானெந்து³
 பா⁴விஸீபரி நின்ன புடு³கி¹தெ³
 ஸெவெ நீ கைகொண்டு³ மன்மனோ
 பா⁴வ பூர்த்திஸி கருணிஸென்னனு ஸரணு ஸரணெம்பே³ ||41

ஜாக³ருகதி³ நிந்து மத்தே
 ஜாக³ருகதி³ எனகெ³ நித்யதி³
 த்யாக³போ⁴க்³யகெ யோக்³யவெனிபா க்ஷய்ய ஹேமமய
 பூக³ கனக ஸம்பூர்ண க⁴ட¹க³ள
 யோக³ மாள்புது³ லோகஜனனி
 ஈக³ என்னய பா⁴ர நின்னது³ கரெது³ கை பிடி³யே ||42

த⁴ரணிக³த நிக்ஷேபக³ளனு
 த்³த⁴ரிஸி நீ என்ன முந்தெ³ ஸேரிஸி
 கி¹ரிய நகெ³மொக³தி³ந்த³ நோடு³த நீடு³ நவநிதி⁴ய
 ஸ்தி²ரதி³ என மந்தி³ரதி³ நிந்து¹
 பரம மங்க³ளகார்ய மாடி³ஸு
 ஸிரியெ நீனெ ஒலிது³ பாலிஸு மோக்ஷ ஸுக² கொனெகெ³ ||43

நில்லே லகுமீ ஸ்தை²ர்ய பா⁴வதி³
 நில்லு ரத்ன ஹிரண்ய ரூபளெ
 எல்ல வரக³ளனித்து எனகெ³ ப்ரஸன்ன முக²ளாகு³
 எல்லோ இருதிஹ கனக நிதி⁴க³ள
 னெல்ல நீ தந்து³ நீடு³வுதை³
 புல்லலோசனெ தோரி நிதி⁴க³ள தந்து³ பொரெயம்ம ||44

இந்த³ரலோகத³லித்³த³ தெரத³லி
 நிந்த³ரு என்னய க்³ருஹதி³ நித்யதி³
 சந்த³ரவத³னெயெ லகுமி தே³வி நீடெ³ எனக³ப⁴யா
 நிந்த³ரலாரெனு ருணத³ பா³தெ⁴கெ³
 தந்த³ரமதி நானாதெ³ ப⁴வதொ³ளு
 பேந்த³ர வல்லபெ⁴ அப⁴ய பாலிஸு நமிபெ மஜ்ஜனனி ||45

பத்³த³ ஸ்னேஹ விராஜமானளெ
 ஸூத்³த⁴ ஜாம்பு³னத³தி³ ஸம்ஸ்தி²தெ
 முத்³து³ மோஹன மூர்த்தி கருணதி³ நோடெ³ நீ என்ன
 பி³த்³தெ³ நா நின்ன பாத³ பது³மகெ
 உத்³த³ரிபுதெ³ந்து³ பே³டி³தே³ அனி
 ருத்³த³ ராணி க்³ருபாகடாக்ஷதி³ நோடெ³ மாதாடே³ ||46

பு⁴மி க³த ஸிரிதே³வி ஸோபி⁴தெ
 ஹேமமயெ எல்லெல்லு இருதிஹ
 தாமரஸ ஸம்பு⁴தெ நின்னய ரூப தோரெனகெ³
 பு⁴மியலி ப³ஹு ரூபதி³ந்த³லி
 ப்ரேமபூர்வக க்ரீடெ³கெ³ய்யுத
 ஹேமமய பரிபூர்ண ஹஸ்தவ ஸிரத³ மேலிரிஸு ||47

ப⁴லக³ளீவ ஸுபா⁴க்³ய லகுமியே
 லலித ஸர்வ புராதி⁴ வாஸியெ
 கலுஷ ஸூன்யளெ லகுமி தே³வியே பூர்ண மாடெ³ன்ன
 குலஜெ குங்கும ஸோபி⁴பாலளெ
 சலித குண்ட³ல கர்ண பு⁴ஷிதெ
 ஜலஜலோசனெ ஜாக்³ர காலதி³ ஸலிஸு எனகி³ஷ்ட ||48

தாயெ செந்த³த³லந்த³யோத்⁴யதி³
 த³யதி³ நீனெ நிந்து பட்டண
 ப⁴யவ ஓடி³ஸி ஜாகு³ மாட³தெ³ மத்தெ முத³தி³ந்த³
 ஜயவ நீடி³த³ தெரதி³ என்னா
 லயதி³ ப்ரேமதி³ ப்ந்து³ கூட்³வது³
 ஜயப்ரதா³யினி விவித⁴ வைப⁴வதி³ந்த³ ஓட³கூ³டி³ ||49

பா³ரெ லகுமி என்ன ஸத³னகெ
 ஸாரிதெ³னு தவ பாத³ பது³மகெ
 தோரி என்னய க்³ருஹதி³ நீனெ ஸ்தி²ரதி³ நெலெஸித்து³
 ஸார கருணாரஸவு தும்பி³த³
 சாருஜலருஹ நேத்ரயுக³மகெ
 பாருகா³ணிஸு பரம கருணியெ ரித்ததனதி³ந்த³ ||50

ஸிரியெ நின்னய ஹஸ்த கமலவ
 ஸிரதி³ நீனெ இரிஸி என்னனு
 கருணவெம்பா³ம்ருதத க¹ணத³லி ஸ்னானகெ³ய்ஸின்னு
 ஸ்திரதி ஸ்தி²தியனு மாரு³ ஸர்வதா³
 ஸர்வ ராஜ க்³ருஹஸ்த லகுமியெ
 த்வரதி³ மோத³தி³ யுத்தளாகி³ரு என்ன முந்தி³ன்னு ||51

நீனெ ஆஸீர்வதி³ஸி அப⁴யவ
 நீனெ எனகெ³ இத்து ஸாத³ர
 நீனெ என்ன ஸிரத³லி ஹஸ்தவ இரிஸு கருணத³லி
 நீனெ ராஜர க்³ருஹத லக்ஷமியு
 நீனெ ஸர்வ ஸுபா⁴க்³ய லக்ஷமியு
 ஹீனவாக³தெ³ நின்ன களெக³ள வ்ருத்³தி³ மாடி³ன்னு ||52

ஆதி³ ஸிரி மஹாலகுமி விஷ்ணுவின்
 மோத³மய வாமாங்க நினக³னு
 வாத³ ஸ்வஸ்த²ளவெந்து³ திளிது³ நீனெ நெலெஸித்³தி³
 ஆதி³ தே³வியெ நின்ன ரூபவ
 மோத³தி³ந்த³லி தோரி எம்மொளு
 க்ரோத³வில்லதெ³ நித்ய என்னனு பொரெயெ கருணத³லி ||53

ஒலியெ நீ மஹாலக்ஷ்மி பே³க³னெ
 ஒலியெ மங்க³ளமூர்த்தி ஸர்வதா³
 நலியெ சலிஸதெ³ ஹ்ருத³ய மந்தி³ரத³ல்லி நீனிருத
 லலிதவேத³க³ளெல்லி தனக
 திளிது³ ஹ்ரிசு³ண பாடு³திர்பவோ
 ஜலஜலோசன விஷ்ணு நின்னொரு அல்லி நீனிர்³பெ ||54

அல்லி பரியந்தரதி³ நின்னய
 எல்ல களெக³ரு என்ன மனெயலி
 நில்லிஸீ ஸுக² வ்ராத நீடு³த ஸர்வகாலத³லி
 எல்ல ஜனகாஹ்லாத³ சந்தி³ர
 குல்லதெ³ ஸுப⁴ பக்ஷ தி³னதொ³ரு
 நில்லத³லெ களெ வ்ருத³தி³யைது³வ தெரதி³ மாடெ³ன்ன ||55

ஸிரியெ நீ வைகுண்ட லோகதி³
 ஸிரியெ நீ பால்கட³ல மத⁴யதி³
 இருவ தெரத³லி என்ன மனெயொரு விஷ்ணு ஸஹிதாகி³
 நிருத ஞானிய ஹ்ருத³ய மத்யதி³
 மிருகு³வந்த³த³லென்ன ஸத³னதி³
 ஹ்ரிய ஸஹிததி³ நித்ய ராஜிஸு நீடி³ காமிதவா ||56

ஸ்ரீனிவாஸன ஹ்ருத³ய கமலதி³
 நீனெ நிந்திருவந்தெ ஸர்வதா³
 ஆ நாராயண நின்ன ஹ்ருத³யதி³ இருவ தெரத³ந்தெ
 நீனு நாராயணனு இப்³ப³ரு
 ஸானுராக³தி³ என்ன மனதொ³ரு
 ந்யூனவாக³தெ³ நிந்து மனோரத² ஸலிஸி பொரெயெந்தெ³ ||57

விமலதர விக்³ஞான வ்ருத³தி³ய
 கமலெ என்னய மனதி³ மாள்புது³
 அமித ஸுக² ஸௌபா⁴க³ய வ்ருத³தி³ய மாடு³ மந்தி³ரதி³
 ரமெயெ நின்னய கருண வ்ருத³தி³ய
 ஸுமனதி³ந்த³லி மாடு³ என்னலி
 அமரபாத³பெ ஸ்வர்ணவ்ருஷ்டிய மாடு³ மந்தி³ரதி³ ||58

என்ன த்யஜனவ மாட³தி³ரு ஸூர
 ரன்னெ ஆஸ்ரித கல்பபுஜனெ
 முன்ன ப⁴க்தர சிந்தாமணி ஸூரதே⁴னு நீனம்ம
 க⁴ன்ன விஸ்வத மாதெ நீனெ ப்ர
 ஸன்னளாகி³ரு என்ன ப⁴வனதி³
 ஸன்னுதாங்கி³யே புத்ர மித்ர களத்ர ஜன நீடெ³ ||59

ஆதி³ ப்ரக்ருதியெ பொ³ம்மனாண்ட³கெ
 ஆதி ஸ்திதி²லய பீ³ஜ பூ⁴தளெ
 மோத³ சின்மய கா³த்ரெ ப்ராக்ருத தே³ஹ வர்ஜிதளே
 வேத³ வேத்³யளெ பொ³ம்மனாண்ட³வ
 ஆதி³கூர்மத³ ரூபதி³ந்த³லி அ
 னாதி³காலதி³ பொத்து மெரெவது³ ஏனு சித்ரவிது³ ||60

வேத³ மொத³லு ஸமஸ்த ஸூரரு
 வேத³ ஸ்தோமக³ளிந்த³ நின்ன அ
 கா³த⁴ மஹிமெய பொக³ளலெந்த³ரெ ஸக்தரவரல்ல
 ஓது³பார்³த³ மந்த³மதி நா
 நா³த³ காரண ஸக்தியில்லவு
 போ³த⁴தா³யகெ நீனெ ஸ்தவனவ கெ³யஸூ என்னிந்த³ ||61

மந்த³ நிந்த³லி ஸுகு³ண வ்ருந்த³வ
 சந்த³த³லி நீ நுடி³ஸி என்னய
 மந்த³மதியனு தரிது³ நிர்மல ஞானியெந்தெ³னிஸூ
 இந்தி³ரே தவ பாத³பது³மத³
 த³வந்த³வ ஸ்துதிஸூவ ஸகுதி இத்³து³
 குந்து³ பா³ரத³ கவிதெ பேளிஸூ எந்து³ வந்தி³பெனு ||62

வத்ஸன்வசனவ கேளே நீ ஸிரி
 வத்ஸலாஞ்சன வக்ஷமந்தி³ரெ
 து¹ச்ச மாட³தெ³ மனகெ தந்து³ நீனெ பாலிபுது³
 ஸ்வச்சவாகி³ஹ ஸகல ஸம்பத³
 உத்ஸாஹதி³ நீ நீடி³ மன்மனோ
 இச்செ பூர்த்திஸூ ஜனனி பே³டு³வெ நீனெ ஸர்வக்³ஞெ ||63

நின்ன மொரெயனுயெய்தி³ பூர்வதி³
 த⁴ன்யராத³ரு த⁴ரணியொளகா³
 பன்ன பாலகெ எந்து³ நின்னனு நம்பி³ மொரஹொக்கெ
 நின்ன ப⁴குதக³னந்த ஸௌக்²யவு
 நின்னலே பரமப⁴குதி அவனிகெ³
 நின்ன கருணகெ பாத்ரனாகு³வநெந்து³ ஸ்ருதிஸித்த ||64

நின்ன ப⁴குதிகெ³ ஹானி இல்லவு
 ப³ன்ன ப³டிஸுவரில்ல எந்தி³கு³
 முன்ன ப⁴வப⁴யவில்லவெந்தா³ ஸ்ருதியு பேளுவுது³
 என்ன கருணாப³லவு அவனலி
 க⁴ன்னவாகி³ இருவுதெ³ம்ப³
 நின்ன வசனவ கேளி ஈ க்ஷண ப்ராண த⁴ரிஸிஹெனு ||65

நானு நின்னாதீ³ன ஜனனியெ
 நீனு என்னலி கருண மாள்புது³
 ஹீன ப³ட³தன தோ³ஷ களெது³ நீனெ நெலஸித்³து³
 மான மனெ த⁴ன தா⁴ன்ய ப⁴குதி
 ஞான ஸுக² வைராக்³ய மூர்த்தி
 த⁴யான மானஸ பூஜெ மாடி³ஸு நீனெ என்னிந்த³ ||66

நின்ன அந்த:கரணதி³ந்த³லி
 முன்ன நானே பூர்ண காமனு
 இன்னு ஆகு³வெ பரம ப⁴க்த குசேலனந்த³த³லி
 பி³ன்னயிபெ தவ பாத³ பத்³மகெ
 ப³ன்ன நா பட³லாரெ தே³வி
 என்ன நீ கர பிடி³து³ பாலிஸு ரிக்ததனதி³ந்த³ ||67

க்ஷணவு ஜீவிஸலாரெ நின்னய
 கருணவில்லதெ³ அவனி தளத³லி
 க்ஷணிக ப²லக³ள ப³யஸலாரெனெ மோக்ஷ ஸுக² தா³யெ
 க³ணனெ மாட³தெ³ நீச தே³வர
 ஹணிது³ பி³டு³வீபா³தெ⁴ கொட்டரெ
 பணவ மாடு³வெ நின்ன ப³ளியலி மித்²யவேனில்ல ||68

தனயனலி வாத்ஸல்யதி³ந்த³லி
 ஜனனி ஹாலலி தும்பி³ துளுகுவ
 ஸ்தனவனித்து ஆத்³ரிஸி உணிஸுவ ஜனனி தெரத்³ந்தெ
 நினகெ³ ஸூரரொளு ஸமர காணெனு
 அனிமிஸேஷர பபெ³து³ பாலிபி
 தி³னதி³னதி³ ஸுக²வித்து பாலிஸு கருண வாரிதி⁴யெ ||69

ஏஸு கல்பதி³ நினகெ³ புத்ரனு
 ஆஸு கல்பதி³ மாதெ நீனெ
 லேஷவித³கனுமானவில்லவு ஸகல ஸ்ருதிஸித்³த³
 லேஸு கருணாஸாரவெனிஸுவ
 ஸூஸுவாம்ருத தா⁴ரதி³ந்த³லி
 ஸோஸினி³ந்தபி⁴ஷேக கெ³ய்த³பி⁴லாஷெ ஸலிஸம்ம ||70

தோ³ஷமந்தி³ரனெனிப என்னலி
 லேஷ புரு³கலு கு³ணக³ளில்ல வி
 ஸேஷ வ்ருஷ்டி ஸூபாம்ஸு கணக³ள க³ணென ப³ஹு ஸுலப⁴
 ராஸியந்த³த³லிப்ப என்னக⁴
 ஸாஸிராக்ஷகஸக்ய எணிஸலு
 ஏஸு பேளலி தாயே தனயன தப்பு ஸஹிஸம்ம ||71

பாபிஜனரொளக³க்³ரக³ண்யனு
 கோப பூரித சித்த மந்தி³ர
 ஈ பயோஜ ப⁴வாண்ட³ புரு³கித்³ராரு ஸரியில்ல
 ஸ்ரீபனரஸியெ கேளு தோ³ஷவு
 லோபவாகு³வ தெரதி³ மாடி³
 ராபுமாட³தெ³ ஸலஹு ஸ்ரீஹரி ராணி கல்யாணி ||72

கருணஸாலியரொளகெ³ நீ ப³லு
 கருணஸாலிய எந்து³ நின்னய
 சரணயுக³க³பி⁴னமிஸி ஸார்தெ³னு பொரெயெ பொரெயெந்து³
 ஹரண நில்து³ ஹணவு இல்லதெ³
 ஸரண ரனுதி³ன பொரெவ தே³வி ஸு
 பரண வாஹன ராணி என்னனு காயெ வரவ்யே ||73

உத³ர கர ஸிர டொங்க ஸூலிய
 மொத³லே ஸ்ருஷ்டியகெ³ய்யதி³ரலௌ
 ஷ⁴தத ஸ்ருஷ்டிய வ்யர்த்த²வாகு³வ தெரதி³ ஜக³தொ³ளகே³
 விதி⁴யு என்னனு ஸ்ருஜிஸதி³த³த³ரெ
 பது³மெ நின்ன த³யாளுதனவு
 புது³கி³ போதி³து எந்து³ திளிதா³ பொ³ம்ம ஸ்ருஜிஸதி³னு ||74

நின்ன கருணவு மொத³லொ தே³வியெ
 என்ன ஜனனவு மொத³லொ பேள்வது³
 முன்ன இத³னனு விசாரகெ³ய்யது³வித்த எனக³யே
 க⁴ன்ன கருணாநிதி²யு எனுதலி
 பி³ன்னஹவ நா மாடி³ யாசிபெ
 இன்னு நிதி⁴யனு இத்து பாலிஸு து³ர நோட³த³லே ||75

தந்தெ³ தாயிய நீனெ லகுமி
 ப³ந்து³ ப³ளக³வு நீனே தேவி
 ஹிந்தெ³ முந்தெ³ எனகெ³ நீனே கு³ருவு ஸத்க³தியு
 இந்தி³ரெயெ என்ன ஜீவ காரிணி
 ஸந்தே³ஹ எனகி³ல்ல பரமா
 நந்த ஸமுத³ய நீடெ கருணவ மாடெ³ வர நீடெ³ ||76

நாத²ளெனிஸுவி ஸகல லோககெ
 க²யாதளெணிஸுவி ஸர்வ காலதி³
 ப்ரீதளாகி³ரு எனகெ³ ஸகலவு நீனெ நிஜவெந்தெ³
 மாதெ நீனெ எனகெ³ ஹரி நிஜ
 தாத ஈர்வரு நீவெ இரலி
 ரீதியிந்த³லி ப⁴வதி³ தொளலிபுதே³னு நிம்ம ந்யாய ||77

ஆதி³ லகுமி ப்ரஸன்னளாகி³ரு
 மொத³க³ஞான ஸுபா⁴க³ய தா⁴தரியெ
 சேதிஸஞானாதி³ தோ³ஷவ த்ரிகு³ணவர்ஜிதளே
 ஸாத³ரதி³ நீ கரெது³ கை பிடி³
 மாத⁴வன நிஜ ராணி நமிஸுவெ
 பா³தெ⁴ கொ³ளிஸுவ ருணவ களெது³ ஸிரியெ பொரெயெந்தெ³ 78

வசனஜாட்³யவ களெவ தே³வியெ
 எசெயெ நூதன ஸ்பஷ்ட வாஃபத்³
 நிசய பாலிஸி என்ன ஜிஹ்வாக்³ரத்³லி நீ நிந்து
 ரசனெ மாடி³ஸு என்ன கவிதெய
 ப்ரசுரவாகு³வ தெரதி³ மாள்புது³
 உசிதவே ஸரியேனு பேள்வது³ திளியெ ஸர்வக்³ஞெ ||79

ஸர்வ ஸம்பத்³தி³ந்த³ ராஜிபெ
 ஸர்வ தே³ஜோராஸிகா³ஸ்ரயே
 ஸர்வருத்தம ஹரிய ராணியெ ஸர்வருத்தமளே
 ஸர்வ ஸ்த²ளத்³லி தீ³ப்யமானளெ
 ஸர்வ வாக்யக்கெ முக்²ய மானியெ
 ஸர்வ காலத்³லென்ன ஜிஹ்வதி³ நீனே நடிஸுவுது³ ||80

ஸர்வ வஸ்த்வபரோக்ஷ மொத்³லு
 ஸர்வ மஹாபுருஷார்த்த² தா³தளெ
 ஸர்வகாந்திக்³ளொளகெ³ ஸுப⁴ லாவண்யதா³யகளே
 ஸர்வ காலதி³ ஸர்வ தா⁴த்ரியெ
 ஸர்வ ரீதிலி ஸுமுகி²யாகி³
 ஸர்வ ஹேம ஸுபூர்ணெ என்னய நயனதொ³ளகெ³ஸெயெ ||81

ஸகல மஹாபுருஷார்த்த² தா³யினி
 ஸகல ஜக³வனு பெத்த ஜனனியெ
 ஸகலரீ ஸ்வரீ ஸகல ப⁴யக³ள நித்ய ஸம்ஹாரீ
 ஸகல ஸ்ரேஷ்டளே ஸுமுகி²யாகி³
 ஸகல பா⁴வவ த⁴ரிஸி ஸர்வதா³
 ஸகல ஹேம ஸுபூர்ணெ என்னய நயனதொளகெ³ஸெயெ ||82

ஸகல வித⁴ விக்⁴னாபஹாரிணி
 ஸகல ப⁴க்தோத்³தா³ரகாரிணி
 ஸகல ஸுக² ஸௌபா⁴க்³யதா³யினி நேத்ரதொ³ளகெ³ஸெயெ
 ஸகல கலெக³ள ஸஹித நின்னய
 ப⁴குதனாத³வனெந்து³ ஸர்வதா³
 வ்யகுதளாகி³ரு என்ன ஹ்ருத³யத்³ கமல மத்⁴யத்³லி ||83

நின்ன கருணா பாத்ரனாகி³ஹ
என்ன கோ³ஸுக³ நீனெ த்வரதி³ ப்ர
ஸன்னளாக³யதி⁴ தே³வக³ணனுதெ ஸுக³ணெ பரிபூர்ணெ
என்ன பெத்திஹ தாயே ஸர்வதா³
ஸன்னிஹிதளாகெ³ன்ன மனெயொளு
நின்ன பதி ஸஹவாகி³ ஸர்வதா³ நிலிஸு ஸூப⁴தா³யி ||84

என்ன முக²த³லி நீனெ நிந்து
க⁴ன்னனிவனெந்தெ³னிஸி லோகதி³
த⁴ன்ய த⁴ன்யன மாடு³ வரக³ள நீடு³ நலிதா³டு³
அன்ய நா நினக³ல்ல தே³வீ
ஜன்யனாத³வனெந்து³ திளிது³
அன்ன வஸனவ தா⁴ன்ய த⁴னவனு நீனெ எனகீ³யே ||85

வத்ஸ கேளலோ அஞ்சபே³ட³வோ
ஸ்வச்ச என்னய கரவ ஸிரத³லி
இச்செ பூர்வக நீட்³தெ³ நடி³ ஸர்வத்ர நிர்ப⁴யதி³
உத்ஸஹாத்ம மனோனுக்ம்பியெ
ப்ரோத்ஸஹதி காருண்ய த³ருஷ்டிலி
துச்ச மாட³தெ³ வீக்ஷிஸீக்³லெ லக்ஷ்மீ ஒலி எனகெ³ ||86

முத³தி³ கருண கடாக்ஷ ஜனரிகெ³
உத³யவாக³லு ஸகல ஸம்பத³
ஓத³கி³ ப³ப்பவு மித்²யவல்லவு பு³த⁴ர ஸம்மதவு
அத³கெ நின்னய பத³வ நம்பி³தெ³
முத³தி³ என்னய ஸத³னத³லி நீ
நொத³கி³ பா⁴க்³யத³ நிதி⁴ய பாலிஸு பது³மெ நமிஸுவெனு ||87

ராமெ நின்னய த³ருஷ்டிலோகக்கெ
காமதே⁴னெந்தெ³னிஸிகொம்ப³து³
ராமெ நின்னய மனஸு சிந்தாரத்ன ப⁴ஜிபரிகெ³
ராமெ நின்னய கரத³ த³வந்த³வவு
காமிதார்த்த²வ கேள்வ ஜனரிகெ³
காமபூர்த்திப கல்பவ்ருக்ஷவு தானெ எனிஸிஹுது³ ||88

நவவெனிபநிதி⁴ நீனே இந்தி³ரெ
 தவ த³யாபி⁴த⁴ ரஸவே எனகே³
 த⁴ருவதி³ தே³வி ரஸாயனவெ ஸரி ஸர்வகாலத³லி
 பு⁴வன ஸம்ப⁴வெ நின்ன முக²வு
 தி³வியொளொப்பு⁴வ சந்த்ரனந்த³தி³
 விவித⁴களெக³ள பூர்ணவாத³யகி²ளார்த்த² கொடு³திஹுது³ || 89

ரஸத³ ஸ்பர்ஸத³லிந்த³ லோஹவு
 மிஸூணி பா⁴வவ ஐதோ³ தெரத³லி
 அஸம மஹிமளெ நின்ன கருண கடாக்ஷ நோடத³லி
 வஸூதி⁴ தளதொ³ளகி³ர்ப்ப ஜீவர
 அஸூப⁴ கோடிக³ளெல்ல போகி³
 குஸூம க³ந்தி⁴யெ மங்க³ளோத்ஸவ ஸததவாகு³வுது³ || 90

நீடு³ எந்த³ரெ இல்லவெம்ப³வ
 ழுடி³ ஜீவர மாதிக³ஞ்ஜுத
 பே³டி³கொம்ப³த³கீக³ நின்னனு ஸரணு ஹொந்தி³தெ³னு
 நோடி³ கருண கடாக்ஷதி³ந்த³ய
 மாடி³ மனத³பி⁴லாஹெ பூர்த்திஸி
 நீடு³ எனக³கி²ளார்த்த² பா⁴க்³யவ ஹரிய ஸஹித³லி || 91

காமதே⁴னு ஸுகல்பதரு சிந்
 தாமணி ஸஹவாகி³ நின்னய
 காமிதார்த்த²க³ளீவ களெக³ளுணிஸி இருதிஹவு
 ராமே நின்னய ரஸரஸாயன
 ஸ்தோமதி³ம் ஸிர பாத³ பாணி
 ப்ரேமபூர்வக ஸ்பர்ஸவாக³லு ஹேமவாகு³வுது³ || 92

ஆதி³ விஷ்ணுன த⁴ர்மபத்னியெ
 ஸாத³ரதி³ ஹரி ஸஹித என்னலி
 மோத³தி³ந்த³லி ஸன்னிதா⁴னவ மாடெ கருணத³லி
 ஆதி³ லக்ஷ்மியெ பரமானுக³ரஹ
 வாத³ மாத்ரதி³ எனகெ³ பது³ பதெ³
 ஆத³புது³ ஸர்வத்ர ஸர்வத³ நிதி⁴ய த³ர்ஸனவு || 93

ஆவ லக்ஷ்மி ஹ்ருத³ய மந்த்ரவ
 ஸாவதா⁴னதி³ பட²ணெகெ³ய்வனு
 ஆவ காலதி³ ராஜ்யலக்ஷ்மியனைது³ ஸுகி²ஸுவனு
 ஆவ மஹாதா³ரித்³ர்ய தோ³வியு
 ஸேவிஸெ மஹா த⁴னிக¹னாகு³வ
 தே³வி அவனாலயதி³ ஸர்வதா³ ஸ்தி²ரதி³ நிலிஸுவளு ||94

லகுமி ஹ்ருத³யத³ பட²ணெ மாத்ரதி³
 லகுமி தா ஸந்துஷ்டளாகி³
 ஸகல து³ரிதக³ளளிது³ ஸுக² ஸௌபா⁴க்³ய கொடு³திஹளு
 விகஸிதானனெ விஷ்ணுவல்லபெ⁴
 ப⁴குத ஜனரனு ஸர்வ காலதி³
 வ்யகுதளாத³யவரன்ன பொரெவளு த¹னயரந்த³த³லி ||95

தே³வி ஹ்ருத³யவு பரம கோ³ப்யவு
 ஸேவகனிக³கி²ளார்த்த² கொடு³வுது³
 பா⁴வ பூர்வக பஞ்சஸாவிர ஜபிஸெ புனஸ்சரண
 ஈ விதா⁴னதி³ பட²ணெ மாட³லு
 தா ஒலிது³ ஸௌபா⁴க்³ய நிதி⁴யனு
 தீவ்ரதி³ந்த³லி கொட்டு ஸேவகரல்லி நிலிஸுவளு ||96

மூரு காலதி³ ஜபிஸலுத்தம
 ஸார ப⁴குதிலி ஒந்து³ காலதி³
 தீ⁴ரமானவ படி²ஸலவனகி²ளார்த்த² ஐது³வனு
 ஆரு பட²ணவகெ³ய்யலித³னனு
 பூ⁴ரி ஸ்ரவணவ கெ³ய்த³ மானவ
 பா³ரி பா³ரிகெ³ த⁴னவ க³ளிஸுவ ஸிரிய கருணத³லி ||97

ஸ்ரீ மஹத்தர லக்ஷ்மி கோ³ஸுக³
 ஈ மஹத்தர ஹ்ருத³ய மந்த்ரவ
 ப்ரேமபூர்வக பா⁴ர்க்க³வாரத³ ராத்ரி ஸமயத³லி
 நேமதி³ந்த³லி பஞ்சவாரவ
 காமிஸீபரி பட²ணெ மாட³லு
 காமிதார்த்த²வனெய்தி³ லோகதி³ பா³ள்வ முத³தி³ந்த³ ||98

ஸிரிய ஹ்ருத³ய ஸுமந்த்ரதி³ந்த³லி
 ஸ்மரிஸி அன்னவ மந்த்ரிஸிட³லு
 ஸிரிய பதி தா¹னவர மந்தி³ரதொ³ளகெ³ அவதரிப
 நரனெ ஆக³லி நாரி ஆக³லி
 ஸிரிய ஹ்ருத³ய ஸுமந்த்ரதி³ந்த³லி
 நிருத மந்த்ரித ஜலவ குடி³யலு த⁴னிக புட்டுவனு || 99

ஆவனாஸ்வீஜ ஸுக்ல பக்ஷதி³
 தே³வி உத்ஸவ காலதொ³ளு தா
 பா⁴வ ஷுத்³தி³லி ஹ்ருத³ய ஜப ஒந்த³தி⁴க தி³னதி³னதி³
 ஈ விதா⁴னதி³ ஜபவ மாட³லு
 ஸ்ரீவனதி³ ஸம்பத³வனெய்து³வ
 ஸ்ரீவனிதெ தா கனகவ்ருஷ்டிய கரெவளனவரத || 100

ஆவ ப⁴குதனு வருஷ தி³ன தி³ன
 பா⁴வ ஸுத்³தி³லி எல்ல பொத்து
 ஸாவதா⁴னதி³ ஹ்ருத³ய மந்த்ரவ படி²ஸலவனாக³
 தே³வி கருணகடாக்ஷதி³ந்த³லி
 தே³வ இந்த³ரனிக³தி⁴கனாகு³வ
 ஈ வஸுந்த⁴ரெயொளகெ³ பா⁴க்³யத³ நிதி²யு தானெனிப || 101

ஸ்ரீஸ பத³த³லி ப⁴குதி ஹரிபத³
 தா³ஸ ஜனபத³ தா³ஸ பா⁴வவ
 ஈஸு மந்த்ரக³ளர்த்த² ஸித்³தி³யு கு³ருபத³ ஸ்ம்ருதியு
 லேஸு ஞான ஸுபு³தி³ பாலிஸு
 வாஸவாகி³ரு என்ன மனெயலி
 ஈஸ ஸஹ என தாயெ உத்தம பத³வு நீ ஸிரியே || 102

த⁴ரணி பாலகனெனிஸு என்னனு
 புருஷருத்தமனெனிஸு ஸர்வதா³
 பரமவைப⁴வ நானாவித⁴வாத³ர்த்த² ஸித்³தி³க³ளா
 பிரிது³ கீர்த்திய ப³ஹள போ⁴க³வ
 பரம ப⁴க்தி ஞான ஸுமதிய
 பரிமிதில்லதெ³ இத்து புனரபி ஸலஹு ஸ்ரீதே³வீ || 103

வாத³மாடுத³க¹ர்த்த² எதி³தி³யு
 மோத³தீர்த்த²ர மததி³ தீ³க்ஷவு
 ஸாத³ரதி³ நீனித்து பாலிஸு வேத³த³பி⁴மான்
 மோத³த³லி புத்ரார்த்த² எதி³தி³யு
 ஓத³த³லெ ஸிரி பி³ரம்மவித³யவு
 ஆதி³ பா⁴ர்க்க³வி இத்து பாலிஸு ஜன்ம ஜன்மத³லீ ||104

ஸ்வாண் வருஷ்டிய என்ன மனையலி
 கரிய தா⁴ன்ய ஸும்ருத்தி தி³ன தி³ன
 ப⁴ரதி³ நீ கல்யாண வருத்³தி³ய மாடெ³ ஸம்ப⁴ரமதி³
 ஸிரியெ அதுள விபு⁴தி வருத்³தி³ய
 ஹ்ருஷதி³ந்த³லிகெ³ய்து³ த⁴ரெயொளு
 மெரெயெ ஸந்தத உபமெவில்லதெ³ ஹரிய நிஜ ராணி ||105

மந்த³ஹாஸ முகாரவிந்த³ளெ
 இந்து³ஸூர்யர கோடிபா⁴ஸளெ
 ஸுந்த³ராங்கியெ பீதவஸனளெ ஹேமபு⁴ஷணளெ
 குந்து³ இல்லத³ பீ³ஜ பூரித
 சந்த³வாத³ ஸுஹேம கலஸக³
 ஸிந்த³ நீனொட³கூ³டி³ தீவ்ரதி³ ப³ருவுதெ³ன்ன மனெகெ³ ||106

நமிபெ ஸ்ரீஹரி ராணி நின்ன பத³
 கமலயுக³க³னவரத ப⁴குதிலி
 கமலெ நின்னய விமல கரயுக³ என்ன மஸ்தகதீ³
 மமதெயிந்த³லி இட்டு நிஸ்சல
 அமித பா⁴க்³யவ நீடெ³ த்வரதி³
 கமலஜாதளெ ரமெயெ நமோ நமோ மாள்பெனவரத ||107

மாதெ நின்னய ஜட²ரகமல ஸு
 ஜாதனாகி³ஹ ஸுதன தெரத³லி
 ப்ரீதி பூர்வக பா⁴க்³ய நிதி⁴க³ளனித்து நித்யத³லி
 நீத ப⁴குதீ ஞான பூர்வக
 தா³த கு³ரு ஜக³ன்னாத² விட்டலன
 ப்ரீதிகொ³ளிஸுவ பா⁴க்³ய பாலிஸி பொரெயெ நீயென்ன ||108

ஸ்ரீகுருப்யோ நம:

ஸ்ரீகுருஜகன்னாததாஸர் இயற்றிய
ஸ்ரீலட்சுமி ஹ்ருதய
(தமிழில் - அர்த்த விளக்கங்களுடன்)

ஸ்ரீமனோஹரே லகுமி தவபத³
தாமரஸயுக³ ப்ஜிபெ நித்யதி³
ஸோமஸோத³ரி பரமமங்க³ளெ தத்தகாஞ்சனளே |
ஸோமஸூர்ய ஸுதேஜோரூபளே
ஹேமஸன்னிப¹ பீதவஸனளெ
சாமீகரமய ஸர்வபூ⁴ஷண ஜாலமண்டி³தளே ||1

ஸ்ரீமனோஹரே - அழகானவளே; லகுமி - ஹே லட்சுமிதேவியே;
தவபத தாமரஸயுக பஜிபெ நித்யதி - தினமும் தாமரை மலர்
போன்றதான உன் இரு பாதங்களையும் நான் வணங்குவேன்;
ஸோமஸோதரி - சந்திரனின் சகோதரியே; பரமமங்களெ - மங்கள
ஸ்வரூபளே; தத்தகாஞ்சனளே - புடம் போட்ட தங்கத்தைப் போல
ஜொலிப்பவளே; ஸோமஸூர்ய ஸுதேஜோரூபளே - சந்திரன்,
சூரியர்களைப் போல ஒளி பொருந்தியவளே; ஹேமஸன்னிப பீத
வஸனளெ - தங்கத்தைப் போன்றதான மஞ்சள் ஆடையை
உடுத்தியவளே; சாமீகரமய - தங்கமயமாகவே; ஸர்வபூஷண -
அனைத்து பூஷணங்களையும் அணிந்தவளே; ஜாலமண்டிதளெ -
அற்புதமாக அலங்காரம் செய்திருப்பவளே.

அழகானவளே, ஹே லட்சுமிதேவியே, தினமும் தாமரை மலர்
போன்றதான உன் இரு பாதங்களையும் நான் வணங்குவேன்.
சந்திரனின் சகோதரியே (சந்திரன் கடலில் உதிக்கிறான்,
மகாலட்சுமியும் கடலில் தோன்றினாள் - ஆகவே இருவரும்
சகோதர சகோதரிகள் எனப்படுகின்றனர்), மங்கள ஸ்வரூபளே,
புடம் போட்ட தங்கத்தைப் போல ஜொலிப்பவளே. சந்திரன்,

தூரியர்களைப் போல ஒளி பொருந்தியவளே, தங்கத்தைப் போன்றதான மஞ்சள் ஆடையை உடுத்தியவளே, தங்கமயமாகவே, அனைத்து பூஷணங்களையும் அணிந்தவளே, அற்புதமாக அலங்காரம் செய்திருப்பவளே - உன்னை நான் வணங்குகிறேன்.

பீஜபூரித ஹேமகலஸவ

ராஜமான ஸுஹேம ஜலஜவ

நைஜ கரத³லி பிடி³து³கொண்டு³ ப⁴குத ஜனததி³கெ³ |

மாஜத³லெ ஸகலேஷ்ட நீடு³வ

ராஜமுகி² மஹதா³தி³வந்த³யளெ

மூஜக³த்திகெ³ மாதெ ஹரிவாமாங்கதொ³ளகி³ர்ப்பெ ||2

பீஜபூரித ஹேமகலஸவ - தானிங்கள் நிறைய தங்கமயமான கலசத்தினை; ராஜமான - ஒளிர்வதான; ஸுஹேம ஜலஜவ - தங்கமயமான தாமரையை; நைஜ கரதலி பிடிதுகொண்டு - உன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு; பகுத ஜனததிகெ - உன்னை வணங்குபவர்களான பக்தர்களுக்கு; மாஜதலெ - சிறிதும் தாமதம் செய்யாமல் (உடனடியாக); ஸகலேஷ்ட நீடுவ - அனைத்து இஷ்டார்த்தங்களையும் நிறைவேற்றும்; ராஜமுகி - மகாராணியே; மஹதாதி வந்தயளெ - பிரம்மன் முதலான அனைவராலும் வணங்கப்படுபவளே; மூஜகத்திகெ மாதெ - மூன்று உலகங்களுக்கும் தாயானவளே; ஹரிவாமாங்கதொளகி³ர்ப்பெ - ஸ்ரீஹரியின் இடது தொடையில் (பக்கத்தில்) அமர்ந்திருப்பவளே.

தானிங்கள் நிறைய தங்கமயமான கலசத்தினை, மற்றும் ஒளிர்வதான தங்கமயமான தாமரையை, உன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு, உன்னை வணங்குபவர்களான பக்தர்களுக்கு சிறிதும் தாமதம் செய்யாமல் (உடனடியாக) அனைத்து இஷ்டார்த்தங்களையும் நிறைவேற்றும் மகாராணியே. பிரம்மன் முதலான அனைவராலும் வணங்கப்படுபவளே. மூன்று உலகங்களுக்கும் தாயானவளே. ஸ்ரீஹரியின் இடது

தொடையில் (பக்கத்தில்) அமர்ந்திருப்பவளே - உன்னை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீமஹத்தர பா⁴க்யமானியே
ஸ்தெளமி லகுமி அனாதி³ ஸர்வ ஸு
காம ப²லக³ளனீவ ஸாத⁴ன ஸுக²வ கொடு³திர்ப்ப |
காமஜனனியெ ஸ்மரிபெ நித்யதி³
ப்ரேமபூர்வக ப்ரேரிஸென்னனு
ஹே மஹேஸ்வரி நின்ன வசனவத⁴ரிஸி ப⁴ஜிஸுவெனு ||3

ஸ்ரீமஹத்தர - மிகப்பெரிய; பா⁴க்யமானியே - பாக்கியங்களை அருள்பவளே; ஸ்தெளமி லகுமி - செல்வங்களை அருளும் லட்சுமிதேவியே; அனாதி ஸர்வ ஸுகாம பலகளனீவ - அனாதி ஸுகமான முக்தியை அருளும்; ஸாதன ஸுகவ கொடுத்திர்ப்ப - அதற்கான ஸாதனங்களை அருள்பவளே; காமஜனனியே - மன்மதனின் தாயே; ஸ்மரிபெ நித்யதி ப்ரேமபூர்வக - அன்புடன் உன்னை எப்போதும் நினைப்பேன்; ப்ரேரிஸென்னனு - என்னை (பின்வருமாறு) செய்ய வைப்பாயாக; ஹே மஹே ஸ்வரி; நின்ன வசனவ தரிஸி - உன் பெயரையே சொல்லியவாறு; பஜிஸுவெனு - எப்போதும் பஜிப்பேன்.

மிகப்பெரிய பாக்கியங்களை அருள்பவளே, செல்வங்களை அருளும் லட்சுமி தேவியே, அனாதி ஸுகமான முக்தியை அருள்பவளே மற்றும் அதற்கான ஸாதனங்களை அருள்பவளே, மன்மதனின் தாயே, அன்புடன் உன்னை எப்போதும் நினைப்பேன். என்னை (பின்வருமாறு) செய்ய வைப்பாயாக. ஹே மஹே ஸ்வரி, உன் பெயரையே சொல்லியவாறு எப்போதும் பஜிப்பேன்.

ஸர்வ ஸம்பத³வீவ லகுமியெ
ஸர்வ பா⁴க்யவனீவ தே³வியெ
ஸர்வ மங்க³ளவீவ ஸூரவர ஸார்வபெள⁴மியளே |
ஸர்வ ஞானவனீவ ஞானியெ

ஸர்வ ஸுகப்லதாயி தாத்திரியே
ஸர்வ காலதி³ பஜிஸி³ பேடி³தே³ ஸர்வ புருஷார்த்த² ||4

ஸர்வ ஸம்பதவீவ லகுமியே - அனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமிதேவியே; ஸர்வ பாக்கியவனீவ தேவியே - அனைத்து பாக்கியங்களையும் அருளும் தேவியே; ஸர்வ மங்களவீவ - அனைத்து வித மங்களங்களையும் அருளும்; ஸுரவர் - தேவதைகளால் வணங்கப்படுபவளே; ஸார்வபௌமியளே - அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவளே; ஸர்வ ஞானவனீவ ஞானியே - அனைத்து ஞானங்களையும் அளிக்கும் ஞானியே; ஸர்வ ஸுகபலதாயி தாத்திரியே - அனைத்து நல்ல பலன்களையும் கொடுப்பவளே; ஸர்வ காலதி பஜிஸி - அனைத்து காலங்களிலும் உன்னையே வணங்கியவாறு; ஸர்வ புருஷார்த்த பேடிதே - அனைத்து புருஷார்த்தங்களையும் நான் வேண்டினேன்.

அனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமிதேவியே, அனைத்து பாக்கியங்களையும் அருளும் தேவியே, அனைத்து வித மங்களங்களையும் அருளும் தேவதைகளால் வணங்கப்படுபவளே. அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவளே. அனைத்து ஞானங்களையும் அளிக்கும் ஞானியே, அனைத்து நல்ல பலன்களையும் கொடுப்பவளே. அனைத்து காலங்களிலும் உன்னையே வணங்கியவாறு, அனைத்து புருஷார்த்தங்களையும் நான் வேண்டினேன்.

நதிபெ விக்³ஞானாதி³ ஸம்பத³
மதிய நிர்மல சித்ர வாஃபத³
ததிய நீடு³வதெ³னகெ³ ஸர்வத³ ஸர்வ கு³ணபூர்ணே |
நதி³ப ஜனரிக³னந்த ஸௌக்²யவ
அதிஸயத்³ நீனித்த வார்த்தெயு
விததவாகி³ஹதெ³ந்து³ பேடி³தே³ ப⁴க்தவத்ஸலளே ||5

நதிபெ விஞ்ஞானாதி ஸம்பத - விஞ்ஞானம் என்னும் செல்வத்தை நான் உன்னிடம் வேண்டுகிறேன்; நிர்மல மதிய - தூய்மையான அறிவினை; சித்ர வாஶ்பத - தூய்மையான வாஶ்கினை; ததிய நீடுவதெனகெ - இவற்றை வழங்க வேண்டும்; ஸர்வத - எஶ்போதும் (எல்லா காலங்களிலும் இருப்பவளே); ஸர்வ குணபூர்ணே - அனைத்து நற்குணங்களையும் கொண்டவளே; நதிப ஜனரிகெ - உன்னை வணங்கும் பஶ்தர்களுக்கு; அனந்த ஸௌக்யவ - அபாரமான நலன்களை; அதிஶயதி நீனித்த வார்த்தெயு - ஏராளமாக நீ அளித்தாய் என்னும் விஷயம்; விதவாகிஹதெந்து - அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்று அறிந்து; பேடிதெ பஶ்தவத்ஸலளே - பஶ்தவத்ஸலளே, நானும் உன்னிடம் அவற்றையே வேண்டினேன்.

விஞ்ஞானம் என்னும் செல்வத்தை நான் உன்னிடம் வேண்டுகிறேன். தூய்மையான அறிவினை, தூய்மையான வாஶ்கினை, நீ எனக்கு இவற்றை வழங்க வேண்டும். எஶ்போதும் (எல்லா காலங்களிலும் இருப்பவளே), அனைத்து நற்குணங்களையும் கொண்டவளே, உன்னை வணங்கும் பஶ்தர்களுக்கு, அபாரமான நலன்களை ஏராளமாக நீ அளித்தாய் என்னும் விஷயம், அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்று அறிந்து, பஶ்தவத்ஸலளே, நானும் உன்னிடம் அவற்றையே வேண்டினேன்.

ஸர்வ ஜீவர ஹ்ருத³ய வாஸினி

ஸர்வ ஸார ஸுபோ⁴க்த்ரு ஸர்வதா³

ஸர்வ விஸ்வத³லந்தராத்மகெ வ்யாப்தெ நிர்லிப்தெ |

ஸர்வ வஸ்து ஸமூஹதொ³ளகெ³

ஸர்வ காலதி³ நின்ன ஸஹிததி³

ஸர்வ கு³ண ஸம்பூர்ண ஸ்ரீஹரி தானெ இருதிர்ப்ப ||6

ஸர்வ ஜீவர ஹ்ருதய வாஸினி - அனைத்து ஜீவர்களின் இதயத்தில் வசிப்பவளே; ஸர்வ ஸார ஸுபோக்த்ரு - பஶ்தர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து பொருட்களின்

ஸாரததையும் ஏற்றுக் கொள்பவளே; ஸர்வதா - எப்போதும்; ஸர்வ விவதலந்தராத்மகெ - அனைத்து உலகின் அந்தராத்மாவாக இருப்பவளே; வ்யாப்தெ - அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவளே; நிர்லிப்தெ - எதற்கும் சம்பந்தப்படாமல் இருப்பவளே; ஸர்வ வஸ்து ஸமூஹதொளகெ - அனைத்து வித வஸ்துக்களிலும்; ஸர்வ காலதி - எப்போதும்; நின்ன ஸஹிததி - உன்னுடன்; ஸர்வ குண ஸம்பூர்ண - ஸர்வகுண ஸம்பூர்ணான; ஸ்ரீஹரி தானே இருதிர்ப்ப - ஸ்ரீஹரி தானே இருக்கிறான்.

அனைத்து ஜீவர்களின் இதயத்தில் வசிப்பவளே, பக்தர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து பொருட்களின் ஸாரததையும் ஏற்றுக் கொள்பவளே, எப்போதும்; அனைத்து உலகின் அந்தராத்மாவாக இருப்பவளே, அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவளே, எதற்கும் சம்பந்தப்படாமல் இருப்பவளே, அனைத்து வித வஸ்துக்களிலும், எப்போதும் உன்னுடன், ஸர்வகுண ஸம்பூர்ணான ஸ்ரீஹரி தானே இருக்கிறான்.

தரியெ நீ தா³ரித்³ர்ய ஸோகவ

பரியெ நீனஞ்ஞான திமிரவ

இரிஸு த்வத்பத³ பத்³மமன்மனோ ஸரஸி மத்⁴யத³லி |

சரர மனஸின து³க்க² ப⁴ஞ்சன

பரம காரணவெனிப நின்னய

கருணபூர்ண கடாக்ஷதி³ந்த³பி⁴ஷேக நீ மாடே ||7

நீ தாரித்ர்ய ஸோகவ தரியே - நீ என்னுடைய ஏழ்மை முதலான சோகங்களை பரிகரிப்பாயாக; நீ அஞ்ஞான திமிரவ பரியெ - அஞ்ஞானம் முதலான குறைகளை களைவாயாக; த்வத்பத பத்ம இரிஸு - உன்னுடைய பாத பத்மங்களை இறக்குவாயாக; மன்மனோ ஸரஸி மத்யதலி - என்னுடைய மனதின் நடுவில் இறக்குவாய்; சரர மனஸின துக்க பஞ்சன - அனைத்து ஜீவர்களின் துக்கங்களை பரிகரிப்பவளே; பரம காரணவெனிப நின்னய - அதற்கு முக்கிய காரணம் எனப்படும் உன்னுடைய; கருணபூர்ண - கருணை நிறைந்ததான; கடாக்

ஷதிந்த அபிஷேக நீ மாடே - கருணைப் பார்வையால் நீ என்னை அபிஷேகம் செய்வாயாக (என்னை பார்ப்பாயாக).

நீ என்னுடைய ஏழ்மை முதலான சோகங்களை பரிகரிப்பாயாக. அஞ்ஞானம் முதலான குறைகளை களைவாயாக. உன்னுடைய பாத பத்மங்களை, என்னுடைய மனதின் நடுவில் இறக்குவாய். அனைத்து ஜீவர்களின் துக்கங்களை பரிகரிப்பவளே, அதற்கு முக்கிய காரணம் எனப்படும் உன்னுடைய கருணை நிறைந்ததான கருணைப் பார்வையால் நீ என்னை அபிஷேகம் செய்வாயாக (என்னை பார்ப்பாயாக).

அம்பா³ எனகெ³ ப்ரஸன்னளாகி³
 தும்பி³ ஸூஸுவ பரம கருணா
 வெம்ப³ பீயூஷ க³ணதி³ தும்பி³த³ த்³ருஷ்டி துதி³யிந்த³ |
 அம்பு³ஜாக்ஷியே நோடி³ என்ன மனெ
 தும்பி³ஸீக்³லெ தா⁴ன்ய த⁴னக³ள
 ஹம்ப³லிஸுவெனு பாத³பங்கஜ நமிபெனனவரத ||8

அம்பா - தாயே; எனகெ ப்ரஸன்னளாகி - எனக்கு தரிசனம் அளித்து; தும்பி ஸூஸுவ - நிரம்பி வழியும்; பரம கருணாவெம்ப - பரம கருணை என்னும்; பீயூஷ கணதி - அபாரமான அமிர்த்ததால்; தும்பித த்ருஷ்டி துதியிந்த - நிரம்பியதான உன்னுடைய பார்வையின் ஓரத்திலிருந்து; அம்புஜாக்ஷியே - தாமரைக் கண்களை கொண்டவளே; நோடி - பார்த்து; என்ன மனெ தும்பிஸீக்லெ - என்னுடைய வீட்டினை நிரப்புவாயாக; தான்ய தனகள - தான்ய தனங்களால்; ஹம்பலிஸுவெனு - இதையே நான் விரும்புகிறேன்; பாதபங்கஜ நமிபெனனவரத - உன்னுடைய பாத பத்மங்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.

தாயே, எனக்கு தரிசனம் அளித்து, நிரம்பி வழியும் பரம கருணை என்னும் அபாரமான அமிர்த்ததால் நிரம்பியதான உன்னுடைய பார்வையின் ஓரத்திலிருந்து பார்த்து, ஹே

தாமரைக் கண்களை கொண்டவளே, என்னுடைய வீட்டினை தான்ய தனங்களால் நிரப்புவாயாக. இதையே நான் விரும்புகிறேன். உன்னுடைய பாத பத்மங்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.

ஸாந்தி நாமகெ ஸரண பா¹லகெ
காந்தி நாமகெ கு³ணக³ணாஸ்ரயே
க்ஷாந்தி நாமகெ து³ரிதனாஸினி தா⁴த்ரி நமிஸுவெனு |
ப்¹ராந்திநாஸனி ப⁴வத³ ஸமத்³ம்
ஸ்ராந்தனாதெ³னு ப⁴வதி³ எனகெ³ நி
தா¹ந்த த⁴ன நிதி⁴ தா⁴ன்ய கோ¹ஸவனித்து ஸலஹூவுது³ ||9

ஸாந்தி நாமகெ - ஸாந்தி நாமகளே; ஸரண பாலகெ - உன் பக்தர்களை காப்பவளே; காந்தி நாமகெ - காந்தி நாமகளே; குணகணாஸ்ரயே - நற்குணங்களைக் கொண்டவளே; க்ஷாந்தி நாமகெ - க்ஷாந்தி என்று பெயர் கொண்டவளே; துரிதனாஸினி - கஷ்டங்களை போக்குபவளே; தாத்ரி நமிஸுவெனு - அனைத்தையும் அருள்பவளே, உன்னை வணங்குகிறேன்; ப்ராந்தி நா னி - மனதின் கலக்கங்களை அழிப்பவளே; பவத மதிம் - இந்த சம்சார என்னும் சமுத்திரத்தினால்; ஸ்ராந்தனாதெனு பவதி - நான் நொந்திருக்கிறேன்; எனகெ நிதாந்த - எனக்கு அபாரமான; தன நிதி தான்ய - செல்வம், தானியம்; கோஸவனித்து ஸலஹூவுது - ஆகியவற்றை கொடுத்து காப்பாயாக.

ஸாந்தி நாமகளே, உன் பக்தர்களை காப்பவளே, காந்தி நாமகளே, நற்குணங்களைக் கொண்டவளே, க்ஷாந்தி என்று பெயர் கொண்டவளே, கஷ்டங்களை போக்குபவளே, அனைத்தையும் அருள்பவளே, உன்னை வணங்குகிறேன். மனதின் கலக்கங்களை அழிப்பவளே, இந்த சம்சார என்னும் சமுத்திரத்தினால் நான் நொந்திருக்கிறேன். எனக்கு அபாரமான செல்வம், தானியம் ஆகியவற்றை கொடுத்து காப்பாயாக.

ஜயது லக்ஷ்மி லக்ஷணாங்கியே
 ஜயது பத்³மா பத்³மவந்த³யளே
 ஜயது வித்³யா நாமெ நமோ நமோ விஷ்ணு வாமாங்கே |
 ஜயப்ரதா³யகெ ஜக³தி³வந்த³யளே
 ஜயது ஜய சென்னாகி³ ஸம்பத³
 ஜயவெ பாலிஸு எனகெ³ ஸர்வதா³ நமிபெனு அனவரத ||10

ஜயது லக்ஷ்மி - லட்சுமியே, உனக்கு மங்களம் / வெற்றி
 உண்டாகட்டும்; லக்ஷணாங்கியே - அழகான லட்சணங்களை
 கொண்டவளே; பத்மா - தாமரையில் அமர்ந்திருப்பவளே;
 பத்மவந்தயளே - பிரம்மனால் வணங்கப்படுபவளே; வித்யா
 நாமெ - வித்யா என்று பெயர் கொண்டவளே; விஷ்ணு
 வாமாங்கே - விஷ்ணுவின் இடது புறத்தில்
 அமர்ந்திருப்பவளே; ஜயப்ரதாயகெ - வெற்றியை
 கொடுப்பவளே; ஜகதிவந்தயளே - உலகில் அனைவராலும்
 வணங்கப்படுபவளே; சென்னாகி ஸம்பத - அபாரமான
 செல்வங்களையும்; ஜயவெ பாலிஸு எனகெ - வெற்றியையும்
 எனக்கு அருள்வாயாக; ஸர்வதா நமிபெனு அனவரத -
 உன்னை எப்போதும் நான் வணங்குகிறேன்.

லட்சுமியே, உனக்கு மங்களம் / வெற்றி உண்டாகட்டும்.
 அழகான லட்சணங்களை கொண்டவளே, தாமரையில்
 அமர்ந்திருப்பவளே, பிரம்மனால் வணங்கப்படுபவளே, வித்யா
 என்று பெயர் கொண்டவளே, விஷ்ணுவின் இடது புறத்தில்
 அமர்ந்திருப்பவளே, வெற்றியை கொடுப்பவளே, உலகில்
 அனைவராலும் வணங்கப்படுபவளே, அபாரமான
 செல்வங்களையும், வெற்றியையும் எனக்கு அருள்வாயாக.
 உன்னை எப்போதும் நான் வணங்குகிறேன்.

ஜயது தே³வி தே³வ பூஜ்யளே
 ஜயது பா⁴ர்க்க³வி ப⁴த்³ர ரூபளே
 ஜயது நிர்மல ஞானவேத்³யளே ஜயது ஜய தே³வி |
 ஜயது ஸத்யாபூ⁴தி ஸம்ஸ்திதெ

ஜயது ரம்யா ரமண ஸம்ஸ்திதெ

ஜயது ஸர்வ ஸூரத்ன நிதி⁴யொளகி³ர்ப்பெ நித்யத³லி ||11

ஜயது தேவி - ஹே தேவியே, உனக்கு மங்களம் உண்டாகட்டும்; தேவ பூஜ்யளே - தேவர்களால் வணங்கப்படுவளே; பார்க்கவி - பார்க்கவியே; பத்ர ரூபளே - அழகான ரூபம் கொண்டவளே; நிர்மல ஞானவேத்யளே - தூய்மையான (யதார்த்த) ஞானம் கொண்டவளே; ஸத்யாபூதி ஸம்ஸ்திதெ - அனைத்து செல்வங்களையும் கொண்டவளே; ரம்யா - அழகானவளே; ரமண ஸம்ஸ்திதெ - உன் கணவனுடன் எப்போதும் இருப்பவளே; ஸர்வ ஸூரத்ன நிதியொளகி³ர்ப்பெ நித்யதலி - எப்போதும், அனைத்து, செல்வங்களிலும் நீ இருக்கிறாய்.

ஹே தேவியே, உனக்கு மங்களம் உண்டாகட்டும். தேவர்களால் வணங்கப்படுவளே, பார்க்கவியே, அழகான ரூபம் கொண்டவளே, தூய்மையான (யதார்த்த) ஞானம் கொண்டவளே, அனைத்து செல்வங்களையும் கொண்டவளே, அழகானவளே, உன் கணவனுடன் எப்போதும் இருப்பவளே. எப்போதும், அனைத்து, செல்வங்களிலும் நீ இருக்கிறாய்.

ஜயது ஸூத்³தா³ கனக பா⁴ஸளெ

ஜயது காந்தா காந்தி கா³த்ரளெ

ஜயது ஜய ஸூப ஸாந்தெ ஸீக்⁴ரதெ³ ஸௌம்ய கு³ண ரம்யே |

ஜயது ஜயக்³ள³தா³யி ஸர்வதா³

ஜயவெ பாலிஸு ஸர்வ காலதி³

ஜயது ஜய ஜய தே³வி நின்னனு விஜய பே³டி³தெ³னு ||12

ஜயது ஸூத்³தா - பவித்ரமானவளே, உனக்கு மங்களம் உண்டாகட்டும்; கனக பாஸளெ - செல்வங்களின் ஆஸ்ரயளே; காந்தா - ஒளி பொருந்தியவளே; காந்தி காத்ரளெ - ஒளிமயமான தேகம் கொண்டவளே; ஜயது ஜய ஸூப - மங்களங்களை அருள்பவளே; ஸாந்தெ - அமைதி ஸ்வரூபம் கொண்டவளே; ஸீக்⁴ரதெ - விரைவில் அருள்பவளே; ஸௌம்ய

குண ரம்யே - நற்குணங்களைக் கொண்டவளே; ஜயது ஜயகளதாயி ஸர்வதா - எப்போதும் மங்களங்களை அருள்பவளே; ஜயவெ பாலிஸு ஸர்வ காலதி - எல்லா காலங்களிலும் என்னை காப்பாயாக; ஜயது ஜய ஜய தேவி நின்னனு விஜய பேடிதெனு - ஹே தேவியே, உன்னையே என்னுடைய வெற்றிக்காக (நலன்களுக்காக) வேண்டினேன்.

பவித்ரமானவளே, உனக்கு மங்களம் உண்டாகட்டும். செல்வங்களின் ஆஸ்ரயளே, ஒளி பொருந்தியவளே, ஒளிமயமான தேகம் கொண்டவளே, மங்களங்களை அருள்பவளே, அமைதி ஸ்வரூபம் கொண்டவளே, விரைவில் அருள்பவளே, நற்குணங்களைக் கொண்டவளே, எப்போதும் மங்களங்களை அருள்பவளே, எல்லா காலங்களிலும் என்னை காப்பாயாக. ஹே தேவியே, உன்னையே என்னுடைய வெற்றிக்காக (நலன்களுக்காக) வேண்டினேன்.

ஆவ நின்னய களெக³ளிந்த³லி

ஆ விரிஞ்சியு ருத்ர ஸுரபதி

தே³வ வரமுக² ஜீவரெல்லரு ஸர்வகாலத³லி

ஜீவதாரணை மாதோ³ரல்லதெ³

ஆவ ஸக்தியு காணெனவரிகெ³

தே³வி நீ ப்ரபு⁴ நின்ன ஸக்திலி ஸக்தரெனிஸுவரு ||13

ஆவ நின்னய களெகளிந்தலி - உன்னுடைய எந்த களைகளால்; ஆ - அந்த; விரிஞ்சியு - பிரம்ம; ருத்ர - ருத்ரர்; ஸுரபதி - தேவேந்திரன்; தேவ வரமுக - வரங்களை கொடுக்கும் தேவர்கள்; ஜீவரெல்லரு - ஜீவர்கள் அனைவரும்; ஸர்வகாலதலி - அனைத்து காலங்களிலும்; ஜீவதாரணை மாதோரல்லதெ - தங்களின் ஜீவன்களை அவர்கள் ஏந்தியிருக்கிறார்கள் (வாழ்கிறார்கள்); ஆவ ஷக்தியு காணெனவரிகெ - இல்லையேல், அவர்களிடம் எந்த சக்தியையும் நான் பார்க்கவில்லை; தேவி நீ ப்ரபு - ஸ்ரீதேவியே, நீயே தலைவி; நின்ன ஷக்திலி

ஷக்தரெனிஸுவரு - உன்னுடைய சக்தியாலேயே, அவர்கள் அனைவரும் ஷக்தன் என்று அழைக்கப்படுகிறார்கள்.

உன்னுடைய எந்த களைகளால், அந்த பிரம்ம, ருத்ரர், தேவேந்திரன், வரங்களை கொடுக்கும் தேவர்கள் மற்றும் ஜீவர்கள் அனைவரும், அனைத்து காலங்களிலும் தங்களின் ஜீவன்களை அவர்கள் ஏந்தியிருக்கிறார்கள் (வாழ்கிறார்கள்). இல்லையேல், அவர்களிடம் எந்த சக்தியையும் நான் பார்க்கவில்லை. ஸ்ரீதேவியே, நீயே தலைவி. உன்னுடைய சக்தியாலேயே, அவர்கள் அனைவரும் ஷக்தன் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆயு மொத³லாகி³ர்ப்ப பரமா

தாய் ஸ்ருஷ்டிஸு பாலனாதி³ ஸ்வ

கீய கர்மவ மாடி³ஸுவி நினகா³ரு ஸரியுண்டே

தோயஜாலயெ லோகநாத²ளெ

தாயெ என்னனு பொரெயே எந்து³

பாயி பி³டு³வெனு நோகநீயன ஜாயெ மாம் பாஹீ ||14

ஆயு மொதலாகி³ர்ப்ப - வாழ்க்கை / ஆயுள் முதலாக இருக்கும் அனைத்திற்கும்; பரமாதாய - நீயே காரணம்; ஸ்ருஷ்டிஸுபாலனாதி - படைத்தல், காத்தல் ஆகியவற்றை; ஸ்வகீய கர்மவ மாடி³ஸுவி - நீயே (பிரம்ம, ருத்ரர்கள் மூலமாக) செய்விக்கிறாய்; நினகாரு ஸரியுண்டெ - உனக்கு யாரும் சரிசமம் என்று இருக்கிறார்களா? (இல்லை); தோயஜாலயெ - தாமரையில் வசிப்பவளே; லோகநாதளெ - உலகத்தியின் தலைவியே; தாயே - தாயே; என்னனு பொரெயே - என்னை காப்பாயாக; எந்து பாயி பிடிவெனு - என்று உன்னை வணங்குகிறேன்; நோகநீயன ஜாயெ - சிறியவனாக இல்லாதவன் (உலகத்தில் முதன்முதலில் பிறந்த பிரம்மாதிகளுக்கும் தந்தை ஆனதால், அனைவரைவிடவும் பெரியவன் என்று அர்த்தம்) அவனுக்கு மனைவியே; மாம் பாஹீ - என்னை காப்பாயாக;

வாழ்க்கை / ஆயுள் முதலாக இருக்கும் அனைத்திற்கும் நீயே காரணம். படைத்தல், காத்தல் ஆகியவற்றை நீயே (பிரம்ம, ருத்ரர்கள் மூலமாக) செய்விக்கிறாய். உனக்கு யாரும் சரிசமம் என்று இருக்கிறார்களா? (இல்லை). தாமரையில் வசிப்பவளே, உலகத்தியின் தலைவியே, தாயே, என்னை காப்பாயாக - என்று உன்னை வணங்குகிறேன். சிறியவனாக இல்லாதவன் (உலகத்தில் முதன்முதலில் பிறந்த பிரம்மாதிகளுக்கும் தந்தை ஆனதால், அனைவரைவிடவும் பெரியவன் என்று அர்த்தம்) அத்தகைய ஸ்ரீஹரிக்கு மனைவியே, என்னை காப்பாயாக.

பொ³ம்ம என்னய ப²ணைய ப²லகதி³
ஹம்மினிந்த³லி ப³ரெத³ லிபியனு
அம்ம அத³னனு தொடெ³து³ நீ ப்யரிப்யாரெ வித⁴தி³ந்த³
ரம்யவாகி³ஹ நினை கருணா
ஹர்ம்யதொ³ளகி³ருதி³ர்ப்ப பா⁴க்³யவ
க³ம்மனெ தொ³ரெவந்தெ ஈ பரி நிர்மிஸோத்தமளே ||15

பொம்ம - பிரம்மதேவர்; என்னய பணைய பலகதி - என் தலையெழுத்தில்; ஹம்மினிந்தலி - மிகவும் அழுத்தமாக; பரெத லிபியனு - எழுதிய எழுத்தினை; அம்ம - ஹே தாயே; அதனனு தொடெது - அதனை அழித்து; நீ ப்யரிப்யாரெ விததிந்த - வேறு விதமாக எழுதுவாயாக; ரம்யவாகிஹ - அழகாக இருப்பதான; நினை கருணாஹர்ம்யதொளகிருதி³ர்ப்ப - உன்னுடைய கருணைக் கடாக்கஷத்தில் (பார்வையில்) இருக்கும்படியான; பாக்க்யவ - பாக்கியத்தை; கம்மனெ தொரெவந்தெ - எனக்கு உடனடியாக கிடைக்குமாறு; ஈ பரி நிர்மிஸோத்தமளே - ஏற்பாடு செய்வாயாக, உத்தமளே.

பிரம்மதேவர் என் தலையெழுத்தில், மிகவும் அழுத்தமாக எழுதிய எழுத்தினை, ஹே தாயே, அதனை அழித்து வேறு விதமாக எழுதுவாயாக. அழகாக இருப்பதான, உன்னுடைய கருணைக் கடாக்கஷத்தில் (பார்வையில்) இருக்கும்படியான

பாக்கியத்தை எனக்கு உடனடியாக கிடைக்குமாறு ஏற்பாடு செய்வாயாக, உத்தமளே.

கனக முத்³ரிகெ பூர்ண கலஸவ
 எனகெ அர்ப்பிஸு ஜனும ஜனுமதி³
 ஜனனி பா⁴க்³யத³பி⁴மானி நினக³பி⁴னமிஸி பி³ன்னயிபெ
 கனஸிலாத³ரு பா⁴க்³ய ஹீனனு
 எனிஸபா³ரது³ என்ன லோகதி³
 எனிஸு பா⁴க்³யத³ நிதி⁴யு பரி பரி உணிஸு ஸுக²ப²லவ ||16

கனக முத்ரிகெ பூர்ண கலஷவ - தங்க நாணயங்கள் நிறைந்த கலசத்தினை; ஜனும ஜனுமதி - அனைத்து பிறவிகளிலும்; எனகெ அர்ப்பிஸு - எனக்கு அருள்வாயாக; ஜனனி - தாயே; பாக்கியதபிமானி - அனைவருக்கும் பாக்கியங்களை அருள்பவளே; நினகபினமிஸி பின்னயிபெ - உன்னை வணங்கி கேட்டுக் கொள்கிறேன்; லோகதி என்ன - என்னை இந்த உலகத்தில்; பாக்கிய ஹீனனு - பாக்கியம் (செல்வம்) இல்லாதவன் என்று; கனஸிலாதரு - கனவில் கூட; எனிஸபாரது - யாரும் நினைக்கக்கூடாது; எனிஸு - என்று அருள்வாயாக; பாக்கிய நிதியு - ஹே பாக்கியத்தின் இருப்பிடமே; ஸுகபலவ - சுக பலன்களை; பரி பரி உணிஸு - எனக்கு விதம்விதமாக அருள்வாயாக.

தங்க நாணயங்கள் நிறைந்த கலசத்தினை அனைத்து பிறவிகளிலும் எனக்கு அருள்வாயாக. தாயே, அனைவருக்கும் பாக்கியங்களை அருள்பவளே, உன்னை வணங்கி கேட்டுக் கொள்கிறேன். என்னை இந்த உலகத்தில், பாக்கியம் (செல்வம்) இல்லாதவன் என்று கனவில் கூட யாரும் நினைக்கக்கூடாது என்று அருள்வாயாக. ஹே பாக்கியத்தின் இருப்பிடமே, சுக பலன்களை எனக்கு விதம்விதமாக அருள்வாயாக.

தே³வி நின்னய களெக³ளிந்த³லி
 ஜீவிஸுவுதீ³ ஜக³வு நித்யதி³
 பா⁴விஸ்பரி எனகெ³ ஸந்தத நிகி²ல ஸம்பத³வ

**தே³வி ரம்ய முகாரவிந்த³ளெ
நீ ஒலிது³ ஸௌபா⁴க்³ய பாலிஸு³
ஸேவகாத³மனெந்து³ ப்யாக³னெ ஒலியே நீ எனகெ³ ||17**

தேவி - ஹே தேவியே; நின்னய களெகளிந்தலி - உன்னுடைய அருட்பார்வையினால்; ஜீவிஸுவுதீ ஜகவு நித்யதி - இந்த உலகம் முழுக்க வாழ்கிறது (இயங்குகின்றது); பாலிஸீபரி - இவ்வாறாக நினைக்கும்; எனகெ - எனக்கு; ஸந்தத நிகில ஸம்பதவ - எப்போதும் முழுமையான செல்வத்தினை; தேவி ரம்ய முகாரவிந்தளெ - தேவியே, அழகான முகத்தைக் கொண்டவளே; நீ ஒலிது - நீ மகிழ்ந்து (தரிசனம் அளித்து); ஸௌபாக்ய பாலிஸு - பாக்கியங்களை அருள்வாயாக; ஸேவகாதமனெந்து - நான் உன் சேவகர்களில் (தாஸர்களில்) மிகக் குறைவானவன் என்று நினைத்து; ப்யாகனெ ஒலியே நீ எனகெ - நீ எனக்கு வேகமாக விரைவில் அருள்வாயாக.

ஹே தேவியே, உன்னுடைய அருட்பார்வையினால், இந்த உலகம் முழுக்க வாழ்கிறது (இயங்குகின்றது). இவ்வாறாக நினைக்கும் எனக்கு, எப்போதும் முழுமையான செல்வத்தினை, தேவியே, அழகான முகத்தைக் கொண்டவளே, நீ மகிழ்ந்து (தரிசனம் அளித்து), பாக்கியங்களை அருள்வாயாக. நான் உன் சேவகர்களில் (தாஸர்களில்) மிகக் குறைவானவன் என்று நினைத்து, நீ எனக்கு வேகமாக விரைவில் அருள்வாயாக.

**ஹரிய ஹ்ருத³யதி³ நீனெ நித்யதி³
இருவ தெரத³லி நின்ன களெக³ளு
இரலி என்னய ஹ்ருத³ய ஸதனதி³ ஸர்வகாலத³லி
நிருத நின்னய பா⁴க்³ய களெக³ளு
பெரெது¹ ஸுக²க்³ள ஸலிஸி ஸலஹலி
ஸிரியெ ஸ்ரீஹரி ராணி ஸரஸிஜ நயனெ கல்யாணி ||18**

ஹரிய ஹ்ருதயதி - ஸ்ரீஹரியின் வக்ஷஸ்தளத்தில்; நீனெ நித்யதி இருவ தெரதலி - நீயே எப்போதும் இருப்பதைப் போல;

நின்ன களெகளு - உன்னுடைய அருட்பார்வைகள்; என்னய ஹ்ருதய ஸதனதி - என் இதயத்தில்; ஸர்வகாலதலி இரலி - எப்போதும் இருக்கட்டும்; நின்னய பாக்ய களெகளு - உன்னுடைய பாக்கியத்தை தருவதான களெகள் (பார்வைகள்); நிருத பெரெது - தொடர்ந்து வளர்ந்து; ஸுககள ஸலிஸி ஸலஹலி - சுகங்களைக் கொடுத்து காக்கட்டும்; ஸிரியே - ஹே ஸ்ரீதேவியே; ஸ்ரீஹரி ராணி - ஸ்ரீஹரியின் ராணியே; ஸரஸிஜ நயனெ - தாமரைக் கண்களைக் கொண்டவளே; கல்யாணி - ஹே கல்யாணியே.

ஸ்ரீஹரியின் வக்ஷஸ்தளத்தில் நீயே எப்போதும் இருப்பதைப் போல, உன்னுடைய அருட்பார்வைகள், என் இதயத்தில் எப்போதும் இருக்கட்டும். உன்னுடைய பாக்கியத்தை தருவதான களெகள் (பார்வைகள்), தொடர்ந்து வளர்ந்து, சுகங்களைக் கொடுத்து காக்கட்டும். ஹே ஸ்ரீதேவியே, ஸ்ரீஹரியின் ராணியே, தாமரைக் கண்களைக் கொண்டவளே, ஹே கல்யாணியே.

ஸர்வ ஸௌக்²ய ப்ரதா³யி தே³வியெ

ஸர்வ ப⁴க்தரிக³ப⁴ய தா³யியெ

ஸர்வ காலத³லசல களெக³ள நீ³ என்னல்லி

ஸர்வ ஜக³தொ³ளு க⁴ன்ன நின்னய

ஸர்வ ஸுக¹ளா பூர்ணனெனிஸி

ஸர்வ விப⁴வதி³ மெரெஸு ஸந்தத விக⁴னவில்லத³லெ ||19

ஸர்வ ஸௌக்ய ப்ரதாயி தேவியே - அனைத்து நலன்களையும் அருளும் தேவியே; ஸர்வ பக்தரிகபய தாயியெ - அனைத்து பக்தர்களுக்கும் அபயத்தை அருள்பவளே; ஸர்வ காலதலசல களெகள - அனைத்து காலங்களிலும் இடைவிடாத (தொடர்ச்சியான) களெகளை; நீ³ என்னல்லி - எனக்கு அருள்வாயாக; ஸர்வ ஜகதொளு - அனைத்து உலகிலும்; நின்னய - உன்னை; கன்ன ஸர்வ ஸுகளா பூர்ணனெனிஸி - அபாரமான, தோஷங்கள் அற்றவள் என்று

நினைத்து; ஸர்வ விபவதி - அனைத்து விதங்களிலும்; ஸந்தத விக்னவில்லதலெ - எப்போதும், எதிலும் தடைகள் எதுவும் வராதவாறு; மெரெஸு - என்னை காப்பாயாக.

அனைத்து நலன்களையும் அருளும் தேவியே, அனைத்து பக்தர்களுக்கும் அபயத்தை அருள்பவளே, அனைத்து காலங்களிலும் இடைவிடாத (தொடர்ச்சியான) களைகளை எனக்கு அருள்வாயாக. அனைத்து உலகிலும் உன்னை; அபாரமான, தோஷங்கள் அற்றவள் என்று நினைத்து வணங்கும் எங்களை, அனைத்து விதங்களிலும், எப்போதும், எதிலும் தடைகள் எதுவும் வராதவாறு என்னை காப்பாயாக.

முத³தி³ என்னய பா²லத³லி ஸிரி

பது³மெ நின்னய பரம களெயு

ஓத³கி³ ஸர்வதா³ இரலி ஸ்ரீ வைகுண்ட² க³த லக்ஷ்மி

உத³யவாக³லி நேத்ரயுக³ளதி³

ஸத³ய மூர்த்தியெ ஸத்யலோகத³

சது³ரெ லகுமியெ களெயு வாக்யதி³ நிலிஸு அனவரத ||20

என்னய பாலதலி - என் பக்கமாக; முததி - மகிழ்ச்சியுடன்; ஸிரி பதுமெ - ஸ்ரீலட்சுமியே; நின்னய பரம களெயு ஓதகி - உன்னுடைய பரம களைகள் விழுந்து; ஸர்வதா இரலி - எப்போதும் அப்படியே இருக்கட்டும்; ஸ்ரீவைகுண்ட கத லட்சுமி - ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பவளான ஸ்ரீலட்சுமியே; நேத்ரயுகளதி - என் இரு கண்களிலும்; ஸதய மூர்த்தியெ உதயவாகலி - உன்னுடைய கருணை நிறைந்ததான மூர்த்தியே உதயம் ஆகட்டும்; ஸத்யலோகத சதுரெ லகுமியெ - ஸத்யலோகத்திலும் நிறைந்திருப்பவளே லட்சுமியே; களெயு - உன்னுடைய அருளானது; வாக்யதி நிலிஸு அனவரத - உன்னுடைய வாக்கியத்தினால் எப்போதும் என்னிடம் இருக்கட்டும்.

ஸ்ரீலட்சுமியே, உன்னுடைய பரம களைகள், என் பக்கமாக மகிழ்ச்சியுடன் விழுந்து, எப்போதும் அப்படியே இருக்கட்டும்.

ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பவளான ஸ்ரீலட்சுமியே, என் இரு கண்களிலும், உன்னுடைய கருணை நிறைந்ததான மூர்த்தியே உதயம் ஆகட்டும். ஸத்யலோகத்திலும் நிறைந்திருப்பவளே லட்சுமியே. உன்னுடைய அருளானது, உன்னுடைய வாக்கியத்தினால் எப்போதும் என்னிடம் இருக்கட்டும்.

ஸ்வேத தி³வியொளகி³ருவ லகுமியெ
 நீதவாகி³ஹ களெயு நித்யதி³
 மாதெ என்னய கரதி³ ஸந்தத வாஸவாகி³ரலி
 பா¹தோ² நிதி³யொளகி³ர்ப லகுமியெ
 ஜாதகளெயு மமாங்க³த³லி ஸம்
 ப்ரீதி பூர்வகவிரலி ஸர்வதா³ பாஹி மாம் பாஹி ||21

ஸ்வேத திவியொளகிருவ லகுமியெ - ஸ்வேதத்வீபத்தில் இருப்பவளான லட்சுமிதேவியே; நீதவாகிஹ களெயு - அபாரமான உன்னுடைய களை (கருணை); நித்யதி - எப்போதும்; என்னய கரதி - உன்னுடைய கரத்தில் (என்னிடம்); ஸந்தத வாஸவாகிரலி - இருக்கட்டும்; மாதெ - தாயே; பா¹தோ நிதியொளகி³ர்ப - கடலில் வசிப்பவளே (பாற்கடல்); ஜாதகளெயு - உன்னுடைய அன்பான அருள்; மமாங்கதலி - உன்னுடைய அங்கத்தில் (என்னிடம்); ஸம்ப்ரீதி பூர்வகவிரலி - அன்புடன் இருக்கட்டும்; ஸர்வதா - எப்போதும்; பாஹி மாம் பாஹி - என்னை அருள்வாயாக.

ஸ்வேதத்வீபத்தில் இருப்பவளான லட்சுமிதேவியே, அபாரமான உன்னுடைய களை (கருணை) எப்போதும் உன்னுடைய கரத்தில் (என்னிடம்); இருக்கட்டும். ஹே தாயே, கடலில் வசிப்பவளே (பாற்கடல்), உன்னுடைய அன்பான அருள், உன்னுடைய அங்கத்தில் (என்னிடம்) அன்புடன் இருக்கட்டும். எப்போதும், என்னை அருள்வாயாக.

இந்து³ ஸூர்யரு எல்லி தனக
 குந்த³த³லெ தாவிருவரோ ஸிரி
 இந்தி³ரேஸனு யாவ காலத³ தனக இருதிர்ப்ப

இந்தி³ராத்மக களெய ரூபக³
எந்தி³னவ பரி அந்த¹ரிப்பவு
குந்து³ இல்லதெ³ என்ன ப³ளியலி தாவெ நெலஸிரலி ||22

இந்து ஸூர்யரு - சந்திர சூரியர்கள்; எல்லி தனக - எதுவரை; குந்ததலெ தாவிருவரோ - எவ்வித குறைகளும் இன்றி இருப்பார்களோ; ஸிரி இந்திரேஷனு - ஸ்ரீலட்சுமிதேவியும், ஸ்ரீஹரியும்; யாவ காலத தனக இருதிர்ப்ப - எந்த காலம் வரை இருப்பார்களோ; இந்திராத்மக - லட்ச்மயாத்மகமான; களெய ரூபகளு - களைகள்; அந்தினவ பரியந்தரிப்பவு - அன்று வரையும் இருக்கும்; குந்து இல்லதெ - எவ்வித குறைகளும் இன்றி; என்ன பளியலி - என்னிடம்; தாவெ நெலஸிரலி - அவை இருக்கட்டும்.

சந்திர சூரியர்கள், எதுவரை எவ்வித குறைகளும் இன்றி இருப்பார்களோ, ஸ்ரீலட்சுமி தேவியும், ஸ்ரீஹரியும் எந்த காலம் வரை இருப்பார்களோ, லட்ச்மயாத்மகமான களைகள் அன்று வரையும் இருக்கும். எவ்வித குறைகளும் இன்றி என்னிடம் அவை இருக்கட்டும்.

ஸர்வமங்க³ளெ ஸுகு³ண பூர்ணளெ
ஸர்வ ஐஸ்வர்யாதி³ மண்டி³தெ
ஸர்வ தே³வக³ணாதி³வந்த³யளெ ஆதி³மஹாலக்ஷ்மி
ஸர்வகளெ ஸம்பூர்ணெ நின்னய
ஸர்வகளெக³ளு என்ன ஹ்ருத³யதி³
ஸர்வகாலத³லிரலி எந்து³ நின்ன ப்ரார்த்திஸுவெ ||23

ஸர்வமங்களெ - ஸர்வ மங்களங்களைக் கொண்டவளே; ஸுகுண பூர்ணளெ - நற்குணங்களைக் கொண்டவளே; ஸர்வ ஐஸ்வர்யாதி மண்டிதெ - அனைத்து வித ஐஸ்வர்யங்களையும் கொண்டவளே; ஸர்வ தேவகணாதி வந்தயளெ - அனைத்து வித தேவகணங்களால் வணங்கப்படுபவளே; ஆதிமஹாலக்ஷ்மி - ஆதி மகாலட்சுமியே; ஸர்வகளெ ஸம்பூர்ணெ - அனைத்து களைகளையும் முழுமையாகக் கொண்டவளே;

நின்னய ஸர்வகளெகளு - உன்னுடைய களைகள்; என்ன ஹ்ருதயதி - என்னுடைய இதயத்தில்; ஸர்வகாலதலிரவி - அனைத்து காலங்களிலும் இருக்கட்டும்; எந்து நின்ன ப்ரார்த்திஸுவெ - என்று உன்னை பிரார்த்திக்கிறேன்.

ஸர்வ மங்களங்களைக் கொண்டவளே, நற்குணங்களைக் கொண்டவளே, அனைத்து வித ஜஸ்வர்யங்களையும் கொண்டவளே, அனைத்து வித தேவகணங்களால் வணங்கப்படுவளே, ஆதி மகாலட்சுமியே, அனைத்து களைகளையும் முழுமையாகக் கொண்டவளே, உன்னுடைய களைகள், என்னுடைய இதயத்தில், அனைத்து காலங்களிலும் இருக்கட்டும் என்று உன்னை பிரார்த்திக்கிறேன்.

**ஜனனி என்ன அஞ்ஞான திமிரவ
தி³னதி³னதி³ ஸம்ஹரிஸி நின்னனு
நெனிஸி த⁴யானவ மாள்ப நிர்மல ஞான ஸம்பத³வா
கனக மணி த⁴ன தா⁴ன்ய பா⁴க்³யவ
இனிது நீ எனகி³த்து பாலிஸு
மினுகு³திஹ க⁴னவாத³ நின்னய களெயு ஶோபி⁴ஸலி ||24**

ஜனனி - தாயே; என்ன அஞ்ஞான திமிரவ - என்னுடைய அஞ்ஞானம் என்னும் இருட்டினை; தினதினதி ஸம்ஹரிஸி - தொடர்ந்து அழித்து; நின்னனு நெனிஸி - உன்னையே நினைத்தவாறு; த்யானவ மாள்ப - தியானம் செய்வதான; நிர்மல ஞான ஸம்பதவா - தூய்மையான (யதார்த்த) ஞானம் என்னும் செல்வத்தை; கனக மணி - தங்கம்; தன தான்ய - செல்வங்கள், தானியங்கள்; பாக்³யவ - ஆகிய பாக்கியங்களை; இனிது நீ எனகி³த்து பாலிஸு - நீ எனக்கு கொடுத்து அருள்வாயாக; மினுகு³திஹ - ஒளிர்ந்து கொண்டிருப்பதான; கனவாத - அபாரமான; நின்னய களெயு - உன்னுடைய களைகள்; ஶோபிஸலி - (என் மேல்) விழுந்து ஒளிரட்டும்.

தாயே, என்னுடைய அஞ்ஞானம் என்னும் இருட்டினை தொடர்ந்து அழித்து, உன்னையே நினைத்தவாறு, தியானம் செய்வதான, தூய்மையான (யதார்த்த) ஞானம் என்னும் செல்வத்தை, தங்கம், செல்வங்கள், தானியங்கள் ஆகிய பாக்கியங்களை, நீ எனக்கு கொடுத்து அருள்வாயாக. ஒளிர்ந்து கொண்டிருப்பதான, அபாரமான உன்னுடைய களைகள், (என் மேல்) விழுந்து ஒளிர்ட்டும்.

நிருத தமததி ஹரிப ஸூர்யன

தெரதி³ க்ஷிப்ரதி³ ஹரிஸ லக்ஷ்மிய

ஸரகு மாட³தெ³ தரிது³ ஓடி³ஸு து³ரித ராஸிக³ளா

பரிபரிய ஸௌபாக்³ய நிதி³யனு

ஹ்ருஷதி³ந்த³லி நீடி³ என்னனு

த²ரத²ரதி³ க்ருத க்ருத்யனியெயொள கெ³னிஸு த³யதி³ந்த³ ||25

நிருத - எப்போதும்; தமததி ஹரிப - கடும் இருட்டினை விலக்கும்; ஸூர்யன தெரதி - சூரியனைப் போல; க்ஷிப்ரதி - வேகமாக; ஹரிஸ லக்ஷ்மிய - ஹரி ஸமேதளாத லட்சுமியே; துரித ராஷிகளா - கெட்டவற்றை; ஸரகு மாடதெ - கவனிக்காமல் (உடனடியாக); தரிது ஓடிஸு - அடித்து விரட்டுவாயாக; பரிபரிய - விதம்விதமான; ஸௌபாக்ய நிதியனு - ஸௌபாக்ய நிதியை; ஹ்ருஷதிந்தலி நீடி - மிகவும் மகிழ்ச்சியுடன் அளித்து; என்னனு - என்னை; தரதரதி - விதம்விதமான; க்ருத க்ருத்யனு - நற்செயல்களை செய்தவன் என்று; தயதிந்த - மிகுந்த கருணையுடன். இளையொள கெனிஸு - இந்த பூமியில் நினைக்கச் செய்;

எப்போதும், கடும் இருட்டினை விலக்கும் சூரியனைப் போல வேகமாக - ஹரி ஸமேதளாத லட்சுமியே, கெட்டவற்றை கவனிக்காமல் (உடனடியாக), அடித்து விரட்டுவாயாக. விதம்விதமான ஸௌபாக்ய நிதியை மிகவும் மகிழ்ச்சியுடன் அளித்து, என்னை விதம்விதமான நற்செயல்களை செய்தவன் என்று மிகுந்த கருணையுடன், இந்த பூமியில் நினைக்கச் செய்.

அதுள மஹதை³ஸ்வர்ய மங்க³ள
 ததியு நின்னய களெக³ளொளகெ³
 விததவாகி³ விராஜமானத³ லிர்ப காரணதீ³
 ஸ்ருதியு நின்னய மஹிமெ திளியது³
 ஸ்துதிஸ ப³ல்லெனே தாயே பேள்வுது³
 மதிவிஹீனனு நின்ன கருணகெ¹ பாத்ரனெனிஸம்ம ||26

அதுள மஹதைஸ்வர்ய - அபாரமான செல்வங்கள்; மங்கள
 ததியு - மங்களகரமாக; நின்னய களெகளொளகெ -
 உன்னுடைய களைகளில் (அருளில்); விததவாகி - ஏராளமாக;
 விராஜமானதலிர்ப காரணதி - நிறைந்திருப்பதால்; ஸ்ருதியு
 நின்னய மஹிமெ திளியது - வேதங்களும் கூட உன்
 மகிமையை முழுமையாக அறிவதில்லை; ஸ்ருதிஸ
 பல்லெனெ - ஆகையால் நானும்கூட உன்னை (மகிமைகளை
 முழுவதுமாக அறிந்து) வணங்கமுடியாதவனாக இருக்கிறேன்;
 தாயே பேள்வுது - தாயே நீயே சொல்வாயாக; மதிவிஹீனனு
 - நான் மதி இல்லாதவன்; நின்ன கருணகெ - உன்னுடைய
 கருணைக்கு; பாத்ரனெனிஸம்ம - என்னை பாத்திரமாக
 ஆக்குவாயாக.

அபாரமான செல்வங்கள், மங்களகரமாக, உன்னுடைய
 களைகளில் (அருளில்), ஏராளமாக நிறைந்திருப்பதால்,
 வேதங்களும் கூட உன் மகிமையை முழுமையாக
 அறிவதில்லை. ஆகையால் நானும்கூட உன்னை
 (மகிமைகளை முழுவதுமாக அறிந்து) வணங்கமுடியாதவனாக
 இருக்கிறேன். தாயே, நீயே சொல்வாயாக. நான் மதி
 இல்லாதவன். உன்னுடைய கருணைக்கு என்னை பாத்திரமாக
 ஆக்குவாயாக.

நின்ன மஹாதா³வேஸு பா⁴க்³யகெ
 என்ன அர்ஹன மா³லகுமியெ
 க⁴ன்னதர ஸௌபா⁴க்³ய நிதி⁴ ஸம்பன்னெனிஸென்ன
 ரன்னெ நின்னய பா³கமலவ

மன்னத³லி ஸம்ஸ்துதிஸி பே³டு³வெ
நின்ன பரதர கருண கவசவ தொடி³ஸி பொரெயம்ம ||27

நின்ன மஹதாவேஷ பாக்யகெ - உன்னுடைய (உன்னிடம் இருப்பதான) அபாரமான பாக்கியத்திற்கு; என்ன அர்ஹன மாடு - என்னை தகுதி உடையவனாக ஆக்கு; லகுமியெ - ஸ்ரீலட்சுமிதேவியே; கன்னதர ஸௌபாக்ய நிதி - ஏராளமான செல்வங்களை; ஸம்பன்னனெனிஸென்ன - கொண்டவனாக என்னை ஆக்குவாயாக; ரன்னெ - மகாமகிமைகள் பொருந்தியவளே; நின்னய பாதகமலவ - உன்னுடைய பாதகமலங்களை; மன்னதலி ஸம்ஸ்துதிஸி பேடுவெ - என் மனதில் நினைத்து வணங்குவேன்; நின்ன - உன்னுடைய; பரதர கருண கவசவ - அற்புதமான கருணை என்னும் கவசத்தை; தொடிஸி பொரெயம்ம - (கவசத்தால்) என்னை காத்து, அருள்வாயாக.

உன்னுடைய (உன்னிடம் இருப்பதான) அபாரமான பாக்கியத்திற்கு, என்னை தகுதி உடையவனாக ஆக்கு. ஸ்ரீலட்சுமிதேவியே, ஏராளமான செல்வங்களை கொண்டவனாக என்னை ஆக்குவாயாக. மகாமகிமைகள் பொருந்தியவளே, உன்னுடைய பாதகமலங்களை என் மனதில் நினைத்து வணங்குவேன். உன்னுடைய அற்புதமான கருணை என்னும் கவசத்தை (கவசத்தால்) என்னை காத்து அருள்வாயாக.

பூ⁴த நரனனு மாடி³ களெக³ள
வ்ராததி³ந்த³லி என்ன நிஷ்டவ
கா⁴திஸீக³லெ எனகெ³ ஒலிது³ பீ³ந்து³ ஸுளி முந்தெ³
மாதெ பா⁴ர்க்க³வி கருணி நின்னய
நாத²னிந்தொ³ட³கூ³டி³ ஸந்தத
ப்ரீதளாகி³ரு என்ன மனெயொளு நில்லு நீ பி³ட³தே³ ||28

என்ன நிஷ்டவ காதிலி - என்னுடைய கஷ்டங்களை விலக்கு; ஈகலெ - இப்போதே (உடனடியாக); களெகள வ்ராததிந்தலி -

உன்னுடைய களைகளை என் மேல் வீசி; பூத நரன்னு மாடி - என்னை மிகச் சிறந்தவன் ஆக்கி; என்கெ ஒலிது பந்து - என் பிரார்த்தனைகளுக்கு மெச்சி; ஸுளி முந்தெ - என் முன் நிற்பாயாக (தரிசனம் அளிப்பாயாக); மாதெ பார்க்கவி - பார்க்கவியே, தாயே; கருணி - கருணியே; நின்னய நாதனிந்தொட்கூடி - உன்னுடைய தலைவன் உடன் கூடி; என்ன மனெயொளு - என் வீட்டில் (என் மனதில்); ஸந்தத பரீதளாகிரு - எப்போதும் மகிழ்ச்சியாக இரு; நில்லு நீ பிடதெ - சென்றுவிடாமல் தொடர்ச்சியாக இருப்பாயாக.

உன்னுடைய கஷ்டங்களை விலக்கு. இப்போதே (உடனடியாக) உன்னுடைய களைகளை என் மேல் வீசி, என்னை மிகச் சிறந்தவன் ஆக்கி, என் பிரார்த்தனைகளுக்கு மெச்சி, என் முன் நிற்பாயாக (தரிசனம் அளிப்பாயாக). பார்க்கவியே, தாயே, கருணியே, உன்னுடைய தலைவன் உடன் கூடி, என் வீட்டில் (என் மனதில்) எப்போதும் மகிழ்ச்சியாக இரு. சென்றுவிடாமல் தொடர்ச்சியாக இருப்பாயாக.

பரமஸிரி வைகுண்ட² லகுமியெ
ஹரிய ஸஹித³லென்ன முந்த³கெ
ஹருஷ படு³தலி ப்ந்து³ ஸோபி⁴ஸு கால களெயத³லே
வரதெ³ நா பா³ரெந்து³ நின்னனு
கரெதெ³ மனவனு முட்டி ப்குதிய
ப்ரதி³ பா³கி³த³ ஸிரதி³ நமிஸுவெக்ருபெய மாடெ³ந்து³ ||29

பரமஸிரி வைகுண்ட லகுமியெ - ஹே வைகுண்டத்தில் இருப்பவளே, லட்சுமிதேவியே; ஹரிய ஸஹிததி - ஸ்ரீஹரியுடன்; என்ன முந்தகெ - என் முன்னே; ஹருஷ படுதலி பந்து - மிகவும் மகிழ்ச்சியுடன் வந்து; ஸோபிஸு கால களெயதலெ - உடனடியாக வந்து தரிசனம் அளிப்பாயாக; வரதெ - வரங்களை அளிப்பவளே; நா நின்னனு பாரெந்து கரெதெ - உன்னை வா என்று நான் அழைத்தேன்; மனவனு முட்டி - மனம் உருக; பகுதிய - பக்தி செய்து; பரதி -

தொடர்ச்சியாக; பாகித விரதி - தலை குவித்து; நமிஸுவெ க்ருபெய மாடெந்து - என்னை அருளவேண்டும் என்று உன்னிடம் வணங்குவேன்.

ஹே வைகுண்டத்தில் இருப்பவளே, லட்சுமிதேவியே, ஸ்ரீஹரியுடன், என் முன்னே மிகவும் மகிழ்ச்சியுடன் வந்து, உடனடியாக வந்து தரிசனம் அளிப்பாயாக. வரங்களை அளிப்பவளே, உன்னை வா என்று நான் அழைத்தேன். மனம் உருக, பக்தி செய்து, தொடர்ச்சியாக தலை குவித்து, என்னை அருளவேண்டும் என்று உன்னிடம் வணங்குவேன்.

ஸத்யலோகத³ லகுமி நின்னய
 ஸத்ய ஸன்னிதி⁴ என்ன மனெயலி
 நித்ய நித்யதி³ பெர்ச்சி ஹப்த³லி ஜக³தி³ ஜனததிகெ³
 அத்யதி⁴க ஆஸ்சர்ய தோரிஸி
 மர்த்யரோத்தமனெனிஸி நீ க்ருத
 க்ருத்யனிபரி மாடி³ ஸிரி ஹரி கூ³டி³ நலிதா³டே³ ||30

ஸத்யலோகத லகுமி - ஸத்ய லோகத்தில் நிறைந்திருப்பவளான லட்சுமிதேவியே; நின்னய ஸத்ய ஸன்னிதி - உன்னுடைய நிச்சயமான இருப்பு; என்ன மனெயலி - என் வீட்டில் (மனதில்); நித்ய நித்யதி பெர்ச்சி ஹப்தலி - தினம் தினமுமாக வளர்ந்து பெருகட்டும்; ஜகதி ஜனததிகெ - உலகில் இருக்கும் மக்களுக்கு; அத்யதிக ஆஸ்சர்ய தோரிஸி - மிகவும் வியப்பினை தந்து; மர்த்யரோத்தமனெனிஸி - என்னை உன்னுடைய சிறந்த பக்தன் என்று சொல்லச் செய்து; க்ருத க்ருத்யனு - என்னை நற்செயல்களை செய்பவன் என்று; நீ மாடி - நீ செய்து; ஸிரி ஹரி கூடி நலிதாடே - ஸ்ரீஹரியுடன் சேர்ந்து நீ எப்போதும் இருக்க வேண்டும்.

ஸத்ய லோகத்தில் நிறைந்திருப்பவளான லட்சுமிதேவியே, உன்னுடைய நிச்சயமான இருப்பு, என் வீட்டில் (மனதில்),

தினம் தினமுமாக வளர்ந்து பெருகட்டும். உலகில் இருக்கும் மக்களுக்கு, மிகவும் வியப்பினை தந்து, என்னை உன்னுடைய சிறந்த பக்தன் என்று சொல்லச் செய்து, என்னை நற்செயல்களை செய்பவன் என்று நீ செய்து, ஸ்ரீஹரியுடன் சேர்ந்து நீ எப்போதும் இருக்க வேண்டும்.

க்வீரவாரிதி⁴ லகுமியே பதி

நாரஸிம்ஹன கூ³டி³ ப³ருவுது³

தூ³ர நோ³ட³தெ³ ஸாரெகெ³ரெது³ ப்ரஸாத³ கொடு³ எனகெ³

வாரிஜாக்வியெ நின்ன கருணா

ஸார பூர்ண கடாக்ஷதி³ந்த³லி

பா³ரி பா³ரிகெ³ நோடி³ பாலிஸு பரம பாவன்னே ||31

க்வீரவாரிதி லகுமியே - பாற்கடலில் வசிப்பவளான லட்சுமிதேவியே; பதி நாரஸிம்ஹன கூடி பருவுது - உன் கணவனான நரசிம்ம ஸ்வாமியுடன் சேர்ந்து நீ வரவேண்டும்; தூர நோடதெ - என்னை புறக்கணிக்காமல்; ஸாரெகெரெது - அனைத்தையும் அருளி; ப்ரஸாத கொடு எனகெ - எனக்கு ப்ரஸாதத்தை கொடுப்பாயாக; வாரிஜாக்வியெ - தாமரைக் கண்களை கொண்டவளே; நின்ன கருணா ஸார - கருணை நிறைந்ததான உன்னுடைய; பூர்ண கடாக்ஷதிந்தலி - முழுமையான பார்வையினால்; பா³ரி பா³ரிகெ நோடி - திரும்பத் திரும்ப என்னை பார்த்து; பாலிஸு பரம பாவன்னே - பக்தர்களை காப்பவளே, என்னையும் காப்பாயாக.

பாற்கடலில் வசிப்பவளான லட்சுமிதேவியே, உன் கணவனான நரசிம்ம ஸ்வாமியுடன் சேர்ந்து நீ வரவேண்டும். என்னை புறக்கணிக்காமல், அனைத்தையும் அருளி, எனக்கு ப்ரஸாதத்தை கொடுப்பாயாக. தாமரைக் கண்களை கொண்டவளே, கருணை நிறைந்ததான உன்னுடைய முழுமையான பார்வையினால், திரும்பத் திரும்ப என்னை பார்த்து, பக்தர்களை காப்பவளே, என்னையும் காப்பாயாக.

ஸ்வேத த்³வீபத³ லகுமி த்ரிஜக³ன்
 மாதெ நீ என்ன முந்தெ³ ஸீக்⁴ரதி³
 நாத²னிந்தொ³ட³கூ³டி³ பா³ரெ ப்ரஸன்ன முக² கமலே
 ஜாதருப ஸுதேஜருபளெ
 மாதரிஸ்வ முகா²ர்ச்சிதாங்க⁴ரியெ
 ஜாதருபோத³ராண்ட³ ஸங்க⁴கெ மாதெ ப்ரக்²யாதெ ||32

ஸ்வேத த்³வீபத லகுமி - ஸ்வேத த்³வீபத்தில் இருப்பவளே, லட்சுமிதேவியே; த்ரிஜகன் மாதெ - மூன்று உலகங்களின் தாயே; நீ என்ன முந்தெ - நீ என் முன்னர்; ஸீக்ரதி நாதனிந்தொடகூடி பாரெ - உன் தலைவன் உடன் சேர்ந்து வருவாயாக; ப்ரஸன்ன முக கமலே - ஒளி பொருந்திய முகம் கொண்டவளே; ஜாதருப ஸுதேஜருபளெ - தங்கமயமான, ஒளி பொருந்தியவளே; மாதரிஷ்வ முகார்ச்சிதாங்கரியெ - வாயுதேவரால் அர்ச்சனை செய்யப்படுபவளே (வணங்கப்படுபவளே); ஜாதருபோதராண்ட - தங்கத்தை வயிறாகக் கொண்டவர் (பிரம்மன்); ஸங்ககெ - அவரே முதலான அனைத்து தேவதைகளுக்கும்; மாதெ - தாயே; ப்ரக்யாதெ - உலகப் புகழ் பெற்றவளே.

ஸ்வேத த்³வீபத்தில் இருப்பவளே, லட்சுமிதேவியே, மூன்று உலகங்களின் தாயே, நீ என் முன்னர், உன் தலைவன் உடன் சேர்ந்து வருவாயாக. ஒளி பொருந்திய முகம் கொண்டவளே, தங்கமயமான, ஒளி பொருந்தியவளே, வாயுதேவரால் அர்ச்சனை செய்யப்படுபவளே (வணங்கப்படுபவளே), தங்கத்தை வயிறாகக் கொண்டவர் (பிரம்மன்) - அவரே முதலான அனைத்து தேவதைகளுக்கும் தாயே, உலகப் புகழ் பெற்றவளே.

ரத்னக³ர்ப்ப⁴ன புத்ரி லகுமியெ
 ரத்னபூரித பா⁴ண்ட³ நிசயவ
 யத்னபூர்வக தந்து³ என்னய முந்தெ³ நீ நில்லு
 ரத்னக²சித ஸுவர்ணமாலெய
 ரத்னபத³கத³ ஹார ஸமுத³ய

ஜத்னதி³ந்த³லி நீடி³ ஸர்வதா³ பாஹி³ பரமாப்தே ||33

ரத்னகர்ப்பன புத்ரி லகுமியெ - கடலின் மகளான லட்சுமியே (கடலிலிருந்து தோன்றியவளே); ரத்னபூரித பாண்ட நிசயவ - ரத்னங்கள் நிறைந்ததான பாத்திரத்தை; யத்னபூர்வக தந்து - நீ எடுத்துக் கொண்டு வந்து; என்னய முந்தெ நீ நில்லு - என் முன்னர் நீ நிற்பாயாக; ரத்னகசித ஸுவர்ணமாலைய - ரத்னங்கள் நிறைந்ததான தங்க மாலையை; ரத்னபதகத ஹார ஸமுதய - ரத்ன பதக்கங்கள் இருப்பதான, மாலையை; ஜத்னதிந்தலி நீடி - நீ எனக்கு அருளி; ஸர்வதா பாஹி பரமாப்தே - எப்போதும் என்னை காப்பாயாக.

கடலின் மகளான லட்சுமியே (கடலிலிருந்து தோன்றியவளே), ரத்னங்கள் நிறைந்ததான பாத்திரத்தை நீ எடுத்துக் கொண்டு வந்து என் முன்னர் நீ நிற்பாயாக. ரத்னங்கள் நிறைந்ததான தங்க மாலையை, ரத்ன பதக்கங்கள் இருப்பதான மாலையை நீ எனக்கு அருளி, எப்போதும் என்னை காப்பாயாக.

என்ன மனெயலி ஸ்தை²ர்யதி³ந்த³லி

இன்னு நிஷ்சலளாகி³ நிந்திரு

உன்னதாதை³ஸ்வர்ய வ்ருத்³தியகெ³யிஸு நிர்மலளே

ஸன்னுதாங்கி³யே நின்ன ஸ்துதிபெப்ர

ஸன்ன ஹ்ருத³யதி³ நித்ய நீப்ரஹ

ஸன்முக்²தி³ மாதாடு³ வரக³ள நீடு³ நலிதா³டு³ ||34

என்ன மனெயலி - என் வீட்டில்; ஸ்தைர்யதிந்தலி - நிரந்தரமாக; இன்னு நிஷ்சலளாகி நிந்திரு - எவ்வித சஞ்சலமும் (சந்தேகமும்) இன்றி நிலைத்திருப்பாயாக; உன்னதாதைஸ்வர்ய - மிகவும் சிறந்ததான செல்வங்களை; வ்ருத்தியகெயிஸு - கொடுத்து, அதனை தொடர்ச்சியாக அதிகப்படுத்துவாய்; நிர்மலளே - பவித்ரமானவளே; ஸன்னுதாங்கியெ - வணங்கத்தக்கவளே; நின்ன ஸ்துதிபெ - உன்னை நான் வணங்குவேன்; ப்ரஸன்ன ஹ்ருதயதி - மிகவும் மகிழ்ச்சியான இதயத்துடன்; நித்ய நீப்ரஹ

ஸன்முகதி மாதாடு - தினமும் நீ மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன் என்னிடம் பேசுவாயாக; வரகள நீடு - வரங்களை அளிப்பாயாக; நலிதாடு - என்னிடம் நிலைப்பாயாக.

என் வீட்டில், நிரந்தரமாக, எவ்வித சஞ்சலமும் (சந்தேகமும்) இன்றி நிலைத்திருப்பாயாக. மிகவும் சிறந்ததான செல்வங்களை கொடுத்து, அதனை தொடர்ச்சியாக அதிகப்படுத்துவாய். பவித்ரமானவளே, வணங்கத்தக்கவளே, உன்னை நான் வணங்குவேன். மிகவும் மகிழ்ச்சியான இதயத்துடன், தினமும் நீ மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன் என்னிடம் பேசுவாயாக. வரங்களை அளிப்பாயாக, என்னிடம் நிலைப்பாயாக.

ஸிரியெ ஸிரி மஹாபூ⁴தி தாயிகெ¹
 பரமெ நின்னொளகி³ர்ப்ப ஸுமஹ
 த்தரவாத்மக நிதி⁴க³னூர்த⁴வகெ¹ தந்து³ கருணத³லி
 கரதி³ பிடி³த³த³னெத்தி தோரிஸி
 த்வரதி³ நீ எனகி³த்து பாலிஸு
 த⁴ரணி ரூபளெ நின்ன சரணகெ ஸரணு நா மாள்பெ ||35

ஸிரியெ - ஸ்ரீலட்சுமிதேவியே; ஸிரி மஹாபூதி தாயிகெ - மிகச் சிறந்த செல்வங்களை அருள்பவளே; பரமெ - உத்தமளே; நின்னொளகி³ர்ப்ப ஸுமஹத்தரவாத்மக - உன்னிடம் இருக்கும் மிகச் சிறந்ததான; நிதி⁴க³னூர்த⁴வகெ தந்து - நிதிகளை மிகவும் அதிகமாக தந்து; கருணத³லி - மிகவும் கருணையுடன்; கரதி³ பிடி³த³னெத்தி தோரிஸி - கைகளில் பிடித்திருப்பதை (அருளை) எனக்குக் காட்டி; த்வரதி³ நீ எனகி³த்து பாலிஸு - உடனடியாக நீ எனக்கு அருளி; தரணி ரூபளெ - பூதேவியே; நின்ன சரணகெ ஹ்ரணு நா மாள்பெ - உன் பாத கமலங்களில் நான் விழுந்து வணங்குவேன்.

ஸ்ரீலட்சுமிதேவியே, மிகச் சிறந்த செல்வங்களை அருள்பவளே, உத்தமளே, உன்னிடம் இருக்கும் மிகச் சிறந்ததான நிதிகளை

மிகவும் அதிகமாக தந்து, மிகவும் கருணையுடன், உன் கைகளில் பிடித்திருப்பதை (அருளை) எனக்குக் காட்டி, உடனடியாக நீ எனக்கு அருள்வாயாக, பூதேவியே, உன் பாத கமலங்களில் நான் விழுந்து வணங்குவேன்.

வஸுதெ⁴ நின்னொளிகி³ர்ப்ப வஸுவனு

வஸவ மாள்புது³ எனகெ³ ஸர்வதா³

வஸுஸுதோ³க³த³ரியு எம்ப³ நாமவு நினகெ³ இருதிஹுது

அஸம மஹிமளெ நின்ன ஸு⁴ப⁴தம

ப³ஸுரினொளிகி³ருதி³ர்ப்ப நிதி⁴யனு

பெ³ஸெஸு ஈக³லே ஹஸிது³ ப³ந்த³கெ³ அஸனவித்தந்தே ||36

வஸுதெ - பூதேவியே; நின்னொளிகி³ர்ப்ப வஸுவனு - உன்னிடம் இருப்பதான செல்வங்களை; வஷவ மாள்புது எனகெ - எனக்கு அருள்வாயாக; ஸர்வதா - எப்போதும்; வஸுஸுதோ³க³த³ரியு எம்ப³ நாமவு - பக்தர்களை காப்பவள் என்னும் பெயர்; நினகெ இருதிஹுது - உனக்கு என்றுமே இருக்கும்; அஸம மஹிமளெ - அபாரமான மகிமைகளைக் கொண்டவளே; நின்ன ஷு⁴ப⁴தம - உன்னுடைய மங்களகரமான; பஸுரினொளிகி³ருதி³ர்ப்ப - வயிற்றில் (உன்னிடம்) இருப்பதான; நிதியனு - செல்வங்களை; பெஸெஸு - அருள்வாயாக; ஈக³லெ - இப்போதே; ஹஸிது³ ப³ந்த³கெ³ அஸனவித்தந்தே - பசியுடன் வந்தவனுக்கு உடனடியாக உணவு அளித்ததைப் போல.

பூதேவியே, உன்னிடம் இருப்பதான செல்வங்களை எனக்கு அருள்வாயாக. எப்போதும் பக்தர்களை காப்பவள் என்னும் பெயர், உனக்கு என்றுமே இருக்கும். அபாரமான மகிமைகளைக் கொண்டவளே, உன்னுடைய மங்களகரமான வயிற்றில் (உன்னிடம்) இருப்பதான செல்வங்களை, பசியுடன் வந்தவனுக்கு உடனடியாக உணவு அளித்ததைப் போல, இப்போதே அருள்வாயாக.

ஹரிய ராணியெ ரத்னகர்ப்பளே
 ஸரிய யாரீ ஸூரர ஸ்தோமதி³
 ஸரஸிஜாக்ஷியெ நின்ன ப்ஸிரொளகி³ருவ நவநிதி⁴யா
 மெரெவ ஹேமத³ கிரிய தெரத³லி
 தெரெது³ தோரிஸி ஸலிஸு எனகெ³
 பரம கருணாஸாலி நமோ நமோ எந்து³ மொரெ ஹொக்கெ ||37

ஹரிய ராணியெ - ஸ்ரீஹரியின் தேவியே; ரத்னகர்ப்பளே - கடலில் தோன்றியவளே; ஸரிய யாரு - உனக்கு சரிசமம் என்று யாருமே இல்லை; ஈ ஸூரர ஸ்தோமதி - என்று தேவர்களை உன்னை புகழ்கிறார்கள்; ஸரஸிஜாக்ஷியே - தாமரைக் கண்களைக் கொண்டவளே; நின்ன ப்ஸிரொளகிருவ நவநிதியா - உன் வயிற்றில் இருப்பதான நவநிதிகளை; மெரெவ ஹேமத கிரிய தெரதலி - ஒளிரும் தங்க மலையைப் போல; தெரெது தோரிஸி - எடுத்துக் காட்டி; ஸலிஸு எனகெ - எனக்கு அருள்வாயாக; பரம கருணாஷாலி - மிகவும் கருணை கொண்டவளே; நமோ நமோ எந்து - நமோ நமோ என்று; மொரெ ஹொக்கெ - நான் உன்னை வணங்குகிறேன்.

ஸ்ரீஹரியின் தேவியே, கடலில் தோன்றியவளே, உனக்கு சரிசமம் என்று யாருமே இல்லை என்று தேவர்களை உன்னை புகழ்கிறார்கள். தாமரைக் கண்களைக் கொண்டவளே, உன் வயிற்றில் இருப்பதான நவநிதிகளை, ஒளிரும் தங்க மலையைப் போல எடுத்துக் காட்டி, எனக்கு அருள்வாயாக. மிகவும் கருணை கொண்டவளே, நமோ நமோ என்று, நான் உன்னை வணங்குகிறேன்.

ரஸதளத³ ஸிரி லகுமிதே³வியெ
 ஸஸி ஸஹோத³ரி ஸீக்⁴ரதி³ந்த³லி
 அஸம நின்னய ரூப தோரிஸு என்ன புரத³ல்லி
 குஸுமக³ந்தி⁴யே நின்னனரியேனு
 வஸுமதீ தளத³ல்லி பஹுபரி
 பொஸது எனிபுது³ நின்ன ஒலுமெயு ஸகல ஜனததிகெ³ ||38

ரஸாதளத ஸிரி லகுமிதேவியே - ரஸாதளத்தில் இருப்பவளான ஸ்ரீலட்சுமிதேவியே; ஸஸி ஸஹோதரி - சந்திரனின் சகோதரியே (இருவரும் கடலில் பிறந்தவர்கள் ஆகையால்); ஷீக்ரதிந்தலி - மிகவும் விரைவாக; அஸம நின்னய ரூப தோரிஸு - சரிசமம் இல்லாத உன்னுடைய ரூபத்தை காட்டுவாயாக; என்ன புரதல்லி - என் வீட்டில் (மனதில்); குஸுமகந்தியே - மலர்களைப் போல நறுமணம் கொண்டவளே; நின்னனரியேனு - உன்னைப் பற்றி நான் அறியவில்லை; வஸுமதீ தளதல்லி - இந்த பூலோகத்தில்; ஸகல ஜனத்திகெ - அனைத்து மக்களுக்கும்; நின்ன ஒலுமெயு - உன்னுடைய மகிமைகளானது; பஹுபரி பொஸது எனிபுது - மிகவும் புதியதாக (அற்புதமாக) இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ரஸாதளத்தில் இருப்பவளான ஸ்ரீலட்சுமிதேவியே, சந்திரனின் சகோதரியே, (இருவரும் கடலில் பிறந்தவர்கள் ஆகையால்), மிகவும் விரைவாக, என் வீட்டில் (மனதில்), சரிசமம் இல்லாத உன்னுடைய ரூபத்தை காட்டுவாயாக. மலர்களைப் போல நறுமணம் கொண்டவளே, உன்னைப் பற்றி நான் அறியவில்லை. இந்த பூலோகத்தில், அனைத்து மக்களுக்கும், உன்னுடைய மகிமைகளானது, மிகவும் புதியதாக (அற்புதமாக) இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

நாகவேணியெ லகுமி நீ மனோ

வேக³தி³ந்த³லி ப³ந்து³ என்னய

ஜாகு³மாட³தெ³ ஸிரதி³ ஹஸ்தவனிட்டு முத³தி³ந்த³

நீகி³ஸி தா³ரித்³ர்ய து³க்க²வ

ஸாகி³ஸ் ப⁴வபா⁴ர பர்வத

துாகி³ஸு நீ என்ன ஸத³னதி³ கனக பா⁴ரக³ளா ||39

நாகவேணியே - நாகத்தைப் போன்ற நீளமான கூந்தல் கொண்டவளே; லகுமி - லட்சுமிதேவியே; நீ மனோ வேகதிந்தலி - நீ மனோ வேகத்தைப் போல வேகமாக; பந்து -

வந்து; என்னய ஜாகுமாடதெ - என்னை காக்க வைக்காமல்;
 ஸிரதி ஹஸ்தவனிட்டு - என் தலை மேல் கை வைத்து;
 முத்திந்த - மிகவும் அன்புடன்; தாரித்ய துக்கவ நீகிஸி - என்
 ஏழ்மையின் துக்கத்தினை நீக்கி; பவபார பர்வத ஸாகிஸீ - என்
 சம்சார துக்கம் என்னும் மலையை உடைத்து; நீ என்ன
 ஸுதனதி - நீ என் வீட்டில்; கனக பாரகளா - தங்க
 மலைகளை; தூகிஸு - இறக்குவாயாக.

நாகத்தைப் போன்ற நீளமான கூந்தல் கொண்டவளே,
 லட்சுமிதேவியே, நீ மனோ வேகத்தைப் போல வேகமாக
 வந்து, என்னை காக்க வைக்காமல், என் தலை மேல் கை
 வைத்து, மிகவும் அன்புடன், என் ஏழ்மையின் துக்கத்தினை
 நீக்கி, என் சம்சார துக்கம் என்னும் மலையை உடைத்து, நீ
 என் வீட்டில், தங்க மலைகளை இறக்குவாயாக.

அஞ்சபே³ட³வோ வத்ஸா எனுதலி
 மஞ்சளோக்திய நுடி³து³ கருணா
 புஞ்ச மனத³லி ப³ந்து³ ஸீக்ரதி³ கார்ய மாடு³வுது³
 கஞ்ஜலோசனெ காமதே⁴னு ஸு
 ரஞ்ஜிபாமர தருவு எனிஸுவி
 ஸஞ்ஜயப்ரத³ளாகி³ ஸந்தத பாஹி³ மாம் பாஹி||40

அஞ்சபேடவோ வத்ஸா எனுதலி - பயப்படாதே மகனே
 என்றவாறு; மஞ்சளோக்திய நுடிது - மனதிற்கு இதமான
 வசனங்களை சொல்லி; கருணா புஞ்ச மனதலி பந்து -
 கருணையுடன் கூடிய மனதுடன் வந்து; ஷீக்ரதி கார்ய
 மாடுவுது - விரைவில் உன் வேலையை செய்வாயாக;
 கஞ்ஜலோசனெ - தாமரைக் கண்களைக் கொண்டவளே;
 காமதேனு - காமதேனுவே; ஸுரஞ்ஜிபாமர தருவு எனிஸுவி
 - கல்பவருக்ஷ மரம் எனப்படுகிறாய்; ஸஞ்ஜய ப்ரதளாகி -
 வரங்களை அருள்பவளாக இருந்து; ஸந்தத பாஹி மாம்
 பாஹி - எப்போதும் என்னை அருள்வாயாக.

பயப்படாதே மகனே என்றவாறு, மனதிற்கு இதமான வசனங்களை சொல்லி, கருணையுடன் கூடிய மனதுடன் வந்து, விரைவில் உன் வேலையை செய்வாயாக. தாமரைக் கண்களைக் கொண்டவளே, காமதேனுவே, கல்பவருக்ஷ மரம் எனப்படுகிறாய். வரங்களை அருள்பவளாக இருந்து, எப்போதும் என்னை அருள்வாயாக.

தே³வி ஸீக்⁴ரதி³ ப³ந்து³ பூ⁴மி

தே³வி ஸம்ப⁴வெ என்ன ஜனனியெ

காமனய்யன ராணி நின்னய ப⁴ருத்ய நானெந்து³

பா⁴விஸ்பரி நின்ன பு³கி¹தெ³

ஸேவெ நீ கைகொண்டு³ மன்மனோ

பா⁴வ பூர்த்திஸி கருணிஸென்னனு ஸரணு ஸரணெம்பே³ ||41

தேவி - ஹே தேவியே. ஷீக்ரதி பந்து - உடனடியாக வந்து; பூமி தேவி - பூதேவியே; ஸம்பவெ என்ன ஜனனியே - என்னை பெற்றெடுத்த என் தாயே; காமனய்யன ராணி - மன்மதனின் தந்தையான ஸ்ரீஹரியின் ராணியே; நின்னய ப்ருத்ய நானெந்து - உன்னுடைய சேவகன் நான் என்று; பாவிஸு - நினைத்தவாறு; ஈ பரி நின்ன புடுகிதெ - இவ்வாறாக நான் செய்ததான; ஸேவெ நீ கைகொண்டு - சேவைகளை நீ ஏற்றுக் கொண்டு; மன்மனோ பாவ பூர்த்திஸி - என் மனதின் இஷ்டார்த்தங்களை நீ நிறைவேற்றி; கருணிஸென்னனு - என்னை அருள்வாயாக; ரணு ரணெம்பே - நான் உன்னை வணங்குகிறேன்.

ஹே தேவியே, பூதேவியே, என்னை பெற்றெடுத்த என் தாயே, மன்மதனின் தந்தையான ஸ்ரீஹரியின் ராணியே, உன்னுடைய சேவகன் நான் என்று நினைத்தவாறு, உடனடியாக வந்து, இவ்வாறாக நான் செய்ததான சேவைகளை நீ ஏற்றுக் கொண்டு, என் மனதின் இஷ்டார்த்தங்களை நீ நிறைவேற்றி, என்னை அருள்வாயாக, நான் உன்னை வணங்குகிறேன்.

ஜாக்³ரூகதி³ நிந்து மத்தே
 ஜாக்³ரூகதி³ எனகெ³ நித்யதி³
 த்யாக்³போ⁴க்³யகெ யோக்³யவெனிபா க்ஷய்ய ஹேமமய
 பூக்³ கனக ஸம்பூர்ண க⁴ட¹க³ள
 யோக்³ மாள்புது³ லோகஜனனி
 ஈக்³ என்னய பா⁴ர நின்னது³ கரெது³ கை பிடி³யே ||42

ஜாக்³ரூகதி நிந்து - மிகவும் விழிப்புடன் (கவனமாக) இருந்து;
 மத்தே - பிறகு; ஜாக்³ரூகதி எனகெ - மிகவும் கவனமாக
 எனக்கு; நித்யதி - எப்போதும்; த்யாக்³ போக்³யகெ
 யோக்³யவெனிபா - போகம் செய்வதற்கு (அனுபவிப்பதற்கு)
 தகுதியான; அக்ஷய்ய ஹேமமய - எல்லையில்லா
 தங்கமயமான; பூக்³ கனக - ஏராளமான தங்கங்களால்;
 ஸம்பூர்ண கடகள - நிறைந்ததான பானைகளை; யோக்³
 மாள்புது - எனக்கு அருள்வாயாக; லோகஜனனி - உலகத்தின்
 தாயே; ஈக்³ என்னய பா⁴ர நின்னது - இப்போது என்னுடைய
 பாரம் உன்னுடையது; கரெது³ கை பிடியெ - என்னை அழைத்து
 என் கைகளை பிடிப்பாயாக (எனக்கு அருள்வாயாக).

மிகவும் விழிப்புடன் (கவனமாக) இருந்து, பிறகு, மிகவும்
 கவனமாக எனக்கு எப்போதும் போகம் செய்வதற்கு
 (அனுபவிப்பதற்கு) தகுதியான, எல்லையில்லா தங்கமயமான,
 ஏராளமான தங்கங்களால் நிறைந்ததான பானைகளை, எனக்கு
 அருள்வாயாக. உலகத்தின் தாயே, இப்போது என்னுடைய
 பாரம் உன்னுடையது. என்னை அழைத்து என் கைகளை
 பிடிப்பாயாக (எனக்கு அருள்வாயாக).

த⁴ரணிக³த நிக்ஷேபக்³ளனு
 த்³த⁴ரிஸி நீ என்ன முந்தெ³ ஸேரிஸி
 கி¹ரிய நகெ³மொக்³தி³ந்த³ நோடு³த நீடு³ நவநிதி⁴ய
 ஸ்தி²ரதி³ என மந்தி³ரதி³ நிந்து¹
 பரம மங்க³ளகார்ய மாடி³ஸு
 ஸிரியெ நீனெ ஒலிது³ பாலிஸு மோக்ஷ ஸுக² கொனெகெ³ ||43

தரணீகத - பூமியில் புதைந்திருப்பதான; நிக்ஷேபகளனு
 உத்தரிஸி - புதையல்களை எடுத்து; நீ என்ன முந்தெ
 ஸேரிஸி - நீ அவற்றை என் முன் வைத்து; கிரிய
 நகெமொகதிந்த - புன்னகையுடன் கூடிய முகத்துடன்; நோடுத
 - பார்த்தவாறு; நீடு நவநிதிய - அனைத்து நவநிதிகளையும்
 வழங்குவாயாக; ஸ்திரதி என மந்திரதி நிந்து- என் வீட்டில்
 (மனதில்) நிலையாக நின்று; பரம மங்களகார்ய மாடிஸு -
 அபாரமான மங்கள காரியங்களை செய்விப்பாயாக; ஸிரியெ
 நீனெ ஒலிது பாலிஸு - ஸ்ரீதேவியே நீயே மகிழ்ந்து
 அருள்வாயாக; மோக்ஷ ஸுக கொனெகெ - கடைசியில்
 மோட்ச சுகத்தையும் அருள்வாயாக.

பூமியில் புதைந்திருப்பதான புதையல்களை எடுத்து, நீ
 அவற்றை என் முன் வைத்து, புன்னகையுடன் கூடிய
 முகத்துடன் பார்த்தவாறு, அனைத்து நவநிதிகளையும்
 வழங்குவாயாக. என் வீட்டில் (மனதில்) நிலையாக நின்று,
 அபாரமான மங்கள காரியங்களை செய்விப்பாயாக.
 ஸ்ரீதேவியே, நீயே மகிழ்ந்து அருள்வாயாக. கடைசியில் மோட்ச
 சுகத்தையும் அருள்வாயாக.

நில்லே லகுமீ ஸ்தை²ர்ய பா⁴வதி³
நில்லு ரத்ன ஹிரண்ய ரூபனெ
எல்ல வரக³ளனித்து எனகெ³ ப்ரஸன்ன முக²ளாகு³
எல்லோ இருதிஹ கனக நிதி⁴க³ள
னெல்ல நீ தந்து³ நீடு³வுதை³
புல்லலோசனெ தோரி நிதி⁴க³ள தந்து³ பொரெயம்ம ||44

நில்லே லகுமி ஸ்தைர்ய பாவதி - ஹே லட்சுமிதேவியே, நீ
 என் வீட்டில் (மனதில்) வந்து, திடமாக நிலைப்பாயாக; நில்லு
 ரத்ன ஹிரண்ய ரூபனெ - தங்கமயமானவளே, வந்து
 நிலைப்பாயாக; எனகெ எல்ல வரகளனித்து - எனக்கு
 அனைத்து வரங்களையும் அளித்து; ப்ரஸன்ன முகளாகு -
 மகிழ்ச்சியுடன் என்னை பார்ப்பாயாக; எல்லோ இருதிஹ -

எங்கெங்கோ இருக்கும்; கனக நிதிகளெல்ல - அனைத்து தங்க நிதிகளையும்; நீ தந்து நீடுவுதை - நீ எனக்கு கொண்டு வந்து கொடுப்பாயாக; புல்லலோசனை - தாமரைக் கண்களைக் கொண்டவளே; நிதிகள தோரி தந்து பொரெயம்ம - அந்த நிதிகளை கொண்டு வந்து கொடுத்து, என்னை அருள்வாயம்மா.

ஹே லட்சுமிதேவியே, நீ என் வீட்டில் (மனதில்) வந்து, திடமாக நிலைப்பாயாக. தங்கமயமானவளே, வந்து நிலைப்பாயாக. எனக்கு அனைத்து வரங்களையும் அளித்து, மகிழ்ச்சியுடன் என்னை பார்ப்பாயாக. எங்கெங்கோ இருக்கும் அனைத்து தங்க நிதிகளையும், நீ எனக்கு கொண்டு வந்து கொடுப்பாயாக. தாமரைக் கண்களைக் கொண்டவளே, அந்த நிதிகளை கொண்டு வந்து கொடுத்து, என்னை அருள்வாயம்மா.

இந்த்³ரலோகத³லித்³த³தெரத³லி
நிந்த்³ரு என்னய க்³ருஹதி³ நித்யதி³
சந்த்³ரவத³னெயெ லகுமி தே³வி நீடெ³ எனக³ப⁴யா
நிந்த்³ரலாரெனு ருணத³ பா³தெ⁴கெ³
தந்த்³ரமதி நானாதெ³ ப⁴வதொ³ளு
பேந்த்³ர வல்லபெ⁴ அப⁴ய பாலிஸு நமிபெ மஜ்ஜனனி ||45

இந்த்³ரலோகதலித்த தெரதலி - நீ எப்படி எப்போதும் இந்த்³ரலோகத்தில் இருக்கிறாயோ, அதைப் போலவே; நிந்த்³ரு என்னய க்³ருஹதி நித்யதி - என் வீட்டிலும் எப்போதும் நிலைத்திருப்பாயாக; சந்த்³ரவதனெயெ - சந்த்³ரனைப் போல ஒளி பொருந்திய முகத்தைக் கொண்டவளே; லகுமி தேவி - லட்சுமிதேவியே; நீடெ எனகபய - எனக்கு அபயம் அளிப்பாயாக; நிந்த்³ரலாரெனு ருணத பாதெகெ - என் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் விட்டு, அதனால் வந்த கஷ்டங்களை தாங்க முடியாமல் இருக்கிறேன்; தந்த்³ரமதி நானாதெ பவதொளு - நான் மிகவும் சோர்வுற்றிருக்கிறேன் (துன்பப்படுகிறேன்); உபேந்த்³ர வல்லபெ - உபேந்த்³ர நாமக ஸ்ரீஹரியின் தலைவியே; அபய பாலிஸு - எனக்கு அபயம்

அளிப்பாயாக; நமிபெ மஜ்ஜனனி - உன்னை நான் வணங்குகிறேன், என் தாயே.

நீ எப்படி எப்போதும் இந்திரலோகத்தில் இருக்கிறாயோ, அதைப் போலவே, என் வீட்டிலும் எப்போதும் நிலைத்திருப்பாயாக. சந்த்ரனைப் போல ஒளி பொருந்திய முகத்தைக் கொண்டவளே, லட்சுமிதேவியே, எனக்கு அபயம் அளிப்பாயாக. நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் விட்டு, அதனால் வந்த கஷ்டங்களை தாங்க முடியாமல் இருக்கிறேன். நான் மிகவும் சோர்வுற்றிருக்கிறேன். (துன்பப்படுகிறேன்), உபேந்திர நாமக ஸ்ரீஹரியின் தலைவியே, எனக்கு அபயம் அளிப்பாயாக, உன்னை நான் வணங்குகிறேன், என் தாயே.

பத்³த³ ஸ்னேஹ விராஜமானளெ
ஸூத்³த⁴ ஜாம்பூ³னத³தி³ ஸம்ஸ்தி²தெ
முத்³து³ மோகன மூர்த்தி கருணதி³ நோடெ³ நீ என்ன
பி³த்³தெ³ நா நின்ன பாத³ பது³மகெ
உத்³த³ரிபுதெ³ந்து³ பேடி³தே³ அனி
ருத்³த³ ராணி க்ருபாகடாக்ஷதி³ நோடெ³ மாதாடே³ ||46

பத்த ஸ்னேஹ விராஜமானளெ - (தூய்மையான) பக்திக்கு கட்டுப்பட்டு (அவனில்) வீற்றிருப்பவளே; ஷூத்த ஜாம்பூனததி ஸம்ஸ்திதெ - தூய்மையான தங்கமயமான ஆபரணங்களைக் கொண்டு அலங்கரித்திருப்பவளே; முத்து மோகன மூர்த்தி - பார்ப்பதற்கு மிகவும் அழகான மூர்த்தியே; கருணதி நோடெ நீ என்ன - என்னை மிகவும் கருணையுடன் பார்ப்பாயாக; நா நின்ன பாத பதுமகெ பித்தெ - நான் உன் பாத பத்மங்களில் விழுந்தேன்; உத்தரிபுதெந்து பேடிதெ - என்னை உத்தரிக்க வேண்டும் என்று வேண்டினேன்; அனிருத்த ராணி - அனிருத்தனின் ராணியே; க்ருபாகடாக்ஷதி நோடெ மாதாடெ - என்னை உன் கருணைப் பார்வையினால் பார்ப்பாயாக, என்னிடம் பேசுவாயாக.

(தூய்மையான) பக்திக்கு கட்டுப்பட்டு (அவனில்) வீற்றிருப்பவளே, தூய்மையான தங்கமயமான ஆபரணங்களைக் கொண்டு அலங்கரித்திருப்பவளே, பார்ப்பதற்கு மிகவும் அழகான மூர்த்தியே, என்னை மிகவும் கருணையுடன் பார்ப்பாயாக. நான் உன் பாத பத்மங்களில் விழுந்தேன். என்னை உத்தரிக்க வேண்டும் என்று வேண்டினேன். அனிருத்தனின் ராணியே, என்னை உன் கருணைப் பார்வையினால் பார்ப்பாயாக, என்னிடம் பேசுவாயாக.

பூ⁴மி க³த ஸிரிதே³வி ஷோபி⁴தே
 ஹேமமயெ எல்லெல்லு இருதிஹ
 தாமரஸ ஸம்பூ⁴தெ நின்னய ரூப தோரெனகெ³
 பூ⁴மியலி ப³ஹு ரூபதி³ந்த³லி
 ப்ரேமபூர்வக க்ரீடெ³கெ³ய்யுத
 ஹேமமய பரிபூர்ண ஹஸ்தவ ஸிரத³ மேலிரிஸு ||47

பூமிகத ஸிரிதேவி ஷோபிதெ - பூமியில் நிலைத்திருப்பவளான, ஒளிர்வளான, ஸ்ரீதேவியே; ஹேமமயெ - தங்கமயமானவளே; எல்லெல்லு இருதிஹ தாமரஸ ஸம்பூதெ - அனைத்து இடங்களிலும் இருப்பதான தாமரையில் நிலைத்திருப்பவளே; நின்னய ரூப தோரெனகெ - உன்னுடைய ரூபத்தை எனக்கு காட்டுவாயாக; பூமியலி - இந்த பூமியில்; பஹு ரூபதிந்தலி - பற்பல ரூபங்களில்; ப்ரேமபூர்வக - மிகவும் அன்புடன்; க்ரீடெகெய்யுத - உன் லீலைகளை செய்தவாறு; ஹேமமய - தங்கமயமான; பரிபூர்ண ஹஸ்தவ - உன்னுடைய அருள்வதான கரங்களை; ஷிரத மேலிரிஸு - என் தலை மேல் வைத்து அருள்வாயாக.

பூமியில் நிலைத்திருப்பவளான, ஒளிர்வளான, ஸ்ரீதேவியே. தங்கமயமானவளே, அனைத்து இடங்களிலும் இருப்பதான தாமரையில் நிலைத்திருப்பவளே, உன்னுடைய ரூபத்தை எனக்கு காட்டுவாயாக. இந்த பூமியில், பற்பல ரூபங்களில்,

மிகவும் அன்புடன், உன் லீலைகளை செய்தவாறு, தங்கமயமான உன்னுடைய அருள்வதான கரங்களை, என் தலை மேல் வைத்து அருள்வாயாக.

ப⁴லக³ளீவ ஸுபா⁴க்³ய லகுமியே
 லலித ஸர்வ புராதி⁴ வாஸியெ
 கலுஷ ஸூன்யளெ லகுமி தே³வியே பூர்ண மாடெ³ன்ன
 குலஜெ குங்கும சோபி⁴பாலளெ
 சலித குண்ட³ல கர்ண பூ⁴ஷிதெ
 ஜலஜலோசனெ ஜாக்³ர காலதி³ ஸலிஸு எனகி³ஷ்ட ||48

பலகளீவ ஸுபாக்ய லகுமியெ - (தன்னை வணங்கும் பக்தர்களுக்கு) பலன்களைக் கொடுக்கும் ஸௌபாக்ய லட்சுமியே; லலித - அழகானவளே; ஸர்வ புராதி வாஸியெ - அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவளே; கலுஷ ஷூன்யளெ - தோஷங்கள் அற்றவளே; லகுமி தேவியே - ஸ்ரீலட்சுமி தேவியே; பூர்ண மாடென்ன - என்னை பூர்ணமானவனாக ஆக்குவாயாக; குலஜெ - உத்தமளே; குங்கும ஷோபிபாலளெ - குங்குமம் தரித்து ஒளிப்பவளே; சலித குண்டல கர்ண பூஷிதெ - ஆடும் குண்டலங்களை தரித்த காதுகளைக் கொண்டவளே; ஜலஜலோசனெ - தாமரைக் கண்களை கொண்டவளே; ஜாக்ர காலதி - நான் விழித்திருக்கும் வேளையில் (இப்போதே); ஸலிஸு எனகிஷ்ட - எனக்கு என் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுவாயாக.

(தன்னை வணங்கும் பக்தர்களுக்கு) பலன்களைக் கொடுக்கும் ஸௌபாக்ய லட்சுமியே, அழகானவளே, அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவளே, தோஷங்கள் அற்றவளே, ஸ்ரீலட்சுமி தேவியே, என்னை பூர்ணமானவனாக ஆக்குவாயாக. உத்தமளே, குங்குமம் தரித்து ஒளிப்பவளே, ஆடும் குண்டலங்களை தரித்த காதுகளைக் கொண்டவளே, தாமரைக் கண்களை கொண்டவளே, நான் விழித்திருக்கும் வேளையில்

(இப்போதே), எனக்கு என் இஷ்டார்த்தங்களை
நிறைவேற்றுவாயாக.

தாயெ செந்த³த³லந்த³யோத்⁴யதி³
த³யதி³ நீனெ நிந்து பட்டண
ப⁴யவ ஓடி³ஸி ஜாகு³ மாட³தெ³ மத்தெ முத்³தி³ந்த³
ஜயவ நீடி³த³ தெரதி³ என்னா
லயதி³ ப்ரேமதி³ ப்ந்து³ கூட்³வது³
ஜயப்ரதாயினி விவித⁴ வைப⁴வதி³ந்த³ ஓட³கூ³டி³ ||49

தாயே - ஹே லட்சுமிதேவியே; செந்ததி - அற்புதமாக; அந்து
- அன்று; அயோத்தியதி - அயோத்தியில்; தயதி நீனெ நிந்து -
நீயே கருணையுடன் நின்று; ஜாகு மாடதெ - எவ்வித
தாமதமும் இன்றி; பட்டண பயவ ஓடிஸி - பட்டணத்திற்கு
வந்த பயங்களை / பிரச்சனைகளை தூர ஓட்டி; மத்தெ முத்திந்த
- மறுபடி மகிழ்ச்சியுடன்; ஜயவ நீடித தெரதி - அந்த
நகரத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்ததைப் போல;
என்னாலயதி - என்னுடைய வீட்டில் (மனதில்); ப்ரேமதி பந்து
கூட்வது - அன்புடன் வந்து அமரவேண்டும்; விவித
வைபவதிந்த ஓடகூடி - பற்பல வைபவங்களுடன் சேர்ந்தவாறு;
ஜயப்ரதாயினி - ஹே வெற்றியை கொடுப்பவளே.

ஹே லட்சுமிதேவியே, அற்புதமாக, அன்று, அயோத்தியில்,
நீயே கருணையுடன் நின்று, எவ்வித தாமதமும் இன்றி,
பட்டணத்திற்கு வந்த பயங்களை / பிரச்சனைகளை தூர ஓட்டி,
மறுபடி மகிழ்ச்சியுடன் அந்த நகரத்திற்கு வெற்றியை தேடிக்
கொடுத்ததைப் போல, பற்பல வைபவங்களுடன் சேர்ந்தவாறு,
என்னுடைய வீட்டில் (மனதில்), அன்புடன் வந்து
அமரவேண்டும். ஹே வெற்றியை கொடுப்பவளே.

பா³ரெ லகுமி என்ன ஸத்³னகெ
ஸாரிதெ³னு தவ பாத³ பது³மகெ
தோரி என்னய க்³ருஹதி³ நீனெ ஸ்தி³ரதி³ நெலெஸித்து³
ஸார கருணாரஸவு தும்பி³த³

சாருஜலருஹ நேத்ரயுக்³மளெ

பாருகா³ணிஸு பரம கருணியெ ரிக்ததனதி³ந்த³ ||50

பாரெ லகுமி என்ன ஸதனகெ - என் வீட்டிற்கு (மனதில்) வருவாயாக, லட்சுமிதேவியே; தவ பாத பதுமகெ ஸாரிதெனு - நான் உன் பாத பத்மங்களில் விழுந்து வணங்கினேன்; என்னய க்ருஹதி தோரி - என் வீட்டில் (மனதில்) நீயே காட்சியளித்து; நீனெ ஸ்திரதி நெலெஸித்து - நீயே நிலையாக நின்றிருந்து; ஸார கருணாரஸவு தும்பித - முழுமையாக கருணைத் தன்மை நிறைந்ததான; சாருஜலருஹ நேத்ரயுக்³மளெ - அழகான தாமரை போன்றதான இரு கண்களை கொண்டவளே; ரிக்ததனதிந்த - என்னுடைய ஏழ்மையிலிருந்து; பாருகாணிஸு - என்னை விடுவிப்பாயாக; பரம க்ருணியெ - கருணைக்கடலே.

என் வீட்டிற்கு (மனதில்) வருவாயாக, லட்சுமிதேவியே. நான் உன் பாத பத்மங்களில் விழுந்து வணங்கினேன். என் வீட்டில் (மனதில்) நீயே காட்சியளித்து, நீயே நிலையாக நின்றிருந்து, முழுமையாக கருணைத் தன்மை நிறைந்ததான, அழகான தாமரை போன்றதான இரு கண்களை கொண்டவளே, என்னுடைய ஏழ்மையிலிருந்து; என்னை விடுவிப்பாயாக. கருணைக்கடலே.

ஸிரியெ நின்னய ஹஸ்த கமலவ

ஸிரதி³ நீனெ இரிஸி என்னனு

கருணவெம்பா³ம்ருதத க¹ணத³லி ஸ்னானகெ³ய்ஸின்னு

ஸ்திரதி ஸ்தி²தியனு மாடு³ ஸர்வதா³

ஸர்வ ராஜ க்³ருஹஸ்த லகுமியெ

த்வரதி³ மோத³தி³ யுக்தளாகி³ரு என்ன முந்தி³ன்னு ||51

ஸிரியெ - ஹே லட்சுமிதேவியே; நின்னய ஹஸ்த கமலவ - உன்னுடைய கர கமலங்களை; ஷிரதி நீனெ இரிஸி - நீயே என் தலை மேல் வைத்து; என்னனு - என்னை; கருணவெம்பா³ம்ருதத கணதலி - உன்னுடைய கருணை

என்னும் அமிர்த்தத்தின் கடலில்; ஸ்னானகெய்ஸின்னு - ஸ்னானம் செய்விப்பாயாக; ஸ்திதியனு ஸ்திரதி மாடு - என் நிலையை திடமாக்கச் செய்; ஸர்வதா - எப்போதும்; ஸர்வ ராஜ க்ருஹஸ்த லகுமியெ - அனைத்து ராஜர்களின் வீட்டில் வசிப்பவளான லட்சுமியே; த்வரதி - உடனடியாக; மோததி - மகிழ்ச்சியுடன்; யுக்தளாகிரு என்ன முந்தின்னு - இனி என் முன்னால் இருப்பாயாக.

ஹே லட்சுமிதேவியே, உன்னுடைய கர கமலங்களை, நீயே என் தலை மேல் வைத்து, என்னை, உன்னுடைய கருணை என்னும் அமிர்த்தத்தின் கடலில் ஸ்னானம் செய்விப்பாயாக. என் நிலையை திடமாக்கச் செய். எப்போதும், அனைத்து ராஜர்களின் வீட்டில் வசிப்பவளான லட்சுமியே, உடனடியாக, மகிழ்ச்சியுடன், இனி என் முன்னால் இருப்பாயாக.

நீனெ ஆசீர்வதி³ஸி அப⁴யவ

நீனெ எனகெ³ இத்து ஸாத³ர

நீனெ என்ன ஸிரத³லி ஹஸ்தவ இரிஸு கருணத³லி

நீனெ ராஜர க்ருஹத லக்ஷமியு

நீனெ ஸர்வ ஸுபாக்³ய லக்ஷமியு

ஹீனவாக³தெ³ நின்ன களெக³ள வருத்தி³ மாடி³ன்னு ||52

நீனெ ஆசீர்வதிஸி - நீயே என்னை ஆசீர்வதித்து; நீனெ எனகெ அபயவ இத்து - நீயே எனக்கு அபயம் அளித்து; ஸாதர - அன்புடன்; நீனெ என்ன ஹிரதலி - நீயே என் தலை மேல்; ஹஸ்தவ இரிஸு கருணதலி - உன் கையை வைத்து (அருள்வாயாக); நீனெ ராஜர க்ருஹத லக்ஷமியு - நீயே அரசர்களின் வீட்டில் இருப்பதான லட்சுமிதேவி; நீனெ ஸர்வ ஸுபாக்³ய லக்ஷமியு - நீயே அனைத்து பாக்கியங்களையும் அளிக்கும் லட்சுமிதேவி; நின்ன களெக³ள - உன் களைகளை; ஹீனவாக³தெ - குறையின்றி; வருத்தி மாடி³ன்னு - தொடர்ந்து வளர்ப்பாயாக.

நீயே என்னை ஆசிர்வதித்து, நீயே எனக்கு அபயம் அளித்து; அன்புடன் நீயே, என் தலை மேல் உன் கையை வைத்து (அருள்வாயாக). நீயே அரசர்களின் வீட்டில் இருப்பதான லட்சுமிதேவி. நீயே அனைத்து பாக்கியங்களையும் அளிக்கும் லட்சுமிதேவி. உன் களைகளை, என்னிடம் குறையின்றி, தொடர்ந்து வளர்ப்பாயாக.

ஆதி³ ஸிரி மஹாலகுமி விஷ்ணுவின

மோத³மய வாமாங்க நினக³னு

வாத³ ஸ்வஸ்த²ளவெந்து³ திளிது³ நீனெ நெலெஸித்³த்³

ஆதி³ தே³வியெ நின்ன ரூபவ

மோத³திந்த³லி தோரி எம்மொளு

க்ரோத³வில்லதெ³ நித்ய என்னனு பொரெயெ கருணத³லி ||53

ஆதி ஸிரி மஹாலகுமி - ஆதியில் இருந்தவளான மகாலட்சுமியே; விஷ்ணுவின - விஷ்ணுவின்; மோதமய - மகிழ்ச்சியுடனான; வாமாங்க நினகனுவாத - இடது புறம், உனக்கு தக்கதான; ஸ்வஸ்தளவெந்து திளிது - இருப்பிடம் என்பதை அறிந்து; நீனெ நெலெஸித்தி - நீயே நிலைத்திருந்தாய்; ஆதி தேவியெ - ஆதி தேவியே; மோததிந்தலி - அன்புடன் (மகிழ்ச்சியுடன்); நின்ன ரூபவ - உன்னுடைய ரூபத்தை; எம்மொளு தோரி - என் மனதில் காட்டி (தரிசனம் அளித்து); நித்ய என்னனு - எப்போதும் என்னை; க்ரோதவில்லதெ - என் மேல் கோபம் கொள்ளாமல்; பொரெயெ கருணதலி - என்னை கருணையுடன் அருள்வாயாக.

ஆதியில் இருந்தவளான மகாலட்சுமியே, விஷ்ணுவின் இடது புறம், உனக்கு தக்கதான இருப்பிடம் என்பதை அறிந்து, நீயே மகிழ்ச்சியுடன் நிலைத்திருந்தாய். ஆதி தேவியே, அன்புடன் (மகிழ்ச்சியுடன்), உன்னுடைய ரூபத்தை, என் மனதில் காட்டி (தரிசனம் அளித்து) எப்போதும் என்னை, என் மேல் கோபம் கொள்ளாமல், என்னை கருணையுடன் அருள்வாயாக.

ஒலியெ நீ மஹாலகுமி பே³க³னெ
 ஒலியெ மங்க³ளமூர்த்தி ஸர்வதா³
 நலியெ சலிஸதெ³ ஹ்ருத³ய மந்தி³ரத³ல்லி நீனி³ருத
 லலிதவேத³க³ளெல்லி தனக
 திளிது³ ஹரி³கு³ண பா³டு³தி³ர்பவோ
 ஜலஜலோசன விஷ்ணு நின்னொளு அல்லி நீனி³ர்பெ ||54

மஹாலகுமி நீ பேகனெ ஒலியெ - ஹே மகாலட்சுமியே, நீ விரைவாக தரிசனம் அளிப்பாய்; ஒலியெ மங்களமூர்த்தி - மங்களங்களை அருள்பவளே, நீ எனக்கு தரிசனம் அளிப்பாய்; ஸர்வதா சலிஸதெ நலியெ - அங்கும் இங்கும் நகராமல், இருப்பாயாக; ஹ்ருதய மந்திரதல்லி - என் இதயக் கோயிலில்; நீனி³ருத - நீ இருப்பதான; லலிதவேதகளெல்லி தனக - சிறந்ததான வேதங்கள் எது வரையிலும்; ஹரி³கு³ண திளிது பா³டு³தி³ர்பவோ - ஸ்ரீஹரியின் குணங்களை அறிந்து, பாடிக் கொண்டிருக்குமோ; ஜலஜலோசன விஷ்ணு நின்னொளு - தாமரைக் கண்ணனான விஷ்ணு உனக்குள் (உன்னுடன் எதுவரை இருக்கிறானோ); அல்லி நீனி³ர்பெ - அதுவரை நீயும் எனக்கு அருள்வாய் / தரிசனம் அளிப்பாய் / நீ என் வீட்டில் (மனதில்) இருப்பாய்.

ஹே மகாலட்சுமியே, நீ விரைவாக தரிசனம் அளிப்பாய். மங்களங்களை அருள்பவளே, நீ எனக்கு தரிசனம் அளிப்பாய். அங்கும் இங்கும் நகராமல், என் இதயக் கோயிலில் இருப்பாயாக. நீ இருப்பதான, சிறந்ததான வேதங்கள் எது வரையிலும், ஸ்ரீஹரியின் குணங்களை அறிந்து, பாடிக் கொண்டிருக்குமோ, தாமரைக் கண்ணனான விஷ்ணு உனக்குள் (உன்னுடன் எதுவரை இருக்கிறானோ); அதுவரை நீயும் எனக்கு அருள்வாய் / தரிசனம் அளிப்பாய் / நீ என் வீட்டில் (மனதில்) இருப்பாய்.

அல்லி பரியந்தரதி³ நின்னய
 எல்ல களெக³ளு என்ன மனெயலி
 நில்லிஸீ ஸுக² வ்ராத நீடு³த ஸர்வகாலத³லி
 எல்ல ஜனகாஹ்லாத³ சந்தி³ர
 குல்லதெ³ ஸுப⁴ பக்ஷ தி³னதொ³ளு
 நில்லத³லெ களெ வ்ருத்³தி³யைது³வ தெரதி³ மாடெ³ன்ன ||55

அல்லி பரியந்தரதி - அதுவரை; நின்னய எல்ல களெகளு - உன்னுடைய அனைத்து களெகளும்; என்ன மனெயலி - என் வீட்டில் (மனதில்); நில்லிஸி - நிறுத்தி; ஈ ஸுக வ்ராத நீடுத - இந்த சுக அனுபவங்களை கொடுத்தவாறு; ஸர்வகாலதலி - அனைத்து காலங்களிலும்; எல்ல ஜனகெ ஆஹ்லாத - அனைத்து மக்களுக்கும் குளுமையை / தண்மையை தருவபவனான; சந்திர - சந்திரன்; குல்லதெ ஷுப பக்ஷ தினதொளு - வளர்பிறை நாட்களில் எவ்வித குறைகளும் இன்றி; நில்லதலெ களெ வ்ருத்தியைதுவ தெரதி - தொடர்ந்து தன் ஒளியை வளர்த்துக் கொண்டே செல்வதைப் போல; மாடென்ன - நீ என்னையும் அருள்வாயாக.

அதுவரை, உன்னுடைய அனைத்து களெகளும், என் வீட்டில் (மனதில்) நிறுத்தி, இந்த சுக அனுபவங்களை கொடுத்தவாறு; அனைத்து காலங்களிலும்; அனைத்து மக்களுக்கும் குளுமையை / தண்மையை தருவபவனான; சந்திரன்; வளர்பிறை நாட்களில் எவ்வித குறைகளும் இன்றி; தொடர்ந்து தன் ஒளியை வளர்த்துக் கொண்டே செல்வதைப் போல; நீ என்னையும் அருள்வாயாக.

ஸிரியெ நீ வைகுண்ட லோகதி³
 ஸிரியெ நீ பால்கட³ல மத்⁴யதி³
 இருவ தெரத³லி என்ன மனெயொளு விஷ்ணு ஸஹிதாகி³
 நிருத ஞானிய ஹ்ருத³ய மத்யதி³
 மிருகு³வந்த³த³லென்ன ஸத³னதி³
 ஹரிய ஸஹிததி³ நித்ய ராஜிஸு நீடி³ காமிதவா ||56

ஸிரியெ நீ வைகுண்ட லோகதி - ஹே ஸ்ரீலட்சுமியே, நீ வைகுண்டத்தில்; ஸிரியெ நீ பால்கடல மத்யதி - ஹே லட்சுமியே, நீ பாற்கடலில் நடுவில்; இருவ தெரதலி - இருப்பதைப் போல; என்ன மனெயொளு - என் வீட்டில் (மனதில்); விஷ்ணு ஸஹிதாகி - ஸ்ரீவிஷ்ணுவுடன் சேர்ந்து; நிருத ஞானிய ஹ்ருதய மத்யதி - கற்றறிந்த ஞானிகளின் இதய மத்யத்தில்; மிருகுவந்ததலென்ன ஸதனதி - நிலைத்திருப்பதைப் போலவே, என் வீட்டிலும்; ஹரிய ஸஹிததி - ஸ்ரீஹரியுடன்; காமிதவா நீடி - என் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றியவாறு; நித்ய ராஜிஸு - எப்போதும் நிலைத்திருப்பாயாக.

ஹே ஸ்ரீலட்சுமியே, நீ வைகுண்டத்தில் இருப்பதைப் போல, ஹே லட்சுமியே, நீ பாற்கடலில் நடுவில் இருப்பதைப் போல, என் வீட்டில் (மனதில்) ஸ்ரீவிஷ்ணுவுடன் சேர்ந்து, கற்றறிந்த ஞானிகளின் இதய மத்யத்தில் நிலைத்திருப்பதைப் போலவே, என் வீட்டிலும், ஸ்ரீஹரியுடன், என் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றியவாறு, எப்போதும் நிலைத்திருப்பாயாக.

ஸ்ரீனிவாஸன ஹ்ருத³ய கமலதி³

நீனெ நிந்திருவந்தெ ஸர்வதா³

ஆ நாராயண நின்ன ஹ்ருத³யதி³ இருவ தெரத³ந்தெ

நீனு நாராயணனு இப்³ப³ரு

ஸானுராக³தி³ என்ன மனதொ³ளு

ந்யூனவாக³தெ³ நிந்து மனோரத² ஸலிஸி பொரெயெந்தெ³ ||57

ஸ்ரீனிவாஸன ஹ்ருதய கமலதி - ஸ்ரீஹரியின் இதய கமலத்தில்; நீனெ நிந்திருவந்தெ - நீ நிலைத்திருப்பதைப் போல; ஸர்வதா - எப்போதும்; ஆ நாராயண - அந்த நாராயணன்; நின்ன ஹ்ருதயதி இருவ தெரதந்தெ - உன் இதயத்தில் இருப்பதைப் போல; நீனு நாராயணனு இப்பரு - நீ மற்றும் நாராயணன் இருவரும்; ஸானுராகதி - அன்புடன்; என்ன மனதொளு - என் மனதில்; ந்யூனவாகதெ நிந்து -

எவ்வித குறைகளும் இன்றி, நிலைத்திருந்து; மனோரத ஸலிஸி - என் மனோரதங்களை நிறைவேற்றி; பொரெயந்தெ - என்னை காப்பாயாக.

ஸ்ரீஹரியின் இதய கமலத்தில் நீ நிலைத்திருப்பதைப் போல, எப்போதும் அந்த நாராயணன், உன் இதயத்தில் இருப்பதைப் போல, நீ மற்றும் நாராயணன் இருவரும் அன்புடன், என் மனதில், எவ்வித குறைகளும் இன்றி, நிலைத்திருந்து, என் மனோரதங்களை நிறைவேற்றி என்னை காப்பாயாக.

விமலதர விக்ஞான வருத்திய
 கமலெ என்னய மனதி மாள்புது
 அமித ஸுக² ஸௌபாக்³ய வருத்திய மாடு³ மந்திரதி³
 ரமெயெ நின்னய கருண வருத்திய
 ஸுமனதி³ந்தலி மாடு³ என்னலி
 அமரபாத³பெ ஸ்வர்ணவ்ருஷ்டிய மாடு³ மந்திரதி³ ||58

விமலதர - தூய்மையான; விக்ஞான வருத்திய - யதார்த்த ஞானத்தின் வளர்ச்சியை; கமலெ - ஹே லட்சுமியே; என்னய மனதி மாள்புது - என் மனதில் இருக்கச் செய்வாய்; அமித ஸுக - அபாரமான சுகத்தினை; ஸௌபாக்ய - செளபாக்கியத்தினை; வருத்திய மாடு மந்திரதி - என் வீட்டில் இவற்றை வளர்ப்பாயாக; ரமெயெ - ஹே லட்சுமிதேவியே; நின்னய கருண வருத்திய - உன்னுடைய வளர்வதான கருணையை; ஸுமனதிந்தலி மாடு என்னலி - என் மனதில் வைப்பாயாக; அமரபாதபெ - அழிவில்லாத பாதங்களைக் கொண்டவளே; மந்திரதி - என் வீட்டில்; ஸ்வர்ணவ்ருஷ்டிய மாடு - தங்க மழையை பொழியச் செய்வாயாக.

தூய்மையான, யதார்த்த ஞானத்தின் வளர்ச்சியை, ஹே லட்சுமியே, என் மனதில் இருக்கச் செய்வாய். அபாரமான சுகத்தினை, செளபாக்கியத்தினை, என் வீட்டில் வளர்ப்பாயாக. ஹே லட்சுமிதேவியே, உன்னுடைய வளர்வதான

கருணையை, என் மனதில் வைப்பாயாக. அழிவில்லாத பாதங்களைக் கொண்டவளே. என் வீட்டில், தங்க மழையை பொழியச் செய்வாயாக.

என்ன த்யஜனவ மாட³தி³ரு ஸூர
ரன்னெ ஆஸ்ரித கல்பபுஜளெ
முன்ன ப⁴க்தர சிந்தாமணி ஸூரதே⁴னு நீனம்ம
க⁴ன்ன விஸ்வத மாதெ நீனெ ப்ர
ஸன்னளாகி³ரு என்ன ப⁴வனதி³
ஸன்னுதாங்கி³யே புத்ர மித்ர களத்ர ஜன நீடெ³ ||59

என்ன த்யஜனவ மாடதிரு - ஹே லட்சுமியே, என்னை புறக்கணித்து விடாதே (மறந்து விடாதே). ரன்னெ - மகாமகிமைகள் பொருந்தியவளே; ஸூர ஆஸ்ரித கல்பபுஜளெ - அனைத்து தேவர்களாலும், அனைத்து கல்பங்களிலும் பூஜிக்கப்படுபவளே; முன்ன பக்தர - பக்தர்களின்; சிந்தாமணி ஸூரதேனு நீனம்ம - நீயே அவர்களின் சிந்தாமணி, காமதேனு; கன்ன விஸ்வத மாதெ நீனே - அபாரமான இந்த உலகின் தாய் நீயே; என்ன பவனதி ப்ரஸன்னளாகிரு - என் வீட்டில் நீ வந்து மகிழ்ந்து இருப்பாய்; ஸன்னுதாங்கியே - வணங்கத்தக்கவளே; புத்ர மித்ர களத்ர ஜன நீடெ - எனக்கு மக்கள், நண்பர்கள், உற்றார் உறவினர் என அனைவரையும் அளிப்பாயாக.

ஹே லட்சுமியே, என்னை புறக்கணித்து விடாதே (மறந்து விடாதே). மகாமகிமைகள் பொருந்தியவளே, அனைத்து தேவர்களாலும், அனைத்து கல்பங்களிலும் பூஜிக்கப்படுபவளே. பக்தர்களின் சிந்தாமணி, காமதேனு நீயே. அபாரமான இந்த உலகின் தாய் நீயே. என் வீட்டில் நீ வந்து மகிழ்ந்து இருப்பாய். வணங்கத்தக்கவளே, எனக்கு மக்கள், நண்பர்கள், உற்றார் உறவினர் என அனைவரையும் அளிப்பாயாக.

ஆதி³ ப்ரக்ருதியெ பொ³ம்மணாண்ட³கெ
 ஆதி ஸ்திதி²லய பீ³ஜ பூ⁴தளெ
 மோத³ சின்மய கா³த்ரெ ப்ராக்ருத தே³ஹ வர்ஜிதளே
 வேத³ வேத³யளெ பொ³ம்மணாண்ட³வ
 ஆதி³கூர்மத³ ரூபதி³ந்த³லி அ
 னாதி³காலதி³ பொத்து மெரெவது³ ஏனு சித்ரவிது³ || 60

ஆதி ப்ரக்ருதியெ - ஆதியில் இருந்தவளே ப்ரக்ருதியே, பொம்மணாண்டகெ - இந்த பிரம்மாண்டத்திற்கு; ஆதி ஸ்திதிலய பீஜ பூதளெ - ஸ்திதி, லயங்களுக்கு காரணமாக இருப்பவளே; மோத சின்மய காத்ரெ - மகிழ்ச்சியை தரக்கூடியதான சின்மயாத்மகமான தேகத்தை கொண்டவளே; ப்ராக்ருத தேஹ வர்ஜிதளெ - ப்ராக்ருதமான தேகம் இல்லாதவளே; வேத வேதயளெ - வேதங்களால் போற்றப்படுபவளே; பொம்மணாண்டவ - இந்த பிரம்மாண்டத்தை; ஆதிகூர்மத ரூபதிந்தலி - ஆதி கூர்மத ரூபதிந்தலி - ஆதி கூர்மத்தின் ரூபத்தில்; அனாதிகாலதி - ஆதி அனந்த காலங்களில்; பொத்து மெரெவது - நீ தாங்கிக் கொண்டிருக்கிறாய்; ஏனு சித்ரவிது - இது என்ன ஆச்சரியம்?.

ஆதியில் இருந்தவளே, ப்ரக்ருதியே, இந்த பிரம்மாண்டத்திற்கு, ஸ்திதி, லயங்களுக்கு காரணமாக இருப்பவளே, மகிழ்ச்சியை தரக்கூடியதான சின்மயாத்மகமான தேகத்தை கொண்டவளே, ப்ராக்ருதமான தேகம் இல்லாதவளே. வேதங்களால் போற்றப்படுபவளே. இந்த பிரம்மாண்டத்தை, ஆதி கூர்மத்தின் ரூபத்தில், ஆதி அனந்த காலங்களில் நீ தாங்கிக் கொண்டிருக்கிறாய். இது என்ன ஆச்சரியம்?.

வேத³ மொத³லு ஸமஸ்த ஸுரரு
 வேத³ ஸ்தோமக³ளிந்த³ நின்ன அ
 கா³த⁴ மஹிமெய பொக³ளலெந்த³ரெ ஸக்தரவரல்ல
 ஓது³பார்³த³ மந்த³மதி நா
 நா³த³ காரண ஸக்தியில்லவு

போ³த⁴தாயகெ நீனெ ஸ்தவனவ கெ³யஸு என்னிந்த³ ||61

வேத மொதலு - வேதங்கள் மற்றும்; ஸமஸ்த ஸுரரு - அனைத்து தேவர்களும்; வேத ஸ்தோமகளிந்த - வேத மந்திரங்களால்; நின்ன அகாத மஹிமெய - உன்னுடைய அபாரமான மகிமைகளை; பொகளலெந்தரெ - புகழ் வேண்டும் என்று நினைத்தால்; ஷக்தரவரல்ல - அது அவர்களால் முடிவதில்லை; நானு ஓதுபாரத மந்தமதி - நான் எதுவும் அறியாத மந்தமதி; ஆத காரண - ஆகையால், எனக்கு; ஷக்தியில்லவு - அந்த சக்தியே இல்லை; போததாயகெ நீனெ - ஞானத்தை அளிப்பவளான தாயே, நீயே; ஸ்தவனவ கெயஸு என்னிந்த - என் மூலமாக உன்னுடைய புகழை பாடச் செய்வாயாக.

வேதங்கள் மற்றும் அனைத்து தேவர்களும், வேத மந்திரங்களால், உன்னுடைய அபாரமான மகிமைகளை புகழ் வேண்டும் என்று நினைத்தால், அது அவர்களால் முடிவதில்லை. நான் எதுவும் அறியாத மந்தமதி. ஆகையால், எனக்கு அந்த சக்தியே இல்லை. ஞானத்தை அளிப்பவளான தாயே, நீயே, என் மூலமாக உன்னுடைய புகழை பாடச் செய்வாயாக.

மந்த³ நிந்த³லி ஸுகு³ண வ்ருந்த³வ

சந்த³த³லி நீ நுடி³ஸி என்னய

மந்த³மதியனு தரிது³ நிர்மல ஞானியெந்தெ³னிஸு

இந்தி³ரே தவபாத³பது³மத³

த³வந்த³வ ஸ்துதிஸுவ ஸுகு³இ இத்³து³

குந்து³ பா³ரத³ கவிதெ பேளிஸு எந்து³ வந்தி³பெனு ||62

மந்த நிந்தலி - மந்தமதியான என் மூலமாக; ஸுகுண வ்ருந்தவ - அற்புதமான பாடல்களை; சந்ததலி நீ நுடிஸி - அற்புதமாக நீ நுடிக்கச் செய்து; என்னய மந்தமதியனு தரிது - என்னுடைய மந்தமதியினை ஓட்டி; நிர்மல ஞானியெந்தெனிஸு - என்னை யதார்த்த ஞானம் கொண்ட

ஞானி என்று ஆக்குவாயாக; இந்திரே - ஹே லட்சுமியே; தவ பாதபதுமத் த்வந்த்வ - உன்னுடைய இரு பாத பத்மங்களை; ஸ்துதிஸுவ - வணங்கும்; ஷகுதி இத்து - சக்தியை எனக்குக் கொடுத்து; குந்து பாரத - எவ்வித குறைகளும் இல்லாததான; கவிதே பேளிஸு - கவிதையை இயற்றச் செய்வாயாக; எந்து வந்திபெனு - என்று நான் உன்னை வேண்டிக் கொள்கிறேன்.

மந்தமதியான என் மூலமாக, அற்புதமான பாடல்களை, அற்புதமாக நீ நுடிக்கச் செய்து, என்னுடைய மந்தமதியினை ஓட்டி, என்னை யதார்த்த ஞானம் கொண்ட ஞானி என்று ஆக்குவாயாக. ஹே லட்சுமியே, உன்னுடைய இரு பாத பத்மங்களை வணங்கும் சக்தியை எனக்குக் கொடுத்து, எவ்வித குறைகளும் இல்லாததான கவிதையை இயற்றச் செய்வாயாக என்று நான் உன்னை வேண்டிக் கொள்கிறேன்.

**வத்ஸன்வசனவ கேளே நீ ஸிரி
வத்ஸலாஞ்சன வக்ஷமந்திரே
து¹ச்ச மாட³தெ³ மனகெ தந்து³ நீனெ பாலிபுது³
ஸ்வச்சவாகி³ஹ ஸகல ஸம்பத³
உத்ஸாஹதி³ நீ நீடி³ மன்மனோ
இச்செ பூர்த்திஸு ஜனனி பே³டு³வெ நீனெ ஸர்வக்³ஞெ ||63**

வத்ஸன்வசனவ கேளே - உன்னுடைய மகனின் பிரார்த்தனையை கேட்பாயாக; நீ ஸிரிவத்ஸலாஞ்சன வக்ஷமந்திரே - தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரியின் மார்பில் வசிப்பவளே; துச்ச மாடதெ - என்னை புறக்கணிக்காமல்; மனகெ தந்து - என்னை உன் மனதில் நினைத்து; நீனெ பாலிபுது - என்னை காப்பாயாக; ஸ்வச்சவாகிஹ - தூய்மையானதான; ஸகல ஸம்பத - அனைத்து செல்வங்களையும்; உத்ஸாலதி நீ நீடி - மிகவும் உற்சாகத்துடன் நீ எனக்கு அருளி; மன்மனோ இச்செ பூர்த்திஸு - என் இஷ்டார்த்தங்களை நீ எனக்கு அருள்வாயாக; ஜனனி - தாயே; பேடுவே, நீனெ ஸர்வக்ஞெ - ஹே

ஸர்வக்ருளே, நான் உன்னை இவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்.

உன்னுடைய மகனின் பிரார்த்தனையை கேட்பாயாக. தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரியின் மார்பில் வசிப்பவளே, என்னை புறக்கணிக்காமல், என்னை உன் மனதில் நினைத்து என்னை காப்பாயாக. தூய்மையானதான, அனைத்து செல்வங்களையும், மிகவும் உற்சாகத்துடன் நீ எனக்கு அருளி, என் இஷ்டார்த்தங்களை நீ எனக்கு அருள்வாயாக. தாயே, ஹே ஸர்வக்ருளே, நான் உன்னை இவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்.

நின்ன மொரெயனுயெய்தி³ பூர்வதி³

த⁴ன்யராத³ரு த⁴ரணியொளகா³

பன்ன பாலகெ எந்து³ நின்னனு நம்பி³ மொரெஹாக்கெ

நின்ன ப⁴குதக³னந்த ஸௌக்யவு

நின்னலே பரமப⁴குதி அவனிகெ³

நின்ன கருணகெ பாத்ரனாகு³வநெந்து³ ஸ்ருதிஸித்த ||64

நின்ன மொரெயனு எய்தி - உன்னை வேண்டி, அதன் மூலம் பலன்களைப் பெற்று; தரணியொளகெ - இந்த பூமியில் இருந்தவர்கள்; பூர்வதி தன்யராதரு - முன்னர், தன்யர் ஆயினர்; ஆபன்ன பாலகெ - பக்தர்களை காப்பவளே; எந்து நின்னனு நம்பி - என்று, உன்னை நம்பி; மொரெஹாக்கெ - உன்னிடம் வேண்டிப்பவனான; நின்ன பகுதகெ - உன்னுடைய பக்தனுக்கு (எனக்கு); அனந்த ஸௌக்யவு - அபாரமான ஸௌக்கியங்கள்; நின்னலே பரமபகுதி அவனிகெ - உன்னாலேயே அவனுக்கு பரம பக்தி; நின்ன கருணகெ - உன்னுடைய கருணைக்கு; பாத்ரனாகுவநெந்து - அவன் பாத்திரன் ஆகிறான் என்பது; ஸ்ருதிஸித்த - வேதங்களே சொல்வதான உண்மையாகும்.

உன்னை வேண்டி, அதன் மூலம் பலன்களைப் பெற்று, இந்த பூமியில் இருந்தவர்கள், முன்னர், தன்யர் ஆயினர் என்று, பக்தர்களை காப்பவளே, உன்னை நம்பி, உன்னிடம் வேண்டுவனான, உன்னுடைய பக்தனுக்கு (எனக்கு), அபாரமான ஸௌக்கியங்கள் (கிடைக்கும்). உன்னாலேயே அவனுக்கு பரம பக்தி, உன்னுடைய கருணைக்கு, அவன் பாத்திரன் ஆகிறான் என்பது, வேதங்களே சொல்வதான உண்மையாகும்.

நின்ன ப⁴குதிகெ³ ஹானி இல்லவு
 ப³ன்ன ப³டிஸுவரில்ல எந்தி³கு³
 முன்ன ப⁴வப⁴யவில்லவெந்தா³ ஸ்ருதியு பேளுவுது³
 என்ன கருணாப³லவு அவனலி
 க⁴ன்னவாகி³ இருவுதெ³ம்ப³
 நின்ன வசனவகேளி ஈ க்ஷண ப்ராண த⁴ரிஸிஹெனு ||65

நின்ன பகுதிகெ - உன் மேல் செய்த பக்திக்கு; ஹானி இல்லவு - எவ்வித குறைகளும் இல்லை; பன்ன படிஸுவரில்ல எந்திகு - என்றும், எத்தகைய கஷ்டமும் படமாட்டார்கள்; முன்ன பவபயவில்லவெந்து - அடுத்து அவர்களுக்கு இந்த சம்சாரத்தின் பிறவியும் இல்லை என்று; ஸ்ருதியு பேளுவுது - ஸ்ருதி சொல்கிறது; என்ன கருணாபலவு - என்னுடைய கருணையின் பலன்; அவனலி கன்னவாகி இருவுதெம்ப - அவனில் அபாரமாக இருக்கிறது என்பதான; நின்ன வசனவகேளி - உன்னுடைய வசனத்தை கேட்டு; ஈ க்ஷண ப்ராண தரிஸிஹெனு - இந்த நொடியில் நான் உயிருடன் இருக்கிறேன்.

உன் மேல் செய்த பக்திக்கு, எவ்வித குறைகளும் இல்லை. அத்தகையவர்கள், என்றும், எத்தகைய கஷ்டமும் படமாட்டார்கள். அடுத்து அவர்களுக்கு இந்த சம்சாரத்தின் பிறவியும் இல்லை என்று ஸ்ருதி சொல்கிறது. என்னுடைய கருணையின் பலன், அவனில் அபாரமாக இருக்கிறது

என்பதான உன்னுடைய வசனத்தைக் கேட்டு, இந்த நொடியில் நான் உயிருடன் இருக்கிறேன்.

நானு நின்னாதீன ஜனனியெ
நீனு என்னலி கருண மாள்புது³
ஹீன ப³ட³தன தோ³ஷ களெது³ நீனெ நெலஸித்³து³
மான மனெ த⁴ன தா⁴ன்ய ப⁴குதி
ஞான ஸுக² வைராக்³ய மூர்த்தி
த⁴யான மானஸ பூஜெ மாடி³ஸு நீனெ என்னிந்த³ ||66

ஜனனியெ - ஹே தாயே. நானு நின்னாதீன - நான் உன்னுடைய அதீனமாக இருக்கிறேன். நீனு என்னலி - நீ என்னிடம்; கருண மாள்புது - கருணையை காட்டுவாயாக; ஹீன படதன தோஷ களெது - ஏழ்மை என்பதான என்னுடைய தோஷத்தை களைந்து; நீனெ நெலஸித்து - நீயே என்னில் நிலைத்திருந்து; மான மனெ தன தான்ய பகுதி - வாழ்வதற்கான வீடு, செல்வம், தானியம், பக்தி; ஞான ஸுக வைராக்³ய மூர்த்தி - யதார்த்த ஞான, ஸுக, வைராக்³கியத்துடனான மூர்த்தி; தயான மானஸ பூஜெ - தியானம், மானஸ பூஜை ஆகியவற்றை; நீனெ என்னிந்த - நீயே என் மூலமாக; மாடி³ஸு - செய்விப்பாயாக.

ஹே தாயே. நான் உன்னுடைய அதீனமாக இருக்கிறேன். நீ என்னிடம்; கருணையை காட்டுவாயாக; ஏழ்மை என்பதான என்னுடைய தோஷத்தை களைந்து; நீயே என்னில் நிலைத்திருந்து; வாழ்வதற்கான வீடு, செல்வம், தானியம், பக்தி; யதார்த்த ஞான, ஸுக, வைராக்³கியத்துடனான மூர்த்தி; தியானம், மானஸ பூஜை ஆகியவற்றை; நீயே என் மூலமாக; செய்விப்பாயாக.

நின்ன அந்த:கரணதி³ந்த³லி
முன்ன நானே பூர்ண காமனு
இன்னு ஆகு³வெ பரம ப⁴க்த குசேலனந்த³த³லி
பி³ன்னயிபெ தவ பாத³ பத்³மகெ

பன்ன நா படலாரெ தேவி
என்ன நீ கர பிடித்து பாலிஸு ரித்தனதிந்த ||67

நின்ன அந்த:கரணதிந்தலி - உன்னுடைய பாசத்தினால் (அருளால்); முன்ன நானே - அடுத்து நானே; பூர்ண காமனு - அனைத்தையும் பெறுவேன்; இன்னு ஆகுவெ - அடுத்து மேலும்; பரம பக்த குசேலனந்தலி - பரம பக்தனான குசேலனைப் போல; தவ பாத பத்மகெ பின்னயிபெ - உன்னுடைய பாத பத்மங்களில் விழுந்து வணங்குவேன்; பன்ன நா படலாரெ தேவி - (பிறகு) நான் எவ்வித கஷ்டமும் படமாட்டேன், தேவி; என்ன - என்னை; நீ கர பிடித்து - நீ கைகளைப் பிடித்து; ரித்தனதிந்த - உன்னுடைய அபாரமான மகிமைகளைக் கொண்டு; பாலிஸு - என்னை காப்பாயாக. உன்னுடைய பாசத்தினால் (அருளால்), அடுத்து நானே அனைத்தையும் பெறுவேன். அடுத்து மேலும், பரம பக்தனான குசேலனைப் போல, உன்னுடைய பாத பத்மங்களில் விழுந்து வணங்குவேன். (பிறகு) நான் எவ்வித கஷ்டமும் படமாட்டேன். தேவியே, என்னை நீ கைகளைப் பிடித்து, உன்னுடைய அபாரமான மகிமைகளைக் கொண்டு என்னை காப்பாயாக.

க்ஷணவு ஜீவிஸலாரெ நின்னய
கருணவில்லதெ அவனி தளதலி
க்ஷணிக ப்லக்ள ப்யஸலாரெனெ மோக்ஷ ஸுக தாயெ
கண்ணெ மாட்தெ நீச தேவர
ஹணிது பிடுவீபாதெ கொட்டரெ
பணவ மாடுவெ நின்ன ப்ளியலி மித்யவேனில்ல ||68

நின்னய கருணவில்லதெ - உன்னுடைய கருணை இல்லாமல்; க்ஷணவு ஜீவிஸலாரெ - நான் ஒரு கணமும் உயிர் வாழ மாட்டேன்; அவனி தளதலி - இந்த பூமியில்; க்ஷணிக பலகள - தற்காலிக சுகங்களை; பயஸலாரெனெ - நான் விரும்ப மாட்டேன்; மோக்ஷ ஸுக தாயெ - மோட்சத்தை அருளும் தாயே; கண்ணெ மாட்தெ - ஒரு கணமும் தாமதிக்காமல்; நீச தேவர - துஷ்ட தேவதைகளை; பாதெ கொட்டரெ - அவர்கள்

உன் பக்தர்களுக்கு துன்பம் கொடுத்தால்; ஹணிது பிடுவீ - அவர்களை தண்டிப்பாய்; பணவ மாடுவெ - பந்தயம் கட்டுகிறேன்; நின்ன பனியலி - உன்னிடம்; மித்யவேனில்ல - பொய் (அஞ்ஞானம்) என்று எதுவும் இல்லை.

உன்னுடைய கருணை இல்லாமல், நான் ஒரு கணமும் உயிர் வாழ மாட்டேன். இந்த பூமியில்; தற்காலிக சுகங்களை; நான் விரும்ப மாட்டேன்; மோட்சத்தை அருளும் தாயே; ஒரு கணமும் தாமதிக்காமல்; துஷ்ட தேவதைகளை; அவர்கள் உன் பக்தர்களுக்கு துன்பம் கொடுத்தால்; அவர்களை தண்டிப்பாய்; பந்தயம் கட்டுகிறேன்; உன்னிடம்; பொய் (அஞ்ஞானம்) என்று எதுவும் இல்லை.

தனயனலி வாத்ஸல்யதி³ந்த³லி
 ஜனனி ஹாலலி தும்பி³ துளுகுவ
 ஸ்தனவனித்து ஆத்ரிஸி உணிஸுவ ஜனனி தெரத³ந்தெ
 நினகெ³ ஸூரரொளு ஸமர காணெனு
 அனிமிசேஷர பபெ³து³ பாலிபி
 தி³னதி³னதி³ ஸுக²வித்து பாலிஸு கருண வாரிதி⁴யெ ||69

தனயனலி - குழந்தையிடம்; வாத்ஸல்யதிந்தலி - மிகவும் வாஞ்சையுடன்; ஜனனி - தாயானவள்; ஹாலலி தும்பி துளுகுவ - பால் நிரம்பி வழியும்; ஸ்தனவனித்து - தன் முலையை கொடுத்து; ஆத்ரிஸி உணிஸுவ ஜனனி தெரதந்தெ - குழந்தையை அரவணைத்து பால் கொடுக்கும் தாயைப் போல; நினகெ - உனக்கு; ஸூரரொளு ஸமர காணெனு - தேவதைகளில் சமம் என்று யாரையும் காணேன்; அனிமிசேஷர பபெது - பகவந்தனுடன் சேர்ந்து; பாலிபி - காப்பாயாக; தினதினதி ஸுகவித்து - தினம்தோறும் (எப்போதும்) சுகம் அளித்து; பாலிஸு கருண வாரிதியெ - கருணைக்கடலே, என்னை காப்பாயாக.

குழந்தையிடம் மிகவும் வாஞ்சையுடன், பால் நிரம்பி வழியும் தன் முலையை கொடுத்து, குழந்தையை அரவணைத்து பால் கொடுக்கும் தாயைப் போல இருக்கும் உனக்கு, தேவதைகளில் சமம் என்று யாரையும் காணேன். பகவந்தனுடன் சேர்ந்து, என்னை காப்பாயாக. தினம்தோறும் (எப்போதும்) சுகம் அளித்து, கருணைக்கடலே, என்னை காப்பாயாக.

ஏஸு கல்பதி³ நினகெ³ புத்ரனு

ஆஸு கல்பதி³ மாதெ நீனெ

லேஷவித³ கனுமானவில்லவு ஸகல ஸ்ருதிஸித்³ த³

லேஸு கருணாஸாரவெனிஸுவ

ஸூஸுவாம்ருத தாரதி³ந்த³லி

ஸோஸினி³ந்தபி⁴ஷேக கெ³ய்த³பி⁴லாஷெ ஸலிஸம்ம ||70

ஏஸு கல்பதி நினகெ புத்ரனு - எவ்வளவு கல்பங்களில் நான் உனக்கு புத்திரனோ; ஆஸு கல்பதி மாதெ நீனெ - அவ்வளவு கல்பங்களிலும் நீயே என் தாய்; லேஷவிதகெ அனுமானவில்லவு - இதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை; ஸகல ஸ்ருதிஸித்த - அனைத்து ஸ்ருதி வாக்கியங்களும் இதையே சொல்கின்றன; லேஸு கருணாஸாரவெனிஸுவ - உன்னுடைய அபாரமான கருணையின் ஸாரம் எனப்படும்; ஸூஸுவாம்ருத தாரதிந்தலி - அற்புதமான அம்ருத தாரையினால்; ஸோஸொனிந்த அபிஷேக கெய்து - வடிகட்டியினால் (ஜல்லடை) எனக்கு அபிஷேகம் செய்து; அபிலாஷெ ஸலிஸம்ம - என் விருப்பங்களை நிறைவேற்றுவாயாக, அம்மா.

எவ்வளவு கல்பங்களில் நான் உனக்கு புத்திரனோ, அவ்வளவு கல்பங்களிலும் நீயே என் தாய். இதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. அனைத்து ஸ்ருதி வாக்கியங்களும் இதையே சொல்கின்றன. உன்னுடைய அபாரமான கருணையின் ஸாரம் எனப்படும் அற்புதமான அம்ருத தாரையினால்,

வடிகட்டியினால் (ஜல்லடை) எனக்கு அபிஷேகம் செய்து, என் விருப்பங்களை நிறைவேற்றுவாயாக, அம்மா.

தோ³ஷமந்தி³ரனெனிப என்னலி

லேஷ பு³கலு கு³ணக³ளில்ல வி

ஸேஷ வருஷடி ஸுபாம்ஸு கணக³ள க³ணனெ ப³ஹு ஸுலப⁴

ராஸியந்த³த³லிப்ப என்னக⁴

ஸாஸிராக்ஷகஸக்ய எணிஸலு

ஏஸு பேளலி தாயே தனயன தப்பு ஸஹிஸம்ம ||71

தோஷமந்திரனெனிப - தோஷங்களின் இருப்பிடம் எனப்படும்; என்னலி - என்னிடம்; லேஷ பு³கலு கு³ணகளில்ல - எவ்வளவு தேடினாலும் (சிறிதளவுகூட) குணங்கள் இல்லை; விசேஷ வருஷடி - சிறப்பான மழைத்துளி, ஸுபாம்ஸு கணகள - மண் துகங்கள் ஆகியவற்றை; கணனெ ப³ஹு ஸுலப - எண்ணுவது மிகவும் சுலபம்; ராஸியந்த³த³லிப்ப - ஒரு மூட்டை போல இருப்பதான; என்னக - என்னுடைய துன்பங்களை (கஷ்டங்களை); ஸாஸிராக்ஷகெ அஷக்ய எணிஸலு - ஆயிரம் கண்கள் இருந்தாலும்கூட, அதனை எண்ண முடியாது; ஏஸு பேளலி தாயே - என்ன சொல்வேன் தாயே?; தனயன தப்பு ஸஹிஸம்ம - உன் மகனின் தவறினை மன்னிப்பாயாக.

தோஷங்களின் இருப்பிடம் எனப்படும் என்னிடம், எவ்வளவு தேடினாலும் (சிறிதளவுகூட) குணங்கள் இல்லை. சிறப்பான மழைத்துளி, மண் துகங்கள் ஆகியவற்றை; எண்ணுவது மிகவும் சுலபம். ஒரு மூட்டை போல இருப்பதான, என்னுடைய துன்பங்களை (கஷ்டங்களை), ஆயிரம் கண்கள் இருந்தாலும்கூட, அதனை எண்ண முடியாது. என்ன சொல்வேன் தாயே?. உன் மகனின் தவறினை மன்னிப்பாயாக.

பாபிஜனரொளக³க்³ரக³ண்யனு

கோப பூரித சித்த மந்தி³ர

ஈ பயோஜ ப⁴வாண்ட³ பு³கி³த³ராரு ஸரியில்ல

ஸ்ரீபனரஸியெ கேளு தோ³ஷவு
 லோபவாகு³வ தெரதி³ மாடி³
 ராபுமாட³தே³ ஸலஹு ஸ்ரீஹரி ராணி கல்யாணி ||72

பாபிஜனரொளகெ - பாபிஷ்டர்களில்; அக்ரகண்யனு - நானே முதல்வன்; கோப பூரித - கோபம் (முதலானவை) நிறைந்த; சித்த மந்திர - என் மனது / தேகம்; ஈ பயோஜ பவாண்ட - இந்த பூமியில்; புடுகிதராரு ஸரியில்ல - எங்கு தேடினாலும் யாரும் கிடைக்க மாட்டார்கள்; ஸ்ரீபனரஸியெ கேளு - ஸ்ரீஹரியின் தலைவியே, கேட்பாயாக; தோஷவு - என்னுடைய தோஷங்கள் அனைத்தும்; லோபவாகுவ தெரதி மாடி - அழியுமாறு செய்து; ராபுமாடதெ ஸலஹு - தாமதம் இன்றி உடனடியாக காப்பாயாக; ஸ்ரீஹரி ராணி கல்யாணி - ஸ்ரீஹரியின் ராணியே, கல்யாணியே.

பாபிஷ்டர்களில் நானே முதல்வன். கோபம் (முதலானவை) நிறைந்த என் மனது / தேகம், இந்த பூமியில் எங்கு தேடினாலும் யாரும் கிடைக்க மாட்டார்கள். ஸ்ரீஹரியின் தலைவியே, கேட்பாயாக. என்னுடைய தோஷங்கள் அனைத்தும் அழியுமாறு செய்து, தாமதம் இன்றி உடனடியாக காப்பாயாக. ஸ்ரீஹரியின் ராணியே, கல்யாணியே.

கருணஸாலியரொளகெ³ நீ ப³லு
 கருணஸாலியு எந்து³ நின்னய
 சரணயுக³க³பி⁴னமிஸி ஸார்தெ³னு பொரெயெ பொரெயெந்து³
 ஹரண நிலலது³ ஹணவு இல்லதெ³
 ஸரணரனுதி³ன பொரெவ தே³வி ஸு
 பரண வாஹன ராணி என்னனு காயெ வரவீயே ||73

கருணஸாலியரொளகெ - கருணைக்கடல் என்று அழைக்கப்படுபவர்களில்; நீ பலு கருணைவலையு எந்து - நீ மிகவும் சிறந்த கருணைக்கடல் என்று; நின்னய - உன்னுடைய; சரணயுககெ அபினமிஸி - உன்னுடைய பாத கமலங்களில் விழுந்து வணங்கி; ஸார்தெனு - வேண்டினேன்;

பொரெயெ பொரெயெந்து - என்னை காப்பாயாக என்று; ஹரண நில்து ஹணவு இல்லதெ - பணம் (பலன்) கிடைக்காமல் திருடுவது நிற்காது. ஆகவே; ஷரணரனுதின பொரெவ தேவி - உன்னை சரணடைந்தவர்களை எப்போதும் காப்பவளான தேவியே; ஸுபரண வாஹன ராணி - கருட வாகனத்தை கொண்டவளே; என்னனு காயெ வரவீயெ - எனக்கு வரம் அளித்து, காப்பாயாக.

கருணைக்கடல் என்று அழைக்கப்படுபவர்களில், நீ மிகவும் சிறந்த கருணைக்கடல் என்று, உன்னுடைய பாத கமலங்களில் விழுந்து வணங்கி என்னை காப்பாயாக என்று வேண்டினேன். பணம் (பலன்) கிடைக்காமல் திருடுவது நிற்காது. ஆகவே, உன்னை சரணடைந்தவர்களை எப்போதும் காப்பவளான தேவியே, கருட வாகனத்தை கொண்டவளே, எனக்கு வரம் அளித்து, காப்பாயாக.

உத³ர கர ஸிர டொங்க ஸூலிய

மொத³லே ஸ்ருஷ்டியகெ³ய்யதி³ரலெள

ஷ⁴தத ஸ்ருஷ்டிய வ்யர்த்த²வாகு³வ தெரதி³ ஜக³தொ³ளகே³

விதி⁴யு என்னனு ஸ்ருஜிஸதி³த³த³ரெ

பது³மெ நின்ன த³யாளுதனவு

பது³கி³ போதி³து எந்து³ திளிதா³ பொ³ம்ம ஸ்ருஜிஸதி³னு ||74

உதர கர ஷிர டொங்க ஸூலிய மொதலெ - வயிற்று வலி, கைவலி, தலைவலி, இடுப்பு வலி ஆகியவை வருவதற்கு முதலிலேயே; ஸ்ருஷ்டி கெய்யதிரலு - உருவாக்கவில்லை என்றால்; ஷுஷுதத ஸ்ருஷ்டிய - அதற்கான மருந்தின் ஸ்ருஷ்டி; வ்யர்த்தவாகுவ தெரதி - வீண் ஆகிவிடும், அதைப் போலவே; ஜகதொளகெ - இந்த உலகில்; விதியு என்னனு ஸ்ருஜிஸதித்தரெ - என்னை படைத்திருக்காவிட்டால்; பதுமெ - ஹே தேவியே; நின்ன தயாளுதனவு - உன்னுடைய கருணை உள்ளமானது; புதுகி போதிது - வீணாகி விடும் (பயன்படாமல் போய்விடும்); எந்து திளிது - என்று

அறிந்தவனான; ஆ பொம்ம ஸ்ருஜிஸிதனு - அந்த பிரம்மன், என்னை படைத்தான்.

வயிற்று வலி, கைவலி, தலைவலி, இடுப்பு வலி ஆகியவை வருவதற்கு முதலிலேயே, அதற்கான மருந்தின் ஸ்ருஷ்டி உருவாக்கவில்லை என்றால், அது வீண் ஆகிவிடும். அதைப் போலவே, இந்த உலகில், என்னை படைத்திருக்காவிட்டால், ஹே தேவியே, உன்னுடைய கருணை உள்ளமானது வீணாகி விடும் (பயன்படாமல் போய்விடும்). என்று அறிந்தவனான அந்த பிரம்மன், என்னை படைத்தான்.

நின்ன கருணவு மொத³லொ தே³வியெ
என்ன ஜனனவு மொத³லொ பேள்வது³
முன்ன இத³னனு விசாரகெ³ய்து³ வித்த எனகீ³யே
க⁴ன்ன கருணாநிதி²யு எனுதலி
பி³ன்னஹவ நா மாடி³ யாசிபெ
இன்னு நிதி⁴யனு இத்து பாலிஸு தூ³ர நோட³த³லே ||75

நின்ன கருணவு மொதலொ தேவியே - உன்னுடைய கருணை முதலில் தோன்றியதா; என்ன ஜனனவு மொதலொ பேள்வது - என்னுடைய பிறப்பு முதலில் வந்ததா என்று சொல்லவும்; முன்ன இதனனு விசாரகெய்து - முதலில் இதனை சிந்தனை செய்து; வித்த எனகீயே - எனக்கு செல்வத்தை அருள்வாயாக; கன்ன கருணாநிதியு எனுதலி - அபாரமான கருணைக்கடல் நீ என்று சொல்லி; பின்னஹவ நா மாடி யாசிபெ - வேண்டுகோள் வைத்து நான் உன்னிடம் யாசிப்பேன்; இன்னு நிதியனு இத்து பாலிஸு - எனக்கு தக்க நிதியை அளித்து காப்பாயாக; தூர நோடதலெ - என்னை புறக்கணிக்காமல்.

உன்னுடைய கருணை முதலில் தோன்றியதா, என்னுடைய பிறப்பு முதலில் வந்ததா என்று சொல்லவும். முதலில் இதனை சிந்தனை செய்து, எனக்கு செல்வத்தை அருள்வாயாக. அபாரமான கருணைக்கடல் நீ என்று சொல்லி, வேண்டுகோள்

வைத்து நான் உன்னிடம் யாசிப்பேன். என்னை புறக்கணிக்காமல், எனக்கு தக்க நிதியை அளித்து காப்பாயாக.

தந்தெ³ தாயியு நீனெ லகுமி
 ப்ந்து³ ப்ளக³வு நீனெ தேவி
 ஹிந்தெ³ முந்தெ³ எனகெ³ நீனெ கு³ருவு ஸத்க³தியு
 இந்தி³ரெயெ என்ன ஜீவ காரிணி
 ஸந்தே³ஹ எனகி³ல்ல பரமா
 நந்த ஸமுத³ய நீடெ கருணவ மாடெ³ வர நீடெ³ ||76

தந்தெ தாயியு நீனெ லகுமி - என் தந்தை, தாய் நீயே லட்சுமியே; பந்து பளகவு நீனெ தேவி - என்னுடைய உற்றார் / உறவினர் நீயே; ஹிந்தெ முந்தெ எனகெ நீனெ - எனக்கு முன்னும், பின்னும் (எப்போதும்) நீயே; குருவு ஸத்கதியு - நீயே என்னுடைய குரு மற்றும் ஸத்கதி அளிப்பவளும் நீயே. இந்திரெயெ - ஹே லட்சுமிதேவியே; என்ன ஜீவ காரிணி - நீயே என் வாழ்க்கையின் முக்கிய காரணம்; ஸந்தேஹ எனகில்ல - இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை; பரமானந்த ஸமுதய நீடெ - எனக்கு அபாரமான மகிழ்ச்சியை கொடுப்பாயாக; கருணவ மாடெ வர நீடெ - எனக்கு கருணையை காட்டுவாயாக, வரங்களை அளிப்பாயாக.

என் தந்தை, தாய் நீயே லட்சுமியே. என்னுடைய உற்றார் / உறவினர் நீயே. எனக்கு முன்னும், பின்னும் (எப்போதும்) நீயே. நீயே என்னுடைய குரு மற்றும் ஸத்கதி அளிப்பவளும் நீயே. ஹே லட்சுமிதேவியே, நீயே என் வாழ்க்கையின் முக்கிய காரணம். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு அபாரமான மகிழ்ச்சியை கொடுப்பாயாக. எனக்கு கருணையை காட்டுவாயாக, வரங்களை அளிப்பாயாக.

நாத²ளெனிஸுவி ஸகல லோககெ
 க்²யாதளெணிஸுவி ஸர்வ காலதி³
 ப்ரீதளாகி³ரு எனகெ³ ஸகலவு நீனெ நிஜவெந்தெ³
 மாதெ நீனெ எனகெ³ ஹரி நிஜ

தாத ஈர்வரு நீவெ இரலி

ரீதியிந்த³லி ப⁴வதி³ தொளலிபுதே³னு நிம்ம ந்யாய ||77

ஸகல லோககெ - அனைத்து உலகிற்கும்; நாதளெனிஸூவி - தலைவி எனப்படுகிறாய்; க்யாதளெணிஸூவி - புகழ்பெற்றவள் ஆகிறாய்; ஸர்வ காலதி - அனைத்து காலங்களிலும்; பரீதளாகிரு - என்னிடம் அன்பு காட்டுவாயாக; எனகெ ஸகலவு நீனெ - எனக்கு அனைத்தும் நீயே; நிஜவெந்தெ - நான் உண்மையே சொல்கிறேன்; மாதெ நீனெ எனகெ - நீயே என் தாய்; ஹரி நிஜ தத - ஸ்ரீஹரியே என்னுடைய தந்தை; ஈர்வரு நீவெ இரலி - நீங்கள் இருவரும் இவ்வாறு எனக்கு இருக்க; ஈ ரீதியிந்தலி - நான் இவ்வாறு; பவதி தொளலிபுது - சம்சார சாகரத்தில் விழுந்து கஷ்டப்படுவது; ஏனு நிம்ம ந்யாய - இது எப்படி சரியாகும்?.

அனைத்து உலகிற்கும்; தலைவி எனப்படுகிறாய். புகழ்பெற்றவள் ஆகிறாய். அனைத்து காலங்களிலும், என்னிடம் அன்பு காட்டுவாயாக. எனக்கு அனைத்தும் நீயே. நான் உண்மையே சொல்கிறேன். நீயே என் தாய். ஸ்ரீஹரியே என்னுடைய தந்தை. நீங்கள் இருவரும் இவ்வாறு எனக்கு இருக்க, நான் இவ்வாறு, சம்சார சாகரத்தில் விழுந்து கஷ்டப்படுவது, இது எப்படி சரியாகும்?.

ஆதி³ லகுமி ப்ரஸன்னளாகி³ரு

மோத³க்³ஞான ஸூபா⁴க்³ய தா⁴த்ரியெ

சேதிஸஞானாதி³ தோ³ஷவ த்ரிசு³ணவர்ஜிதளே

ஸாத³ரதி³ நீ கரெது³ கை பிடி³

மாத⁴வன நிஜ ராணி நமிஸூவெ

பா³தெ⁴ கொ³ளிஸூவ ருணவ களெது³ ஸிரியெ பொரெயெந்தெ³ ||78

ஆதி லகுமி - ஆதி லட்சுமியே; ப்ரஸன்னளாகிரு - என் மேல் மகிழ்ந்திருப்பாயாக; மோதஞான ஸூபாக்ய தாத்திரியெ - மகிழ்ச்சி, ஞான, பாக்கியம் ஆகியவற்றை கொடுப்பவளே; சேதிஸூ அஞ்ஞானாதி தோஷவ - அஞ்ஞானம் முதலான

தோஷங்களை அழிப்பாயாக; த்ரிகுண வர்ஜிதளெ - மூன்று குணங்களின் பாதிப்புகளும் இல்லாதவளே; ஸாதரதி நீ கரெது கை பிடி - நீ அன்புடன் என்னை அழைத்து அருள்வாயாக; மாதவன நிஜ ராணி - மாதவனின் நிஜ பத்னியே; நமிஸுவெ - உன்னை வணங்குவேன்; பாதெ கொளிஸுவ - எனக்கு துன்பம் கொடுப்பதான; ருணவ களெது - பிரச்சனைகளை விலக்கி; ஸிரியெ பொரெயெந்தெ - ஸ்ரீலட்சுமியே என்னை காப்பாயாக.

ஆதி லட்சுமியே, என் மேல் மகிழ்ந்திருப்பாயாக. மகிழ்ச்சி, ஞான, பாக்கியம் ஆகியவற்றை கொடுப்பவளே, அஞ்ஞானம் முதலான தோஷங்களை அழிப்பாயாக. மூன்று குணங்களின் பாதிப்புகளும் இல்லாதவளே, நீ அன்புடன் என்னை அழைத்து அருள்வாயாக. மாதவனின் நிஜ பத்னியே, உன்னை வணங்குவேன். எனக்கு துன்பம் கொடுப்பதான, பிரச்சனைகளை விலக்கி, ஸ்ரீலட்சுமியே என்னை காப்பாயாக.

வசனஜாட்யவ களெவ தே³வியெ
எசெயெ நூதன ஸ்பஷ்ட வாஶ்பத³
நிசய பாலிஸி என்ன ஜிஹ்வாக்³ரத³லி நீ நிந்து
ரசனெ மாடி³ஸு என்ன கவிதெய
ப்ரசுரவாகுவ தெரதி³ மாள்புது³
உசிதவே ஸரியேனு பேள்வது³ திளியெ ஸர்வக்³ஞெ ||79

வசனஜாட்யவ களெவ தேவியெ - நாக்கின் குறைகளை போக்கும் தேவியே; நூதன ஸ்பஷ்ட வாஶ்பத எசெயெ - தெளிவான, சரியான, வாக்கினை எனக்கு அருளி; நிசய பாலிஸி - அது எப்போதும் இருக்குமாறு செய்து; என்ன ஜிஹ்வாக்ரதலி நீ நிந்து - என்னுடைய நாக்கின் முனையில் நீ நின்று; என்ன கவிதெய ரசனெ மாடிஸு - என்னுடைய இந்த கவிதையை இயற்றச் செய்; ப்ரசுரவாகுவ தெரதி மாள்புது - இதனை நல்லபடியாக முடித்து வெளியிடுமாறு செய்வாயாக; உசிதவே ஸரியேனு பேள்வது - நான் உன்னிடம் இவ்வாறு

கேட்பது சரிதானே? திளியெ ஸர்வக்ஞெ - இதனை அறிந்துகொண்டு எனக்கு அருள்வாயாக.

நாக்கின் குறைகளை போக்கும் தேவியே, தெளிவான, சரியான, வாக்கினை எனக்கு அருளி, அது எப்போதும் இருக்குமாறு செய்து, என்னுடைய நாக்கின் முனையில் நீ நின்று, என்னுடைய இந்த கவிதையை இயற்றச் செய். இதனை நல்லபடியாக முடித்து வெளியிடுமாறு செய்வாயாக. நான் உன்னிடம் இவ்வாறு கேட்பது சரிதானே?. இதனை அறிந்துகொண்டு எனக்கு அருள்வாயாக.

ஸர்வ ஸம்பத்³தி³ந்த³ ராஜிபெ
 ஸர்வ தே³ஜோராஸிகா³ஸ்ரயே
 ஸர்வருத்தம ஹரிய ராணியெ ஸர்வருத்தமளே
 ஸர்வ ஸ்த²ளத³லி தீ³ப்யமானளெ
 ஸர்வ வாக்யக்கெ முக்²ய மானியெ
 ஸர்வ காலத³லென்ன ஜிஹ்வதி³ நீனே நடிஸூவுது³ ||80

ஸர்வ ஸம்பத்திந்த ராஜிபெ - அனைத்து செல்வங்களையும் கொண்டிருப்பவளே; ஸர்வ தேஜோ ராஷிகெ ஆஸ்ரயே - அனைத்து வித தேஜஸ்களுக்கும் கதியே; ஸர்வருத்த ஹரிய ராணியெ - ஸர்வோத்தமனான ஸ்ரீஹரியின் ராணியே; ஸர்வருத்தமளே - ஸர்வோத்தமளே; ஸர்வ ஸ்தளதலி தீப்யமானளெ - அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவளே; ஸர்வ வாக்யக்கெ முக்ய மானியெ - அனைத்து வாக்கிற்கும் முக்கிய அபிமானியே; ஸர்வ காலதலென்ன ஜிஹ்வதி - அனைத்து காலங்களிலும் என்னுடைய நாக்கில்; நீனே நடிஸூவுது - நீயே இருந்து என்னை அருள்வாயாக.

அனைத்து செல்வங்களையும் கொண்டிருப்பவளே, அனைத்து வித தேஜஸ்களுக்கும் கதியே. ஸர்வோத்தமனான ஸ்ரீஹரியின் ராணியே, ஸர்வோத்தமளே, அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவளே, அனைத்து வாக்கிற்கும் முக்கிய

அபிமானியே. அனைத்து காலங்களிலும் என்னுடைய நாக்கில், நியே இருந்து என்னை அருள்வாயாக.

ஸர்வ வஸ்த்வபரோக்ஷ மொத³லு
 ஸர்வ மஹாபுருஷார்த்த² தா³தளெ
 ஸர்வகாந்திக³ளொளகெ³ ஸூப⁴ லாவண்யதா³யகளே
 ஸர்வ காலதி³ ஸர்வ தா¹த்ரியெ
 ஸர்வ ரீதிலி ஸுமுகி²யாகி³
 ஸர்வ ஹேம ஸூபூர்ணெ என்னய நயனதொ³ளகெ³ஸெயெ ||81

ஸர்வ வஸ்த்வபரோக்ஷ மொதலு - அனைத்திற்கும் கடைசி நிலையான அபரோக்ஷம் (முக்தி) கிடைக்கும் முன்னர்; ஸர்வ மஹாபுருஷார்த்த தாதளெ - அனைத்து இஷ்டார்த்தங்களையும் நிறைவேற்றுபவளே; ஸர்வ காந்திகளொளகெ - அனைத்து ஒளிகளிலும் சிறந்ததான; ஷூப லாவண்ய தாயகளெ - மங்களகரமான அழகினை கொடுப்பவளே; ஸர்வ காலதி - அனைத்து காலங்களிலும்; ஸர்வ தாத்ரியெ - அனைத்தையும் அருள்பவளே; ஸர்வ ரீதிலி ஸுமுகியாகி - எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவளே; ஸர்வ ஹேம ஸூபூர்ணெ - தங்கமயமானவளே, பூர்ணளே; என்னய நயனதொளகெஸெயெ - என் கண்ணிற்குள் இருந்து என்னை காப்பாயாக.

அனைத்திற்கும் கடைசி நிலையான அபரோக்ஷம் (முக்தி) கிடைக்கும் முன்னர், அனைத்து இஷ்டார்த்தங்களையும் நிறைவேற்றுபவளே. அனைத்து ஒளிகளிலும் சிறந்ததான, மங்களகரமான அழகினை கொடுப்பவளே. அனைத்து காலங்களிலும், அனைத்தையும் அருள்பவளே. எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவளே, தங்கமயமானவளே, பூர்ணளே, என் கண்ணிற்குள் இருந்து என்னை காப்பாயாக.

ஸகல மஹாபுருஷார்த்த² தா³யினி
 ஸகல ஜக³வனு பெத்த ஜனனியெ
 ஸகலரீ ஸ்வரீ ஸகல ப⁴யக³ள நித்ய ஸம்ஹாரீ

ஸகல ஸ்ரேஷ்டளே ஸுமுகி²யாகி³
 ஸகல பாவவ தரிஸி ஸர்வதா³
 ஸகல ஹேம ஸுபூர்ணெ என்னய நயனதொளகெ³ஸெயெ ||82

ஸகல மஹாபுருஷார்த்த தாயினி - அனைத்து விதமான புருஷார்த்தங்களை அருள்பவளே; ஸகல ஜகவனு பெத்த ஜனனியெ - அனைத்து உலகினையும் பெற்றவளே, தாயே; ஸகலரீஷ்வரி - அனைவரின் தலைவியே; ஸகல பயகள நித்ய ஸம்ஹாரி - அனைத்து வித பயங்களையும் அழிப்பவளே; ஸகல ஸ்ரேஷ்டளெ - ஸர்வோத்தமளே; ஸகல பாவவ தரிஸி - அனைத்து வித பாவங்களையும் கொண்டு; ஸுமுகியாகி - நகைமுகத்துடன் இருப்பவளே; ஸர்வதா - எப்போதும்; ஸகல ஹேம ஸுபூர்ணெ - தங்கமயமானவளே, பூர்ணளே; என்னய நயனதொளகெஸெயெ - என் கண்ணிற்குள் நிலைத்திருந்து, என்னை காப்பாயாக.

அனைத்து விதமான புருஷார்த்தங்களை அருள்பவளே. அனைத்து உலகினையும் பெற்றவளே, தாயே. அனைவரின் தலைவியே, அனைத்து வித பயங்களையும் அழிப்பவளே. ஸர்வோத்தமளே. அனைத்து வித பாவங்களையும் கொண்டு, நகைமுகத்துடன் இருப்பவளே. எப்போதும் தங்கமயமானவளே, பூர்ணளே. என் கண்ணிற்குள் நிலைத்திருந்து, என்னை காப்பாயாக.

ஸகல வித⁴ விக்⁴னாபஹாரிணி
 ஸகல பக்தோத்த³தா³ரகாரிணி
 ஸகல ஸுக² ஸௌபா⁴க்யதா³யினி நேத்ரதொ³ளகெ³ஸெயெ
 ஸகல கலெக³ள ஸஹித நின்னய
 ப⁴குதனாத³வனெந்து³ ஸர்வதா³
 வ்யகுதளாகி³ரு என்ன ஹ்ருத³யத³ கமல மத⁴யத³லி ||83

ஸகல வித விக்⁴னாபஹாரிணி - அனைத்து விதமான விக்⁴னங்களையும் போக்குபவளே; ஸகல பக்தோத்தாரகாரிணி - அனைத்து பக்தர்களையும் உத்தாரம் செய்பவளே; ஸகல

ஸுக ஸௌபாக்யதாயினி - அனைத்து சுகங்களையும் அருள்பவளே; ஸகல கலெகள ஸஹித - அனைத்து விதமான உன்னுடைய களைகளுடன்; நேத்ரதொளகெஸெயெ - என் கண்ணில் நிலைத்திருப்பாயாக; நின்னய பகுதனாதவனெந்து - நான் உன்னுடைய பக்தன் என்று நினைத்தவாறு; ஸர்வதா வ்யகுதளாகிரு - எப்போதும் என் மனதில் நிலைத்திருப்பாயாக; என்ன ஹ்ருதயத கமல மத்யதலி - என்னுடைய இதய கமலத்தின் நடுவில் நிலைத்திருப்பாயாக.

அனைத்து விதமான விக்னங்களையும் போக்குபவளே, அனைத்து பக்தர்களையும் உத்தாரம் செய்பவளே. அனைத்து சுகங்களையும் அருள்பவளே, அனைத்து விதமான உன்னுடைய களைகளுடன், என் கண்ணில் நிலைத்திருப்பாயாக. நான் உன்னுடைய பக்தன் என்று நினைத்தவாறு, எப்போதும் என் மனதில் நிலைத்திருப்பாயாக. என்னுடைய இதய கமலத்தின் நடுவில் நிலைத்திருப்பாயாக.

நின்ன கருணா பாத்ரனாகி³ஹ

என்ன கோ³ஸுக³ நீனெ த்வரதி³ ப்ர

ஸன்னளாக³யதி⁴ தே³வக³ணனுதெ ஸுகு³ணெ பரிபூர்ணெ

என்ன பெத்திஹ தாயே ஸர்வதா³

ஸன்னிஹிதளாகெ³ன்ன மனெயொளு

நின்ன பதி ஸஹவாகி³ ஸர்வதா³ நிலிஸு ஸுப⁴தா³யி ||84

நின்ன கருணா பாத்ரனாகிஹ - உன்னுடைய கருணைக்கு பாத்திரமானவனான; என்ன கோஸுக - எனக்காக; நீனெ த்வரதி ப்ரஸன்னளாக்யதி - நீயே உடனடியாக வந்து தரிசனம் அளிப்பாயாக; தேவகணனுதெ - தேவர்களால் வணங்கப்படுபவளே; ஸுகுணெ பரிபூர்ணெ - நற்குணங்களை கொண்டவளே, பூர்ணளே; என்ன பெத்திஹ தாயே - என்னை பெற்ற தாயே; என்ன மனெயொளு - என் வீட்டில் (மனதில்) நின்ன பதி ஸஹவாகி - உன்னுடைய கணவனான ஸ்ரீஹரியுடன்; ஸர்வதா ஸன்னிஹிதளாகெ - எப்போதும்

சேர்ந்து; ஸர்வதா நிலிஸு - எப்போதும் நிலைத்திருப்பாயாக;
ஷுபதாயி - மங்களங்களை அருள்பவளே.

உன்னுடைய கருணைக்கு பாத்திரமானவனான எனக்காக, நீயே
உடனடியாக வந்து தரிசனம் அளிப்பாயாக. தேவர்களால்
வணங்கப்படுபவளே. நற்குணங்களை கொண்டவளே, பூர்ணளே,
என்னை பெற்ற தாயே. என் வீட்டில் (மனதில்) உன்னுடைய
கணவனான ஸ்ரீஹரியுடன், எப்போதும் சேர்ந்து, எப்போதும்
நிலைத்திருப்பாயாக. மங்களங்களை அருள்பவளே.

**என்ன முக²த³லி நீனெ நிந்து
க⁴ன்னனிவனெந்தெ³னிஸி லோகதி³
த⁴ன்ய த⁴ன்யன மாடு³ வரக³ள நீடு³ நலிதா³டு³
அன்ய நா நினக³ல்ல தே³வீ
ஜன்யனாத³வனெந்து³ திளிது³
அன்ன வஸனவ தா⁴ன்ய த⁴னவனு நீனெ எனகீயே ||85**

என்ன முகதலி நீனெ நிந்து - என் முகத்தில் நீயே நின்று;
லோகதி கன்னனிவனெந்தெனிஸி - உலகில் இவன் சிறந்தவன்
என்று நினைத்தவாறு; தன்ய தன்யன மாடு - என்னை
தன்யனாக ஆக்குவாயாக; வரகள நீடு நலிதாடு - வரங்களை
அளிப்பாயாக, (என்னில்) நிலைத்திருப்பாயாக; நா நினகெ
அன்யனல்ல - நான் உனக்கு அன்னியன் அல்ல; தேவி -
ஸ்ரீதேவியே; ஜன்யனாதவனெந்து திளிது - நான்
உன்னிடமிருந்தே பிறந்தவன் என்பதை அறிந்து; அன்ன
வஸனவ - அன்னம், வஸ்திரம்; தான்ய தனவனு - தானிய,
தனம் ஆகியவற்றை; நீனெ எனகீயே - நீ எனக்கு அளிப்பாயாக.

என் முகத்தில் நீயே நின்று, உலகில் இவன் சிறந்தவன் என்று
நினைத்தவாறு, என்னை தன்யனாக ஆக்குவாயாக. வரங்களை
அளிப்பாயாக. (என்னில்) நிலைத்திருப்பாயாக. நான் உனக்கு
அன்னியன் அல்ல. ஸ்ரீதேவியே, நான் உன்னிடமிருந்தே

பிறந்தவன் என்பதை அறிந்து, அன்னம், வஸ்திரம், தானிய, தனம் ஆகியவற்றை நீ எனக்கு அளிப்பாயாக.

வத்ஸ கேளலோ அஞ்சபே³ட³வோ
 ஸ்வச்ச என்னய கரவ ஸிரத³லி
 இச்செ பூர்வக நீ³தெ³ நடி³ ஸர்வத்ர நிர்³பயதி³
 உத்ஸஹாத்ம மனோனுகம்பியெ
 ப்ரோத்ஸஹதி காருண்ய த்³ருஷ்டிலி
 துச்ச மாட³தெ³ வீக்ஷிஸீக்³லெ லக்ஷ்மீ ஒலி எனகெ³ ||86

வத்ஸ கேளலோ - ஹே மகனே, கேள்; அஞ்சபேடவோ - பயப்படாதே; என்ன ஹிரதலி - என் தலையில்; ஸ்வச்ச கரவ - உன்னுடைய கரத்தினை; இச்செ பூர்வக நீ³தெ - அன்புடன் வைத்தாய். ஸர்வத்ர நடி நிர்³பயதி - அனைத்து இடங்களிலும் பயப்படாமல் சென்று வருவாயாக; உத்ஸஹாத்ம மனோனுகம்பியெ - மனதில் கருணையையும், உற்சாகத்தையும் கொண்டிருப்பவளே; ப்ரோத்ஸஹதி - என்னை உற்சாகப்படுத்தும் விதமாக; காருண்ய த்³ருஷ்டிலி - கருணைப் பார்வையில்; துச்ச மாட³தெ - என்னை புறக்கணிக்காமல்; வீக்ஷிஸீக்³லெ - என்னை பார்ப்பாயாக; லட்சுமீ ஒலி எனகெ - லட்சுமிதேவியே எனக்கு தரிசனம் அளிப்பாயாக.

ஹே மகனே, கேள். பயப்படாதே என்று, என் தலையில், உன்னுடைய கரத்தினை அன்புடன் வைத்தாய். அனைத்து இடங்களிலும் பயப்படாமல் சென்று வருவாயாக என்று கூறினாய். மனதில் கருணையையும், உற்சாகத்தையும் கொண்டிருப்பவளே. என்னை உற்சாகப்படுத்தும் விதமாக கருணைப் பார்வையில் என்னை புறக்கணிக்காமல், என்னை பார்ப்பாயாக. லட்சுமிதேவியே எனக்கு தரிசனம் அளிப்பாயாக.

முத³தி³ கருண கடாக்ஷ ஜனரிகெ³
 உத³யவாக்³லு ஸகல ஸம்பத³
 ஒத³கி³ ப³ப்பவு மித்²யவல்லவு பு³த⁴ர ஸம்மதவு

அத³கெ நின்னய பத³வ நம்பி³தெ³
முத³தி³ என்னய ஸத³னத³லி நீ
நொத³கி³ பா⁴க்³யத³ நிதி⁴ய பாலிஸு பது³மெ நமிஸுவெனு || 87

கருணை கடாக்ஷ முததி - உன்னுடைய கருணைப் பார்வையினால் மக்களை மகிழ்ச்சியுடன் பார்த்து; ஜனரிசெ - அந்த மக்களுக்கு; ஸகல ஸம்பத உதயவாகலு - அனைத்து செல்வங்களும் கிடைப்பதற்கு; ஒதகி பப்பவு - உடனடியாக கிடைக்கும்; மித்யவல்லவு - இது பொய் அல்ல; புதர ஸம்மதவு - இது அறிஞர்களே சொல்லும் வாக்கு ஆகும்; அதகெ நின்னய பதவ நம்பிதெ - அதற்கே உன்னுடைய பாதங்களை நான் நம்பினேன்; முததி - மகிழ்ச்சியுடன்; என்னய ஸதனதலி - என்னுடைய வீட்டில்; நீனு ஒதகி - நீ வந்து; பாக்யத நிதிய பாலிஸு - பாக்கிய நிதியை அருள்வாயாக; பதுமெ நமிஸுவெனு - லட்சுமிதேவியே, உன்னை வணங்குகிறேன்.

உன்னுடைய கருணைப் பார்வையினால் மக்களை மகிழ்ச்சியுடன் பார்த்து, அந்த மக்களுக்கு, அனைத்து செல்வங்களும் உடனடியாக கிடைக்கும். இது பொய் அல்ல. இது அறிஞர்களே சொல்லும் வாக்கு ஆகும். அதற்கே உன்னுடைய பாதங்களை நான் நம்பினேன். மகிழ்ச்சியுடன் என்னுடைய வீட்டில் நீ வந்து, பாக்கிய நிதியை அருள்வாயாக, லட்சுமிதேவியே, உன்னை வணங்குகிறேன்.

ராமெ நின்னய த்³ருஷ்டிலோகக்கெ
காமதே⁴னெந்தெ³னிஸிகொம்ப³து³
ராமெ நின்னய மனஸு சிந்தாரதன ப⁴ஜிபரிசெ³
ராமெ நின்னய கரத³ த்³வந்த³வவு
காமிதார்த்த²வ கேள்வ ஜனரிசெ³
காமபூர்த்திப கல்பவ்ருக்ஷவு தானெ எனிஸிஹுது³ || 88

ராமெ நின்னய த்³ருஷ்டி - லட்சுமிதேவியே, உன்னுடைய கண் பார்வையானது; லோகக்கெ - உலகிற்கு; காமதேனு

எந்தெனிஸி கொம்பது - காமதேனு என்று சொல்லப்படுகிறது; ராமெ நின்னய மனஸு - லட்சுமிதேவியே, உன்னுடைய மனம் என்பது; பஜிபரிகெ சிந்தாரதன - உன்னை வணங்குபவர்களுக்கு ரதனத்தைப் போன்றதாகும்; ராமெ நின்னய - லட்சுமிதேவியே, உன்னுடைய; கரத த்வந்த்வவு - இரு கரங்களும்; கேள்வ ஜனரிகெ - உன்னை வேண்டும் மக்களுக்கு; காமிதார்த்தவ - அவர்களின் இஷ்டார்த்தங்களை; காமபூர்த்திப - விருப்பங்களை நிறைவேற்றுவதான; கல்பவ்ருக்ஷவு - கல்ப வ்ருக்ஷம்; தானெ எனிஸுஹுது - என்று சொல்லப்படுகிறது.

லட்சுமிதேவியே, உன்னுடைய கண் பார்வையானது, உலகிற்கு காமதேனு என்று சொல்லப்படுகிறது. லட்சுமிதேவியே, உன்னுடைய மனம் என்பது, உன்னை வணங்குபவர்களுக்கு ரதனத்தைப் போன்றதாகும். லட்சுமிதேவியே, உன்னுடைய இரு கரங்களும், உன்னை வேண்டும் மக்களுக்கு, அவர்களின் இஷ்டார்த்தங்களை, விருப்பங்களை நிறைவேற்றுவதான கல்ப வ்ருக்ஷம் என்று சொல்லப்படுகிறது.

நவவெனிபநிதி⁴ நீனே இந்திரே

தவ த³யாபி⁴த⁴ ரஸவே எனகே³

த⁴ருவதி³ தே³வி ரஸாயனவெ ஸரி ஸர்வகாலத³லி

பு⁴வன ஸம்ப⁴வெ நின்ன முக²வு

தி³வியொளொப்புவ சந்த்ரனந்த³தி³

விவித⁴களெக³ள பூர்ணவாத்³யகி²ளார்த்த² கொடு³திஹுது³ ||89

நவவெனிப நிதி நீனே - அபாரமான நிதி நீனே; இந்திரே - லட்சுமிதேவியே; தவ தயாபித ரஸவே எனகெ - உன்னுடைய கருணையுடன் கூடியதான அருளே எனக்கு; தேவி - தேவியே; த்ருவதி ரஸாயனவெ ஸரி - சுவையான உணவு ஆகும்; ஸர்வகாலதலி - அனைத்து காலங்களிலும்; புவன ஸம்பவெ - உலகத்தை காப்பவளே; நின்ன முகவு - உன்னுடைய முகமானது; திவியொளொப்புவ சந்த்ரனந்ததி - பூமியில்

இருப்பதான சந்திரனைப் போல; விவித களெகள - களைகளைப் போல; பூர்ணவாத - முழுமையான; அகிளார்த்த கொடுதிஹுது - என் இஷ்டார்த்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறது.

அபாரமான நிதி நீனே. லட்சுமிதேவியே, உன்னுடைய கருணையுடன் கூடியதான அருளே எனக்கு, தேவியே, சுவையான உணவு ஆகும். அனைத்து காலங்களிலும், உலகத்தை காப்பவளே, உன்னுடைய முகமானது, பூமியில் இருப்பதான சந்திரனின் களைகளைப் போல, முழுமையான, என் இஷ்டார்த்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறது.

ரஸத³ ஸ்பர்ஸத³லிந்த³ லோஹவு
மிஸுணி பா⁴வவ ஐதோ² தெரத³லி
அஸம மஹிமளெ நின்ன கருண கடாக்ஷ நோடத³லி
வஸுதி⁴ தளதொ²ளகி³ர்ப்ப ஜீவர
அஸுப⁴ கோடிக³ளெல்ல போகி³
குஸும க³ந்தி⁴யெ மங்க³ளோத்ஸவ ஸததவாகு³வுது³ ||90

ரஸத ஸ்பர்ஸதலிந்த - ஒரு விதமான ரஸாயனம் பட்டால்; லோஹவு - இரும்பானது; மிஸுணி பாவவ ஐதோ தெரதலி - தங்கமாக மாறுவதைப் போல; அஸம மஹிமளெ - அபாரமான மகிமைகளை கொண்டவளே; நின்ன கருண கடாக்ஷ நோடதலி - உன்னுடைய கருணைப் பார்வையினால்; வஸுதி தளதொளகி³ர்ப்ப - இந்த பூமியில் இருப்பவர்களான; ஜீவர - மக்களின்; அஸுப கோடிகளெல்ல போகி - கெட்டவை அனைத்தும் விலகி; குஸும கந்தியெ - மலர்களைப் போல நறுமணம் மிக்கவளே; மங்களோத்ஸவ ஸததவாகுவுது - (அந்த மனிதர்களுக்கு) எப்போதும் மங்களங்களே நிறைந்திருக்கும்.

ஒரு விதமான ரஸாயனம் பட்டால், இரும்பானது, தங்கமாக மாறுவதைப் போல, அபாரமான மகிமைகளை கொண்டவளே,

உன்னுடைய கருணைப் பார்வையினால், இந்த பூமியில் இருப்பவர்களான மக்களின் கெட்டவை அனைத்தும் விலகி, மலர்களைப் போல நறுமணம் மிக்கவளே, (அந்த மனிதர்களுக்கு) எப்போதும் மங்களங்களே நிறைந்திருக்கும்.

நீடு³ எந்த³ரெ இல்லவெம்பு³வ

ரூடி³ ஜீவர மாதிக³ஞ்ஜாத

பேடி³கொம்பு³த³கீ³ நின்னனு ஸரணு ஹொந்தி³தெ³னு

நோடி³ கருண கடாக்ஷதி³ந்த³ய

மாடி³ மனத³பி³லாவெ பூர்த்தி³ஸி

நீடு³ எனக³கி²ளார்த்த² பா⁴க³யவ ஹரிய ஸஹித³லி ||91

நீடு எந்தரெ - கொடு என்றால் (உதவி செய் என்றால்); இல்லவெம்புவ - இல்லை என்று சொல்லும்; ரூடி ஜீவர - சாதாரண மக்களின்; மாதிகஞ்ஜாத - பேச்சிற்கு பயந்தவாறு; ஈக - இப்போது; நின்னனு பேடிகொம்புதகெ - உன்னை வேண்டியவாறு; ஷரணு ஹொந்திதெனு - நான் சரணடைந்தேன்; கருண கடாக்ஷதிந்த நோடி - உன் கருணைப் பார்வையால் என்னை பார்த்து; தய மாடி - கருணையுடன்; மனத அபிலாவெ பூர்த்திஸி - என் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றி; எனகெ - எனக்கு; அகிளார்த்த - என் இஷ்டார்த்தங்களை; நீடு - அருள்வாயாக; பாக்கியவ - பாக்கியங்களை; ஹரிய ஸஹிததலி - ஸ்ரீஹரியுடன் சேர்ந்து.

கொடு என்றால் (உதவி செய் என்றால்) இல்லை என்று சொல்லும், சாதாரண மக்களின் பேச்சிற்கு பயந்தவாறு இப்போது உன்னை வேண்டியவாறு, நான் சரணடைந்தேன். உன் கருணைப் பார்வையால் என்னை பார்த்து கருணையுடன், என் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றி, எனக்கு, என் இஷ்டார்த்தங்களை / பாக்கியங்களை, ஸ்ரீஹரியுடன் சேர்ந்து அருள்வாயாக.

காமதே⁴னு ஸுகல்பதரு சிந்
 தாமணி ஸஹவாகி³ நின்னய
 காமிதார்த்த²க³ளீவ களெக³ளுணிஸி இருதிஹவு
 ராமே நின்னய ரஸரஸாயன
 ஸ்தோமதி³ம் ஸிர பாத³ பாணி
 ப்ரேமபூர்வக ஸ்பர்ஸவாக³லு ஹேமவாகு³வுது³ ||92

காமதேனு ஸுகல்பதரு சிந்தாமணி - காமதேனு கல்பவ்ருக்ஷ
 சிந்தாமணி; ஸஹவாகி நின்னய - ஆகியவற்றைப் போல
 உன்னுடைய; காமிதார்த்தகளீவ களெகளு உணிஸி
 இருதிஹவு - களைகள் இருந்து, அனைத்து
 இஷ்டார்த்தங்களையும் நிறைவேற்றுகிறது; ராமே -
 லட்சுமிதேவியே; நின்னய ரஸரஸாயன ஸ்தோமதிம் -
 உன்னுடைய கருணை என்னும் களையினால்; ஹிர பாத
 பாணி - என் தலை, பாதம், கைகளை; ப்ரேமபூர்வக
 ஸ்பர்ஷவாகலு - நீ அன்புடன் தொட்டால்; ஹேமவாகுவுது -
 அவை அனைத்தும் தங்கமாக மாறிவிடும்.

காமதேனு கல்பவ்ருக்ஷ சிந்தாமணி ஆகியவற்றைப் போல
 உன்னுடைய களைகள் இருந்து, அனைத்து
 இஷ்டார்த்தங்களையும் நிறைவேற்றுகிறது. லட்சுமிதேவியே,
 உன்னுடைய கருணை என்னும் களையினால், என் தலை,
 பாதம், கைகளை, நீ அன்புடன் தொட்டால், அவை அனைத்தும்
 தங்கமாக மாறிவிடும்.

ஆதி³ விஷ்ணுன த⁴ர்மபத்னியெ
 ஸாத³ரதி³ ஹரி ஸஹித என்னலி
 மோத³தி³ந்த³லி ஸன்னிதா³னவ மாடெ கருணத³லி
 ஆதி³ லக்ஷ்மியெ பரமானுக்³ரஹ
 வாத³ மாத்ரதி³ எனகெ³ பது³ பதெ³
 ஆத³பது³ ஸர்வத்ர ஸர்வத³ நிதி⁴ய த³ர்ஸனவு ||93

ஆதி விஷ்ணுன தர்மபத்னியெ - ஆதி விஷ்ணுவின்
 மனைவியே; ஹரி ஸஹித - ஸ்ரீஹரியுடன்; ஸாதரதி -

கருணையுடன்; என்னலி - என் மேல்; மோததிந்தலி - மகிழ்ச்சியுடன்; ஸன்னிதானவ மாடெ - அருள் புரிவாயாக; கருணதலி - கருணையுடன்; ஆதி லக்ஷ்மியே - ஆதி லட்சுமியே; பரமானுக்ரஹவாத மாத்ரதி - உன்னுடைய அருள் எனக்கு கிடைத்த உடனேயே; எனகெ - எனக்கு; பது பத ஆதபுது - என் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்; ஸர்வத்ர ஸர்வத - எங்கேயும் எப்போதும்; நிதிய தர்ஷனவு - எனக்கு செல்வங்கள் கிடைக்கும்.

ஆதி விஷ்ணுவின் மனைவியே, ஸ்ரீஹரியுடன், கருணையுடன், என் மேல் மகிழ்ச்சியுடன் கருணையுடன் அருள் புரிவாயாக. ஆதி லட்சுமியே, உன்னுடைய அருள் எனக்கு கிடைத்த உடனேயே, எனக்கு; என் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எங்கேயும் எப்போதும், எனக்கு செல்வங்கள் கிடைக்கும்.

ஆவ லக்ஷ்மி ஹ்ருத³ய மந்த்ரவ
ஸாவதா⁴னதி³ பட²ணெகெ³ய்வனு
ஆவ காலதி³ ராஜ்யலக்ஷ்மியனைது³ ஸுகி²ஸுவனு
ஆவ மஹாதா³ரித்³ர்ய தோ³ஷியு
ஸேவிஸெ மஹா த⁴னிக¹னாகு³வ
தே³வி அவனாலயதி³ ஸர்வதா³ ஸ்தி²ரதி³ நிலிஸுவனூ ||94

ஆவ - யாரொருவன்; லக்ஷ்மி ஹ்ருதய மந்த்ரவ - லட்சுமி ஹ்ருதய என்னும் இந்த கிருதியை; ஸாவதானதி - கவனத்துடன்; படணெகெய்வனு - படிக்கிறானோ; ஆவ காலதி - அவன் அந்த காலத்தில்; ராஜ்யலக்ஷ்மியனைது - ராஜ்ய லட்சுமியின் அருளைப் பெற்று; ஸுகிஸுவனு - மகிழ்கிறான்; ஆவ - யாரொருவன்; மஹாதாரித்ர்ய தோஷியு - ஏழ்மை கொண்டவன்; ஸேவிஸெ - லட்சுமியை வணங்குகிறானோ; மஹா தனிகனாகுவ - அவன் மிகவும் செல்வந்தன் ஆகிறான்; தேவி - லட்சுமிதேவி; அவனாலயதி - அவனுடைய வீட்டில்;

ஸர்வதா - எப்போதும்; ஸ்திரதி நிலிஸுவஸு - நிரந்தரமாக நிலைத்திருக்கிறாள்.

யாரொருவன், லட்சுமி ஹ்ருதய என்னும் இந்த கிருதியை கவனத்துடன் படிக்கிறானோ, அவன் அந்த காலத்தில், ராஜ்ய லட்சுமியின் அருளைப் பெற்று, மகிழ்கிறான். யாரொருவன், ஏழ்மை கொண்டவன், லட்சுமியை வணங்குகிறானோ, அவன் மிகவும் செல்வந்தன் ஆகிறான். லட்சுமிதேவி, அவனுடைய வீட்டில் எப்போதும் நிரந்தரமாக நிலைத்திருக்கிறாள்.

லகுமி ஹ்ருத³யத³ பட²ணை மாத்ரதி³

லகுமி தா ஸந்துஷ்டளாகி³

ஸகல து³ரிதக³ளளிது³ ஸுக² ஸௌபா⁴க்³ய கொடு³திஹஸு

விகஸிதானனெ விஷ்ணுவல்லபெ⁴

ப⁴குத ஜனரனு ஸர்வ காலதி³

வ்யகுதளாத்யவரன்ன பொரெவஸு த¹னயரந்த³த³லி ||95

லகுமி ஹ்ருதயத - லட்சுமி ஹ்ருதய என்னும் இந்த கிருதியை; படணை மாத்ரதி - படித்த உடனேயே; லகுமி தா - லட்சுமியானவள்; ஸந்துஷ்டளாகி - திருப்தி அடைந்து; ஸகல துரிதகளளிது - அனைத்து கஷ்டங்களையும் விலக்கி; ஸுக ஸௌபாகிய கொடுத்திஹஸு - சுக ஸௌபாக்கியங்களை அருள்கிறாள்; விகஸிதானனெ - மலர்ந்த முகத்தை கொண்டவளே; விஷ்ணு வல்லபெ - விஷ்ணுவின் மனைவியே; பகுத ஜனரனு - உன் பக்தர்களை; ஸர்வ காலதி - அனைத்து காலங்களிலும்; வ்யகுதளாத்யவரன்ன - அவர்களுக்கு தரிசனம் அளித்து; தனயரந்ததலி பொரெவஸு - தன் மக்களைப் போல அவர்களை காக்கிறாள்.

லட்சுமி ஹ்ருதய என்னும் இந்த கிருதியை படித்த உடனேயே, லட்சுமியானவள், திருப்தி அடைந்து அனைத்து கஷ்டங்களையும் விலக்கி, சுக ஸௌபாக்கியங்களை அருள்கிறாள். மலர்ந்த முகத்தை கொண்டவளே, விஷ்ணுவின்

மனைவியே, உன் பக்தர்களை அனைத்து காலங்களிலும், அவர்களுக்கு தரிசனம் அளித்து, தன் மக்களைப் போல அவர்களை காக்கிறாள்.

**தே³வி ஹ்ருத³யவு பரம கோ³ப்பயவு
ஸேவகனிக³கி²ளார்த்த² கொடு³வுது³
பா⁴வ பூர்வக பஞ்சஸாவிர ஜபிஸெ புனஸ்சரண
ஈ விதா⁴னதி³ பட²ணெ மாட³லு
தா ஒலிது³ ஸௌபா⁴க்ய நிதி⁴யனு
தீவ்ரதி³ந்த³லி கொட்டு ஸேவகரல்லி நிலிஸுவளு ||96**

தேவி ஹ்ருதயவு - இந்த லட்சுமி ஹ்ருதய கிருதியானது; பரம கோப்பயவு - மிகவும் ரகசியமானது; ஸேவகனிகெ - இதை படிப்பவனுக்கு; அகிளார்த்த கொடுவுது - அவன் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுகிறது; பாவ பூர்வக - பக்தியுடன்; பஞ்சஸாவிர ஜபிஸெ - இதனை 5,000 முறை ஜெபித்தால்; புனஸ்சரண ஈ விதானதி படணெ மாடலு - இதனை புனஸ்சரண ரீதியாக படித்தால்; தா ஒலிது - லட்சுமிதேவியானவள், தான் தரிசனம் அளித்து; ஸௌபாக்ய நிதியனு - அபாரமான செல்வங்களை; தீவ்ரதிந்தலி கொட்டு - அபாரமாக கொடுத்து; ஸேவகரல்லி நிலிஸுவளு - தன் பக்தர்களிடம் நிலைத்திருப்பாள்.

இந்த லட்சுமி ஹ்ருதய கிருதியானது, மிகவும் ரகசியமானது. இதை படிப்பவனுக்கு, அவன் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுகிறது. பக்தியுடன், இதனை 5,000 முறை ஜெபித்தால், இதனை புனஸ்சரண ரீதியாக படித்தால், லட்சுமிதேவியானவள், தான் தரிசனம் அளித்து, அபாரமான செல்வங்களை, அபாரமாக கொடுத்து, தன் பக்தர்களிடம் நிலைத்திருப்பாள்.

**மூரு காலதி³ ஜபிஸலுத்தம
ஸார ப⁴குதிலி ஒந்து³ காலதி³
தீ⁴ரமானவ படி²ஸலவனகி²ளார்த்த² ஜது³வனு**

ஆரு பட²ணவகெ³ய்யலித³னனு
 பூ⁴ரி ஸ்ரவணவ கெ³ய்த³ மானவ
 பா³ரி பா³ரிகெ³ த⁴னவ க³ளிஸுவ ஸிரிய கருணத³லி ||97

மூரு காலதி - இந்த லட்சுமி ஹ்ருதயத்தை, மூன்று காலங்களில்; ஜபிஸலுத்தம - படித்தால் அது உத்தமமான செயலாகும்; ஸார பகுதிலி - மிகவும் பக்தியுடன்; ஒந்து காலதி - ஒரு முறை; தீவிரமானவ படிஸலு - பக்தனானவன் படிக்கையில்; அவன் அகிலார்த்த ஐதுவனு - அவன் அனைத்து இஷ்டார்த்தங்களையும் அடைகிறான்; ஆரு படணவ கெய்யலு - இதனை வேறு யாராவது படிக்கையில்; இதனனு - பூரி ஸ்ரவணவ கெய்த மானவ - இதனை கேட்ட மனிதன்; பாரி பாரிகெ - திரும்பத்திரும்ப; ஸிரிய கருணதலி - ஸ்ரீதேவியின் கருணையால்; தனவ களிஸுவ - செல்வத்தை அடைகிறான்.

இந்த லட்சுமி ஹ்ருதயத்தை, மூன்று காலங்களில் படித்தால், அது உத்தமமான செயலாகும். மிகவும் பக்தியுடன், ஒரு முறை, பக்தனானவன் படிக்கையில், அவன் அனைத்து இஷ்டார்த்தங்களையும் அடைகிறான். இதனை வேறு யாராவது படிக்கையில், இதனை கேட்ட மனிதன், திரும்பத்திரும்ப ஸ்ரீதேவியின் கருணையால், செல்வத்தை அடைகிறான்.

ஸ்ரீ மஹத்தர லக்ஷ்மி கோ³ஸுக³
 ஈ மஹத்தர ஹ்ருத³ய மந்த்ரவ
 ப்ரேமபூர்வக பா⁴ர்க்க³வாரத³ ராத்ரி ஸமயத³லி
 நேமதி³ந்த³லி பஞ்சவாரவ
 காமிஸ்பரி பட²ண மாட³லு
 காமிதார்த்த²வனெய்தி³ லோகதி³ பா³ள்வ முத³தி³ந்த³ ||98

மஹத்தர ஸ்ரீலக்ஷ்மி கோஸுக - மகாமகிமைகள் பொருந்தியவளான ஸ்ரீலட்சுமிதேவியின் அருளைப் பெறுவதற்காக; ஈ மஹத்தர ஹ்ருதய மந்த்ரவ - இந்த லட்சுமி ஹ்ருதய கிருதியினை; ப்ரேமபூர்வக - மிகவும் பக்தியுடன்;

பார்க்க வாரத ராத்ரி ஸமயதலி - வெள்ளிக்கிழமை இரவில்;
நேமதிந்தலி - விதிப்படி; பஞ்ச வாரவ - ஐந்து வாரங்கள்
வரை; காமிஸி ஈ பரி - சங்கல்பம் செய்து, இவ்வாறாக;
படணை மாடலு - படித்து வந்தால்; காமிதார்த்தவனு -
(அவன்), தன் இஷ்டார்த்தங்களை; யெய்தி - அடைந்து;
லோகதி பாள்வ முத்திந்த - உலகில் மிகவும் மகிழ்ச்சியுடன்
வாழ்வான்.

மகாமகிமைகள் பொருந்தியவளான ஸ்ரீலட்சுமிதேவியின்
அருளைப் பெறுவதற்காக, இந்த லட்சுமி ஹ்ருதய
கிருதியினை, மிகவும் பக்தியுடன் வெள்ளிக்கிழமை இரவில்,
விதிப்படி, ஐந்து வாரங்கள் வரை சங்கல்பம் செய்து,
இவ்வாறாக படித்து வந்தால், (அவன்), தன் இஷ்டார்த்தங்களை
அடைந்து, உலகில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வான்.

ஸிரிய ஹ்ருத³ய ஸுமந்த்ரதி³ந்த³லி
ஸமரிஸி அன்னவ மந்த்ரிஸிட³லு
ஸிரிய பதி தா¹னவர மந்த்³ரதொ³ளகெ³ அவதரிப
நரனெ ஆக³லி நாரி ஆக³லி
ஸிரிய ஹ்ருத³ய ஸுமந்த்ரதி³ந்த³லி
நிருத மந்த்ரித ஜலவ குடி³யலு த⁴னிக புட்டுவனு ||99

ஹ்ருதய ஸுமந்த்ரதிந்தலி - இந்த லட்சுமி ஹ்ருதய
கிருதியினால்; ஸிரிய - ஸ்ரீலட்சுமி தேவியை; ஸமரிஸி -
நினைத்து, வணங்கி; அன்னவ மந்த்ரிஸிடலு - அன்னத்தை
நைவேத்தியம் செய்து உண்டால்; ஸிரிய பதி தானு -
ஸ்ரீஹரியானவன்; அவர மந்த்ரிதொளகெ - அவர்களின்
வீட்டில்; அவதரிப - அவதரிக்கிறான்; நரனெ ஆகலி - ஒரு
ஆணை; நாரி ஆகலி - அல்லது பெண்ணை; ஹ்ருதய
ஸுமந்த்ரிதிந்தலி - இந்த லட்சுமி ஹ்ருதய கிருதியினால்;
ஸிரிய - ஸ்ரீலட்சுமி தேவியை; நிருத மந்த்ரித ஜலவ -
மந்த்ரித்த தண்ணீரை; குடியலு - குடிக்க; தனிக புட்டுவனு -
அவன் / அவள் செல்வத்தை பெறுகிறான்.

இந்த லட்சுமி ஹ்ருதய கிருதியினால், ஸ்ரீலட்சுமி தேவியை, நினைத்து, வணங்கி, அன்னத்தை நைவேத்தியம் செய்து உண்டால், ஸ்ரீஹரியானவன், அவர்களின் வீட்டில் அவதரிக்கிறான். ஒரு ஆணோ, அல்லது பெண்ணோ, இந்த லட்சுமி ஹ்ருதய கிருதியினால், ஸ்ரீலட்சுமி தேவியை மந்திரித்த தண்ணீரை குடிக்க, அவன் / அவள் செல்வத்தை பெறுகிறான்.

ஆவனாஸ்வீஜ ஸூக்ல பக்ஷதி³
தே³வி உத்ஸவ காலதொ³ளு தா
பா⁴வ ஷுத்³திலி ஹ்ருத³ய ஜப ஒந்த³தி⁴க தி³னதி³னதி³
ஈ விதா³னதி³ ஜபவ மாட³லு
ஸ்ரீவனதி³ ஸம்பத³வனெய்து³வ
ஸ்ரீவனிதெ தா கனகவ்ருஷ்டிய கரெவளனவரத ||100

ஆவனு - யாரொருவன்; ஆஸ்வீஜ ஷூக்ல பக்ஷதி - ஆஸ்வீஜ மாத சூக்ல பட்சத்தில்; தேவி உத்ஸவ காலதொளு - தேவி நவராத்திரியின் சமயத்தில்; தா பா⁴வ ஷுத்திலி - தான் மிகவும் தூய்மையான மனதுடன்; ஹ்ருதய ஜப - இந்த லட்சுமி ஹ்ருதய ஜபத்தினை; ஒந்த³தி⁴க தினதி³னதி³ - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண்ணிக்கை அதிகமாக ஜபம் செய்ய; ஈ விதானதி ஜபவ மாடலு - இவ்வாறாக ஜபம் செய்ய; ஸ்ரீவனதி ஸம்பதவனெய்துவ - ஸ்ரீஹரியின் அருளை பெறுகிறான்; ஸ்ரீவனிதெ தா - ஸ்ரீலட்சுமிதேவி, தான்; கனகவ்ருஷ்டிய - தங்க மழையை; கரெவளனவரத - பொழிகிறாள்.

யாரொருவன், ஆஸ்வீஜ மாத சூக்ல பட்சத்தில், தேவி நவராத்திரியின் சமயத்தில், தான் மிகவும் தூய்மையான மனதுடன், இந்த லட்சுமி ஹ்ருதய ஜபத்தினை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண்ணிக்கை அதிகமாக ஜபம் செய்ய, இவ்வாறாக ஜபம் செய்ய, ஸ்ரீஹரியின் அருளை பெறுகிறான். ஸ்ரீலட்சுமிதேவி, தங்க மழையை பொழிகிறாள்.

ஆவபு⁴குதனு வருஷ³தி³ன தி³ன
 பா⁴வ ஸு³தி³லி எல்ல பொத்து
 ஸாவதா³னதி³ ஹ்ருத³ய மந்த்ரவ படி²ஸலவனாக³
 தே³வி கருணகடாக்ஷதி³ந்த³லி
 தே³வ இந்த³ரனிக³தி³கனாகு³வ
 ஈ வஸுந்த⁴ரெயொளகெ³ பா⁴க்³யத³ நிதி²ய தானெனிப ||101

ஆவ பகுதனு - எந்த பக்தன்; வருஷ தின தின - ஆண்டின் அனைத்து நாட்களிலும்; பாவ ஷுத்திலி - மிகவும் தூய்மையான மனதுடன்; ஸாவதானதி - கவனத்துடன்; ஹ்ருதய மந்த்ரவ - லட்சுமி ஹ்ருதய கிருதியை; படிஸலவனாக - படிக்கிறானோ, அவன்; தேவி கருணகடாக்ஷதிந்தலி - ஸ்ரீதேவியின் கருணையினால்; எல்ல பொத்து - அனைத்து அருளையும் பெற்று; தேவ இந்த்ரனிகதிகனாகுவ - தேவ இந்திரனைவிட அதிகமாக ஆகிறான்; ஈ வஸுந்தரெயொளகெ - இந்த பூமியில்; பாக்கயத நிதியு தானெனிப - தானே பாக்கியசாலி எனப்படுகிறான்.

எந்த பக்தன், ஆண்டின் அனைத்து நாட்களிலும் மிகவும் தூய்மையான மனதுடன், கவனத்துடன், லட்சுமி ஹ்ருதய கிருதியை படிக்கிறானோ, அவன், ஸ்ரீதேவியின் கருணையினால், அனைத்து அருளையும் பெற்று, தேவ இந்திரனைவிட அதிகமாக ஆகிறான். இந்த பூமியில் தானே பாக்கியசாலி எனப்படுகிறான்.

ஸ்ரீஸ பத³தி³லி ப⁴குதி ஹரிபத³
 தா³ஸ ஜனபத³ தா³ஸ பா⁴வவ
 ஈஸு மந்த்ரக³ளர்த்த² ஸித்³தி³ய கு³ருபத³ ஸம்ருதியு
 லேஸு ஞான ஸுபு³தி³ பாலிஸு
 வாஸவாகி³ரு என்ன மனெயலி
 ஈஸு ஸஹ என தாயெ உத்தம பத³வு நீ ஸிரியே ||102

ஸ்ரீஸ பததலி பகுதி - ஸ்ரீஹரியின் பாதங்களின் பக்தியை அருள்வாயாக; ஹரிபத தாஸ - ஸ்ரீஹரியின் பாதங்களின்

தாஸனாக என்னை ஆக்கு; ஜனபத தாஸ பாவவ ஈசு - ஹரிதாஸர்களின் தாஸனாக என்னை ஆக்கு; மந்த்ரகளர்த்த ஸித்தியு - நான் படிக்கும் இந்த மந்திரங்களின் ஸித்தி எனக்கு ஆகுமாறு செய்வாயாக; குருபத ஸ்ம்ருதியு - குருகளின் பாத ஸ்மரணையை எனக்கு எப்போதும் அளிப்பாயாக; லேஸு ஞான ஸுபுத்தி பாலிஸு - நிர்மலமான ஞான பக்தியை அருள்வாயாக; ஈஸு ஸஹ - ஸ்ரீஹரியுடன்; வாஸவாகிரு என்ன மனையலி - என்னுடைய வீட்டில் எப்போதும் வசித்திரு; என தாயெ - என் தாயே; உத்தம பதவு - கடைசியாக மோட்சத்தையே கொடுப்பாயாக; நீ ஸிரியே - ஹே லட்சுமிதேவியே.

ஹே லட்சுமிதேவியே, ஸ்ரீஹரியின் பாதங்களின் பக்தியை எனக்கு அருள்வாயாக. ஸ்ரீஹரியின் பாதங்களின் தாஸனாக என்னை ஆக்குவாயாக. ஹரிதாஸர்களின் தாஸனாக என்னை ஆக்குவாயாக. நான் படிக்கும் இந்த மந்திரங்களின் ஸித்தி எனக்கு ஆகுமாறு செய்வாயாக. குருகளின் பாத ஸ்மரணையை எனக்கு எப்போதும் அளிப்பாயாக. நிர்மலமான ஞான பக்தியை அருள்வாயாக. ஸ்ரீஹரியுடன் என் வீட்டில் எப்போதும் வசித்திருப்பாயாக. என் தாயே, கடைசியில் எனக்கு மோட்சத்தையே கொடுப்பாயாக.

த⁴ரணி பாலகனெனிஸு என்னனு
 புருஷருத்தமனெனிஸு ஸர்வதா³
 பரமவைப¹வ நானாவித⁴வாத³ர்த்த² ஸித்³தி³க³ளா
 பிரிது³ கீர்த்திய ப³ஹள போ⁴க³வ
 பரமப⁴க்தி ஞான ஸுமதிய
 பரிமிதில்லதெ³ இத்து புனரபி ஸலஹு ஸ்ரீதே³வீ||103

ஹே லட்சுமிதேவியே, தரணி பாலகனெனிஸு என்னனு - எனக்கு பூமியை (நிலத்தை) அளிப்பாயாக; புருஷருத்தமெனெனிஸு ஸர்வதா - எப்போதும் என்னை மிகச் சிறந்தவன் (புகழ் பெற்றவன்) என்று ஆக்கு; பரமவைபவ - மிகச் சிறந்ததான; நானாவிதவாத - பற்பல விதங்களான;

அர்த்த ஸித்திகளா பிரிது - என் இஷ்டார்த்தங்களை அளித்து;
கீர்த்திய பஹள போகவ - எனக்கு புகழினை, போகங்களை;
பரம பக்தி ஞான ஸுமதிய - அபாரமான பக்தி, ஞான,
அறிவினை; பரிமிதில்லதெ இத்து - எல்லையில்லாமல்
வழங்கி; புனரபி ஸலஹு ஸ்ரீதேவி - எனக்கு எப்போதும்
வழங்குவாயாக ஸ்ரீதேவியே.

ஹே லட்சுமிதேவியே, எனக்கு பூமியை (நிலத்தை)
அளிப்பாயாக. எப்போதும் என்னை மிகச் சிறந்தவன் (புகழ்
பெற்றவன்) என்று ஆக்கு. மிகச் சிறந்ததான, பற்பல
விதங்களான, என் இஷ்டார்த்தங்களை அளித்து எனக்கு
புகழினை, போகங்களை, அபாரமான பக்தி, ஞான, அறிவினை,
எல்லையில்லாமல் வழங்கி, எனக்கு எப்போதும்
வழங்குவாயாக ஸ்ரீதேவியே.

வாத³மாடுத³க¹ர்த்த² ஸித்தி³யு
மோத³தீர்த்த²ர மததி³ தீக்ஷவு
ஸாத³ரதி³ நீனித்து பாலிஸு வேத³த³பி⁴மானீ
மோத³த³லி புத்ரார்த்த² ஸித்தி³யு
ஓத³த³லெ ஸிரி பிரம்மவித³யவு
ஆதி³ பார்க்க³வி இத்து பாலிஸு ஜன்ம ஜன்மத³லீ ||104

வாதமாடுதகர்த்த ஸித்தியு - வாதம் செய்வதற்கு எனக்கு தக்க
ஞானம் வேண்டும்; மோத தீர்த்தர மததி தீக்ஷவு -
ஸ்ரீமதாசார்யரின் மதத்தில் தத்வவாதத்தில் எனக்கு ஞானம்
வேண்டும்; ஸாதரதி நீனித்து பாலிஸு - இவற்றை நீ எனக்கு
அளித்து அருள்வாயாக; வேததபிமானி - வேதங்களுக்கு
அபிமானியே; மோததலி புத்ரார்த்த ஸித்தியு - எனக்கு
மக்கட்செல்வங்களை மகிழ்ச்சியுடன் அருள்வாயாக; ஓததலெ
ஸிரி பிரம்மவித்யவு - படிக்காமலேயே எனக்கு பிரம்ம
வித்யைகள் அனைத்தும் கைகூட வேண்டும்; ஆதி பார்க்கவி -
ஆதி லட்சுமியே; இத்து பாலிஸு ஜன்ம ஜன்மதலீ - இந்த

அனைத்தையும் அனைத்து பிறவிகளிலும் எனக்கு அளித்து, அருள்வாயாக.

ஹே லட்சுமிதேவியே, வாதம் செய்வதற்கு எனக்கு தக்க ஞானம் வேண்டும். ஸ்ரீமதாசார்யரின் மதத்தில் தத்வவாதத்தில் எனக்கு ஞானம் வேண்டும். இவற்றை நீ எனக்கு அளித்து அருள்வாயாக. வேதங்களுக்கு அபிமானியே, எனக்கு மக்கட்செல்வங்களை மகிழ்ச்சியுடன் அருள்வாயாக. படிக்காமலேயே எனக்கு பிரம்ம வித்யைகள் அனைத்தும் கைகூட வேண்டும். ஆதி லட்சுமியே, இந்த அனைத்தையும் அனைத்து பிறவிகளிலும் எனக்கு அளித்து, அருள்வாயாக.

ஸ்வாந்ண வ்ருஷ்டிய என்ன மனையலி

கரிய தா¹ன்ய ஸும்ருத்தி தி³ன தி³ன

ப¹ரதி³ நீ கல்யாண வ்ருத்³திய மாடெ³ ஸம்ப்¹ரமதி³

ஸிரியெ அதுள விபு⁴தி வ்ருத்³திய

ஹ்ருஷ்தி³ந்த³லிகெ³ய்து³ த⁴ரெயொளு

மெரெயெ ஸந்தத உபமெவில்லதெ³ ஹரிய நிஜ ராணி ||105

என்ன மனையலி - என் வீட்டில்; ஸ்வாந்ண வ்ருஷ்டிய - தங்க மழையை பெய்வாயாக; கரிய தான்ய ஸும்ருத்தி - அபாரமான தன, தான்யங்களை; தினதின - தினம்தோறும்; ஸம்ப்ரமதி - மிகவும் சிறப்புடன்; பரதி நீ கல்யாண வ்ருத்திய மாடெ - நீ அனைத்து மங்களங்களையும் அபாரமாக எனக்கு அருள்வாயாக; ஸிரியெ - ஹே லட்சுமிதேவியே; அதுள விபுதி வ்ருத்திய - உன்னுடைய சிறப்பான ரூபத்தில்; ஹ்ருஷ்திந்தலிகெய்து - மிகவும் மகிழ்ச்சியுடன்; தரெயொளு மெரெயெ - இந்த பூமியில் வருவாயாக; ஸந்தத உபமெவில்லதெ - எப்போதும் யாருக்கும் ஒப்புமை செய்யமுடியாதவளான; ஹரிய நிஜ ராணி - ஸ்ரீஹரியின் நிஜ ராணியே.

என் வீட்டில் தங்க மழையை பெய்வாயாக. அபாரமான தன, தான்யங்களை, தினம்தோறும், மிகவும் சிறப்புடன், நீ அனைத்து மங்களங்களையும் அபாரமாக எனக்கு அருள்வாயாக. ஹே லட்சுமிதேவியே, உன்னுடைய சிறப்பான ரூபத்தில், மிகவும் மகிழ்ச்சியுடன், இந்த பூமியில் வருவாயாக. எப்போதும் யாருக்கும் ஒப்புமை செய்யமுடியாதவளான ஸ்ரீஹரியின் நிஜ ராணியே.

**மந்த³ஹாஸ முகாரவிந்த³ளெ
இந்து³ஸூர்யர கோடிபா³ஸளெ
ஸுந்த³ராங்கியெ பீதவஸனளெ ஹேமபூ⁴ஷணளெ
குந்து³ இல்லத³ பீஜ பூரித
சந்த³வாத³ ஸுஹேம கலஸக³
ளிந்த³ நீனொட³கூ³டி³ தீவ்ரதி³ ப³ருவுதெ³ன்ன மனெகெ³ ||106**

மந்தஹாஸ முகாரவிந்தளெ - புன்னகைகூடிய முகத்தை கொண்டவளே; இந்து ஸூர்யர கோடிபாஸளெ - கோடி சூரிய, சந்திரர்களின் ஒளியைக் கொண்டவளே; ஸுந்தராங்கியெ - அழகானவளே; பீதவஸனளெ - மஞ்சள் வண்ண ஆடையை உடுத்தியவளே; ஹேமபூஷணளெ - தங்கமயமான அணிகலன்களை அணிந்தவளே; குந்து இல்லத - எவ்வித குறைகளும் இல்லாத; பீஜ பூரித - தானியங்கள் நிறைந்த; சந்தவாத ஸுஹேம - அழகான தங்கமயமான; கலஸகளிந்த - கலசங்களை கொண்டவாறு; நீனொடகூடி - நீ; தீவ்ரதி பருவுதென்ன மனெகெ - என்னுடைய வீட்டிற்கு உடனடியாக வருவாயாக.

புன்னகைகூடிய முகத்தை கொண்டவளே. கோடி சூரிய, சந்திரர்களின் ஒளியைக் கொண்டவளே. அழகானவளே. மஞ்சள் வண்ண ஆடையை உடுத்தியவளே. தங்கமயமான அணிகலன்களை அணிந்தவளே. எவ்வித குறைகளும் இல்லாத, தானியங்கள் நிறைந்த, அழகான தங்கமயமான,

கலசங்களை கொண்டவாறு, நீ, என்னுடைய வீட்டிற்கு
உடனடியாக வருவாயாக.

நமிபெ ஸ்ரீஹரி ராணி நின்ன பத³
கமலயுக³க³னவரத ப⁴குதிலி
கமலெ நின்னய விமல கரயுக³ என்ன மஸ்தகதி³
மமதெயிந்த³லி இட்டு நிப்சல
அமித பா⁴க³யவ நீடெ³ த்வரதி³
கமலஜாதளெ ரமெயெ நமோ நமோ மாள்பெனனவரத ||107

ஸ்ரீஹரி ராணி நின்ன பத - ஸ்ரீஹரியின் ராணியே, உன்
பாதங்களை; கமலயுககனவரத பகுதிலி - தாமரையில்
அமர்ந்திருப்பவளே, எப்போதும் பக்தியுடன்; நமிபெ - நான்
வணங்குகிறேன்; கமலெ - அழகானவளே; நின்னய விமல
கரயுக - உன்னுடைய குறைகள் அற்றதான கைகளை; என்ன
மஸ்தகதி - என்னுடைய தலையில்; மமதெயிந்தலி இட்டு -
எவ்வித தோஷங்களும் இன்றி வைத்து; நிப்சல -
நிரந்தரமான; அமித பாக்கியவ நீடெ த்வரதி - உடனடியாக
அபாரமான பாக்கியத்தை அருள்வாயாக; கமலஜாதளெ -
தாமரையில் அமர்ந்திருப்பவளே; ரமெயெ - ஸ்ரீரமாதேவியே;
நமோ நமோ மாள்பெனனவரத - உன்னை திருமபத்திரும்ப
நான் வணங்குகிறேன்.

ஸ்ரீஹரியின் ராணியே, தாமரையில் அமர்ந்திருப்பவளே,
எப்போதும் பக்தியுடன் உன் பாதங்களை நான் வணங்குகிறேன்.
அழகானவளே, உன்னுடைய குறைகள் அற்றதான கைகளை,
என்னுடைய தலையில், எவ்வித தோஷங்களும் இன்றி
வைத்து, நிரந்தரமான, அபாரமான பாக்கியத்தை உடனடியாக
அருள்வாயாக. தாமரையில் அமர்ந்திருப்பவளே,
ஸ்ரீரமாதேவியே, உன்னை திருமபத்திரும்ப நான்
வணங்குகிறேன்.

மாதெ நின்னய ஜட²ரகமல ஸு
ஜாதனாகி³ஹ ஸுதன தெரத³லி
ப்ரீதி பூர்வக பா⁴க³ய நிதி⁴க³ளனித்து நித்யத³லி

நீத ப⁴குதீ ஞான பூர்வக

தா³த கு³ரு ஜக³ன்னாத² விட்டலன

ப்ரீதிகொ³ளிஸுவ பா⁴க்³ய பாலிஸி பொரெயெ நீயென்ன ||108

மாதெ - ஹே தாயே; நின்னய ஜடரகமல - தாமரை போன்றதான உன் வயிற்றில்; ஸுஜாதனாகிஹ ஸுதன தெரதலி - பிறந்த மகனைப் போல; ப்ரீதி பூர்வக - என்னை நினைத்து, மிகவும் அன்புடன்; பாக்கய நிதிகளனித்து - பாக்கியங்களை அருளி; நித்யதலி - நிரந்தரமான; நீத பகுதி ஞான பூர்வக - குறைகளற்ற ஞான பக்தியுடன்; தாத குரு ஜகன்னாத விட்டலன - தந்தையான ஸ்ரீகுரு ஜகன்னாத விட்டலனின்; ப்ரீதி கொளிஸுவ - அன்பினைப் பெறுவதான; பாக்கய பாலிஸி - பாக்கியத்தை அருளி; பொரெயெ நீயென்ன - என்னை காப்பாயாக.

ஹே தாயே, தாமரை போன்றதான உன் வயிற்றில் பிறந்த மகனைப் போல என்னை நினைத்து, மிகவும் அன்புடன், பாக்கியங்களை அருளி, நிரந்தரமான, குறைகளற்ற ஞான பக்தியுடன், தந்தையான ஸ்ரீகுரு ஜகன்னாத விட்டலனின் அன்பினைப் பெறுவதான பாக்கியத்தை அருளி என்னை காப்பாயாக.

ஸ்ரீகுருஷ்ணார்ப்பணமஸ்து
